


# ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி

3

நான்காம், ஐந்தாம், ஆறாம் தரங்கினிகள்



ஸ்ரீ நாராயண தீர்த்தர்

3

# ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணீ

4, 5, 6 ஆவது தரங்கங்கள்  
( “வேங்கடேச பரியை” என்ற துமிழ் உரையுடன் கூடியது.)

உரையாசிரியர் :

ஆத்ம வித்யா பூஷண, ஸாஹித்ய விசாரத,  
ஸாஹித்ய வேதாந்த சிரோமணி, ப்ரஸ்தான த்ரய வித்வான்,  
வேதாந்த தூரீண, திருவனந்தபுரம், அரச ஸம்ஸ்க்ருத  
கல்லூரியில் ஸம்ஸ்க்ருத பேராசிரியராக இருந்து ஓய்வு  
பெற்ற, பாரத ராஷ்ட்ரபதி ஸம்மானம் பெற்ற  
வரசூர் பிரும்மஸ்ரீ குருஸ்வாமி சாஸ்த்ரிகள்

பதிப்பாசிரியர்கள் :

பாஷ்ய பாவக்ஞ, ஸாஹித்ய விசாரத, ஸாஹித்ய வேதாந்த  
சிரோமணி, சாஸ்த்ரபோதன சதுர, சென்னை விவேகாநந்தா  
கல்லூரி ஸம்ஸ்க்ருத ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற,  
பாரத ராஷ்ட்ரபதி ஸம்மானம் பெற்ற

வரசூர் பிரும்மஸ்ரீ கல்யாணஸாந்தர சாஸ்த்ரிகள்  
மற்றும்

வரசூர் ஸ்ரீ ஸ்ரீகண்டன் அவர்கள்

நான்காவது பதிப்பு வெளியிடுவோ  
வரஹராச் ஆடிட்டார் வைத்தீஸ்வர அய்யர் குடும்பத்தினர்  
ப. எண். 50 (ப. எண். 107) ராமசாமி தெரு,  
மண்ணூடு, சென்னை - 600 001.  
போன்: 044 - 2524 4408  
Email : varagur@ hotmail.com

முதல் பதிப்பு : 1986

இரண்டாம் பதிப்பு : 1995

மூன்றாம் பதிப்பு : 2005

நான்காவது பதிப்பு : 2008

© Sri Narayanantheertha Educational and Charitable Trust,  
Chennai

**Copies can be had from :**

- 1) Sri V. Krishnamurthy,  
No.1, 9th Cross Street,  
Indira Nagar,  
Chennai - 600 020.  
Phone : 2442 3521
- 2) Sri G. Nilakantan  
J895, J Block 18th Street,  
Vaigai Colony, Anna Nagar West,  
Chennai - 600 040.  
Phone : 2616 4090
- 3) Sri K.S. Mallikarjuna Bhagavathar,  
New No.22 / Old No.32,  
Annai Jaishree Apartments,  
Ramakrishnapuram 3rd Street,  
West Mambalam, Chennai - 600 033.  
Phone : 24745761 / 23700921
- 4) Sri V.V. Mani  
No.50, (Old No.107) Ramasamy Street,  
Mannady, Chennai - 600 001.  
Phone : 2524 4408

---

Printed by: K.K. Karthikeyan,

Proprietor,

LKM Computer Printers,

Old No.15/4, New No.33/4, Ramanathan Street,  
T. Nagar, Chennai - 600 017.

Phone : 24361141

# நான்காவது பதிப்பு வெளியிட்டோரின் முன்னுரை

ஸ்ரீ நாராயண தீர்த்த கல்வி மற்றும் அறக்கட்டளையின் அனுமதியுடன், ஒன்று முதல் ஆறு முடிய தரங்கங்களை தமிழாக்கம், தமிழ் உரையுடன் நான்காவது பதிப்பாக வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு அனுமதி வழங்கிய ஸ்ரீ நாராயண தீர்த்த கல்வி மற்றும் அறக்கட்டளையினருக்கு, எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சேங்காலிபுரம் ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் ஐயகிருஷ்ண தீக்ஷிதர் அவர்கள் நடத்தி வரும் பக்தி ரஸம் கொண்ட “தரங்கினீ” கீத நாமசங்கிர்த்தன உபன்யாஸ மகிழ்ச்சியால், பக்தர்கள் தாங்கள் பிரவசனத்தில் கேட்டு மகிழ்ந்ததை, படித்து, ரஸிக்க, ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கினீ புத்தகங்களை வாங்கி படித்து பயன் பெற்றுள்ளார்கள். அச்சிடப்பட்ட புத்தகங்களின் இருப்பு குறைந்து, மறுபதிப்பு அச்சிடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இதுவரை தரங்கினீ புத்தகங்களைப் பெறாத பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய நான்காம் பதிப்பாக தரங்கினீ ஒன்று முதல் ஆறு முடிய பாகங்களை, மூன்று புத்தகங்களாக, சம்லக்ருதம், அதன் தமிழாக்கம், தமிழில் உரையுடன் கூடியதாக அச்சிட்டு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் ஐயகிருஷ்ண தீக்ஷிதருக்கு அவர்கள் ஆற்றிவரும் தெய்வத் தொண்டினை பாராட்டி யும், தரங்கினீ கீதங்களை மேலும் பிரபலப்படுத்தியும் வருவதற்கு எங்கள் நமஸ்கார பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், வரஹார் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் அருளாலும், சத்குரு ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் கிருபையாலும், அம்மகானின் புகழ் மேலும் ஒங்க பிரார்த்திக்கிறோம்.

பக்தர்களின் விருப்பத்திற்கிணங்கி, சுலபமாக உபன்யாசகரின் விளக்கங்களை உபன்யாசத்தின் பொழுதும், பிறகும் படித்து மகிழவும், நற்பலனும் அடைய கையடக்க

பிரதிகளாக, 6 தரங்கங்களையும் 3 புத்தகங்களாக வெளி யிடுகிறோம். பக்தர்கள் இப்புத்தகங்களை பெற்று, படித்து, வரஹார் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் கிருபையையும், அருளையும் பெற்று, எல்லா நலன்களையும் அடைய பிரார்த்திக்கிறோம்.

எங்களுடைய இந்த முயற்சியில் வரஹார் ஸ்ரீ V. கிருஷ்ணமூர்த்தியின் அனுபவமிக்க ஆலோசனையும், உதவியையும் பாராட்டி, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்புத்தகங்கள் அச்சிட, அச்சுப்பிழை திருத்தி உதவிய ‘பாகவத சிரோமணி’ ஸ்ரீ மல்விகார்ஜூனன் மற்றும் வரஹார் வயலின் வித்வான் முத்துசாமி அய்யரின் மாப்பிள்ளை ஸ்ரீ G. நீலகண்டன் ஆகியோருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறுகிய காலத்தில் நல்ல முறையில் இப்புத்தகங்களை அச்சிட்டுக் கொடுத்த ஸ்ரீ K.K. கார்த்திகேயன், LKM Computer Printers, Chennai-17 அவர்களுக்கும் எங்களுடைய நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெளியிட்டோர்

வரஹார் ஆடிட்டர் வைத்தீஸ்வர அய்யர் குடும்பத்தினர்  
விலாசம்: ஆடிட்டர் V.V. மணி,  
பு.எண். 50 (ப.எண். 107),  
ராமசாமி தெரு, மண்ணடி,  
சென்னை - 600 001.

ॐ

ॐ महागणपतये नमः ।

ॐ श्री वेङ्कटेशाय नमः । ॐ श्री कृष्णाय परब्रह्मणे नमः ।

## श्री कृष्ण लीला तरङ्गिणी ।

चतुर्थस्तरङ्गः ॥

श्रीकृष्णगोपालनवर्णनाभिनयः क्रियते ॥

श्लो ॥

गीयते रामकृष्णाभ्यां कृतं गोपालनं ततः ।  
नन्दाद्यागमनं पूर्वं ततश्च बलकृष्णयोः ॥94॥

काळीयमर्दनं नागपत्रीस्तोत्रं ततः परम् ।  
खरासुरबधश्चाथ प्रलम्बस्य च मर्दनम् ॥  
दावाग्निभक्षणं बालस्तुतिरत्र निगद्यते ॥95॥

सत्तुर्त्तस्तरुन्धकः ।  
मृक्कुरुञ्जिनेकोपालने वर्णनापीन्यः कंरीयते ॥

संलो—94—95

कीयते रामकृष्णाभ्याम् करुतम् कोपालनम् ततः  
नन्दतात्याकमनाम् पूर्ववम् ततस्च पलकरुञ्जिनयोः ॥  
काळीयमर्दनम् नागपत्रीस्तोत्रोत्तरम् ततः परम् ।  
कराशारवत्तस्तोत्रात् प्रलम्बपल्य स मर्दनम् ॥  
तावाक्कुरुञ्जिनेपालनम् पालस्तुतिरत्र निकत्तयते ॥

नान्काम् तरुन्धकम्

मृक्कुरुञ्जिने परमात्मा पक्षक्कले मेयत्तल  
(काप्पारुत्तल) एन्ऱ विषयम् अपीन्यम् चेय्यप्पुकिरतु.

## செ—94-95

நந்தகோபர் முதலிய இடையர்களின் வருகை முதலாவதாக வர்ணிக்கப்படுகிறது. ஸ்ரீபலராமன், ஸ்ரீகிருஷ்னன் இவர்களுடைய வருகையும், அவர்களால் பசுக்கள் மேய்க்கப்படுதலும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு காளிங்கன் என்ற பாம்பை அடக்கியது. அவனது மனைவிகளால் தோத்திரம் செய்யப்படுவது. தேனுகாசரன், பிரலம்பன் ஆகியவர்களை நாசம் செய்தல், காட்டுத்தீயை உட்கொண்டு அதனிலிருந்து கோபகுமாரர்களைக் கப்பாற்றுதல், கோபாலர்கள் கிருஷ்னனைத் துதித்தல் ஆகியவை இந்த (நான்காம் தரங்கத்தில்) கூறப்படுகின்றன.

**அथ நந்஦ாதா஗மனானந்தர் வல்஭நா஗மன் ॥**

**தகு-19 ॥**

**தகு - ஶௌராஷ்ட୍ର - ஆடி ॥**

ஹளி ஬லி ச முஸலி	லக்தாஜ்ஜகுண்டலி ।
நிலாம்பரங்கேதரூபி	வல்஭நோ விராஜதे ॥

அது நந்தாத்யாகமனானந்தரம் பலபத்ராகமனம் ॥

**தரு—19**

**தரு—ஸௌராஷ்ட்ரம்—ஆதி ॥**

ஹலீ பலீ ச முஸலீ	லலிதாங்கத குண்டலீ
நீலாம்பரச்சக்வேதரூபிப்	பலபத்ரோ விராஜதே ॥

பின்னர் கோபாலர்களுடன் நந்தகோபர் வந்தபின் பலராமர் வருகை.

**தரு—19**

கலப்பையைத் தாங்குபவரும், மிக்க வலிமை வாய்ந்த வரும், உலக்கையை வைத்து இருப்பவரும், மிகவும் அழகிய

தோள்வளைகள், காதணிகள், இவற்றை அணிந்திருப்ப வரும், நீலநிற பட்டை உடுத்தியவரும், தூய வெண்ணிற முடையவருமான பலராமர் சிறப்பாகத் தோற்றமளிக்கிறார்.

### அथ ஶ்ரீகृष्णாగமன் ॥

दस - 20 ॥

दस - नाथनामक्रिया - आदि ॥

शङ्खी चक्री गदी पद्मी  
श्रीवत्सकौस्तुभी दिव्य

शङ्खी किरीटकुण्डली  
पीताम्बरो विराजते ॥

அத ஸ்ரீக்ருஷ்ணாகமனம் ॥

தரு—20

தரு—நாதநாமக்ரியா—ஆதி ॥

சங்கீ சக்ரீ கதீ பத்மீ	சார்ங்கீ கிரீட குண்டலீ
ஸ்ரீவத்ஸகெளாஸ்துபீ திவ்ய	பீதாம்பரோ விராஜதே ॥
பின்னர ஸ்ரீகிருஷ்ணன் வருகை	

தரு—20

கையில் பாஞ்சஜன்யம் என்ற சங்கம், ஸாதர்சனம் என்ற சக்ரம், கெளமோதகி என்ற கதை, தாமரைமலர், சார்ங்கம் என்ற வில், தலையில் அழகிய கிரீடம், காதணிகள், மார்பில் ஸ்ரீவத்ஸம் என்ற மச்சம், கழுத்தில் கெளஸ்துபம் என்ற மணி, இடையில் அழகிய மஞ்சள் பட்டு இவை அனைத்தையும் தரித்தவராய் ஸ்ரீகிருஷ்ணன் மிக்க அழுடன் விளங்குகின்றார்.

गीत - 35 ॥

नाथनामक्रिया - चापु ॥

प ॥ पाहि पाहि जगन्मोहन कृष्ण  
परमानन्द श्रीकृष्ण ॥

देवकीवसुदेवनन्दन कृष्ण  
दिव्यसुन्दर श्रीकृष्ण  
नन्दयशोदानन्दन कृष्ण  
इन्दुबदन श्रीकृष्ण ॥1॥

कुन्दरदन कुटिलाळक कृष्ण  
मन्दस्मित श्रीकृष्ण  
चञ्चज्ञलञ्जलनपुर कृष्ण  
मञ्जुलवेष श्रीकृष्ण ॥2॥

किङ्गिरचितघणङ्गण कृष्ण  
क्रीडालोल श्रीकृष्ण  
कुङ्गमपङ्गविपङ्गिल कृष्ण  
गूढमहिम श्रीकृष्ण ॥3॥

तरळितकुण्डलमण्डित कृष्ण  
ताण्डवलोल श्रीकृष्ण  
धिकृतसुररिपुमण्डल कृष्ण  
दीनपालन श्रीकृष्ण ॥4॥

साधुसाधुनटवेष श्रीकृष्ण  
सत्यसन्ध श्रीकृष्ण

பாலிதநாராயணதீர்த் தூரங்கம்  
பரமபாவன ஶ்ரீகृष்ண ॥5॥

**கீதம்—35**

நாதநாமக்ரியா—சாபு

- ப. பாஹி பாஹி ஐகன் மோஹன க்ருஷ்ண  
பரமாநந்த ஸ்ரீக்ருஷ்ண ॥
- 1. தேவகீவஸாதேவ நந்தன க்ருஷ்ண  
திவ்யஸாந்தர ஸ்ரீக்ருஷ்ண |  
நந்தயசோதாநந்தன க்ருஷ்ண  
இந்துவதன ஸ்ரீக்ருஷ்ண ॥
- 2. குந்தரதனகுடிலாளக க்ருஷ்ண  
மந்தஸ்மித ஸ்ரீக்ருஷ்ண |  
சஞ்சஜ்ஜலஞ்ஜலநூபர க்ருஷ்ண  
மஞ்ஜளவேஷ ஸ்ரீக்ருஷ்ண ॥
- 3. கிங்கினிரசிதகணங்கண க்ருஷ்ண  
கீடாலோல ஸ்ரீக்ருஷ்ண |  
குங்குமபங்கவிபங்கில க்ருஷ்ண  
கூடமஹிம ஸ்ரீக்ருஷ்ண ॥
- 4. தரளிதகுண்டலமண்டித க்ருஷ்ண  
தாண்டவலோல ஸ்ரீக்ருஷ்ண |  
திக்க்ருதஸாரரிபு மண்டல க்ருஷ்ண  
தீனபாலன ஸ்ரீக்ருஷ்ண ॥
- 5. ஸாதுஸாதுநடவேஷ ஸ்ரீக்ருஷ்ண—  
ஸத்யஸந்த ஸ்ரீக்ருஷ்ண |  
பாலிதநாராயணதீர்த்த க்ருஷ்ண  
பரமபாவன ஸ்ரீக்ருஷ்ண ॥

**கீர்த்தனம்—35**

- ப. உலகம் அனைத்தையும் மயக்கும்படியான  
ஓப்புயர்வற்ற லாவண்யத்தை அடைந்தவரே,

பேரானந்தத்தின் வடிவரே, ஹே, கிருஷ்ணா, என்னைக் காப்பாற்றுவாயாக.

1. தேவகி தேவிக்கும், வஸாதேவருக்கும் மைந்தனாய்த் தோன்றியவரே, மிகச் சிறந்த அழகு வாய்ந்தவரே, ஹே, கிருஷ்ணா, நந்தகோபராலும், யசோதையாலும் மிக்க அன்புடன் வளர்க்கப்பட்ட புதல்வரே, திங்கள் போன்று அழகிய திருமுகத்தவரே, ஹே, கிருஷ்ணா (என்னை காப்பாற்றுவாயாக).
2. ஆம்பல் பூ போன்ற வெண்மை நிறமுடைய பற்களை உடையவரே, வளைந்து அழகிய முடிகளை முன் நெற்றியில் தரிப்பவரே, புன்சிரிப்புடன் இருப்பவரே, ஹே, கிருஷ்ணா; ஜல் ஜல் என்று ஒலிக்கும் பாதசரத்தை அணிந்திருப்பவரே, உள்ளத்தைக் கவரு கின்ற ஆடை ஆபரணங்களை அணிந்திருப்பவரே, ஹே, கிருஷ்ணா, (என்னைக் காப்பாற்றுவாயாக).
3. இடையில் அணிந்திருக்கும் ஓட்யாணம் என்ற ஆபரணத்தில் உள்ள சிறிய மணிகள் கணீர் கணீர் என்று ஒலிக்கும்படி ஓடியாடி விளையாடுவதில் மிகுந்த ஆசை கொண்டவரே, கிருஷ்ணா, குங்குமப்பூ கலந்த செஞ்சந்தனைத்தை உடலில் புசியிருப்பவரே, எளிதில் மாந்தர்களால் அறிய முடியாத தன்னுள் அடங்கிய பெருமைகள் வாய்ந்தவரே ஹே கிருஷ்ணா, (என்னைக் காப்பாற்றுவாயாக).
4. காதில் அணிந்திருக்கும் அழகிய குண்டலங்கள் அங்கும் இங்கும் ஆடும்படி செய்து கொண்டு கூத்தாடுவதில் ஈடுபாடு உடையவரே, ஹே, கிருஷ்ணா; வானவர்களின் பகைவர்களான தீய அசரர் கூட்டங்களை அழித்தவரே, மிகவும் ஏழையான அடியார்களை காப்பாற்றுகின்றவரே, ஹே, கிருஷ்ணா, (என்னைக் காப்பாற்றுவாயாக).
5. அடியார்களை ஒரு பொழுதும் கைவிடமாட்டேன் என்ற உறுதிமொழியைக் காப்பாற்றுகின்றவரே, மிக்க

பொருத்தமான உள்ளத்தை கவருவதான சூத்தாடியின் வேஷ்ட்தைப் பூண்டவரே, ஹே, கிருஷ்ணா; ஸ்ரீநாராயணதீர்த்தரைக் காப்பாற்றியவரே, இவ்வுலகில் தூய்மையான பொருள்கள் அனைத்தையும், தூய்மை வாய்ந்ததாகச் செய்பவரே, ஹே, கிருஷ்ணா, (என்னைக் காப்பாற்றுவாயாக).

ஏய் - 21 ||

அथ கदாचி஦ேतௌ நந்஦குமாரௌ நிர்மல- நிருபம- ரஜதாஞ்சனஶி  
க்வரிஶி஖ர- ஸமுத்துங் ஦ிவ்யமஜ்ஜல ஸுந்஦ராங்கௌ துர்விநய துர்விர்ய  
஗ர்வ-பர்வத-விஷய-விபின-ஸஞ்சாரி-மஹா-ஸுரமத்தமாதஜ்மஹோடார-  
கேஸரிணா ஸந்தத-ஸமுல்ல-ஸித-கமல-குஶோஶய-குமுட-  
கலஹாராடி-குஸும-ஸौரம்ய-ஸौமார்ய-போராஸமுந்மிஷ்டா-  
நந்஦ாநுமாவ-திவ்யதீர்ணை: ஹங்காரண்டவஸாரஸ-சக்ரவாகாடி-விவி஧-  
விஹஜ்மை-ரநுதினமுடித-மஹாத்தாஹ- ஸாஹஸ-ஸமுஷ்ட- ஸமுஞ்சூஜ்ஜலகலக  
லர- வாவ஬ோ஧ித - நிஜானந்஦ாவ஧ிரித - விருத்திலோகாடி-ஸுஷைநிஜதட-  
ஸமாகாதஸுரவிடபிவுந்தை ஸந்ததபரிஶோभமானாயா: காலிந்யா: தட்டுவி  
பர்யடந்தை கரகலித-வேணு-விஷாணவேதௌ நிரவधிககுபாவலோகன ஹாஸ  
பரிஹாஸவிலாஸைநிஜபரிஜனானநந்஦யந்தை ஸகலலோகபாலகாவிஹ  
஗ோபாலை பமூது: ॥ தே ச ஗ோபவாலாஸ்தர்யலீலாவிநோடுஸு஧ார-  
ஸமாகாதஸுரவிடபிவுந்தை ஸமுஞ்சிரந்த இவ ஭ாவநுயநா-  
ப்ரதி஬ோ஧ி- தஸகலகலா-ஸ்தர்யகல்யாணாநித்யாந்தை வன்஭ாவி  
ஸுखம் சேரு: ॥ ததாஹ ॥

கத்யம்—21

அத கதாசிதேதெள நந்தகுமாரெள நிர்மல நிருபம  
ரஜதாஞ்சனஶி கரிசிகர ஸமுத்துங்க திவ்யமங்கள  
ஸாந்தராங்கெள தூர்வினய தூர்வீர்ய கர்வ பர்வத விஷய

விபின ஸஞ்சாரி மஹாஸூர மத்தமாதங்க மஹோதார கேஸரினெள ஸந்தத ஸமூல்ல ஸித கமல குசேய குழுத-கல்ஹாராதி குஸாம ஸௌரப்ய ஸௌபாக்ய போகஸமுன் மிஷ்தா நந்தானுபவ திவ்யதர்ச்சனை; ஹம்ஸகாரண்டவஸா ரஸ சக்ரவாகாதி விவித விஹங்கமை ரனுதினமுதித-மஹோத்ஸாஹ ஸாஹஸ ஸம்ருத்த ஸமுச்சருங்கலகலகலர-வாவபோதித நிஜாநந்தாவதீரித ப்ரஹ்மலோகாதி ஸ-கைர நிஜதட ஸமாகதஸூரவிடபிப்ருந்தைச்ச ஸந்ததபரிசோப-மானாயா: காளிந்தயா: தடபுவி பர்யடந்தெள கரக வித வேணு விஷாணுவேத்ரெள நிரவதிகக்ருபாவலோக னஹாஸபரிஹாஸவிலாஸைர நிஜபரிஜநாநாந்தயந்தெள ஸகலலோகபாவகாவிஹ கோபாலெள பழுவது: || தே ச கோபபாலாஸ்ததீயலீலாவிநோதஸூதாரஸமாகண்ட-மாபீயாத்யந்தத்ருப்ததயாஸ முத்கிரந்த இவ பகவதனுக்ர ஹப்ரதிபோதிதஸகலலாஸ்ததீயகல்யாணகுணாநித்தம் காயந்தோ வனபுவிஸூகம் சேரு: || ததாஹி ||

### குர்ணிகை—21

ஓரு சமயம் நந்தகோப குமாரர்களான ராம கிருஷ்ணர்கள் தூய்மையானதும், இணையற்றதும் ஆன வெள்ளி மலை (கைலாசம், மைமலை - அஞ்ஜனகிரி), இவற்றின் கொடுமுடி போன்று மிக உயரத்துடனும் அழிய சோபையுடனும் கூடிய அங்கங்களோடு கூடியவர்களும், வணக்கம் இன்மை, உலகத்தை அழிக்கும் சாமரத்தியம், மலைபோன்று அகங்காரம் ஆகிய காடுகளில் உலவிவரும் பெரிய அசுரர்களான மதம் பிடித்த யானைகளை அழிப் பதில் விலங்கினங்களின் அரசர்களாகவும், எப்பொழுதும் மலர்ந்து விளங்கும் வெள்ளைத்தாமரை, சிவந்த தாமரை, ஆம்பஸ், செங்கழுநீர் முதலிய மலர்களின் மணமும் அழுகும் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்குபவைகளும், அன்னப் பறவைகள், காரண்டவம் என்ற பறவையும், சாரசம், சக்ரவாகம் முதலிய பறவைகளால் ஆனந்தத்

துடனும் உத்ஸாகத்துடனும், தங்கள் இஷ்டம் போல் சப்திக்கப்படும் கலகல சப்தங்களால் நல்லறிவை படைத்த பேரானந்தம் பெற்று பிரும்மலோகம், இந்திரலோகம் முதலிய உலகங்களில் வாழும் இன்பத்தைத் துறந்தவை களுமான, யமுனை ஆற்றங்கரையை அடைந்த தேவ லோகத்து கல்பக விருஷ்ணங்களின் கூட்டங்களாலும், எப்பொழுதும் அழகுடன் விளங்குகின்ற யமுனை ஆற்றங்கரையில் அடிக்கடி உலாவிக் கொண்டிருப்பவர் களும், புல்லாங்குழல் கொம்பு, பிரம்பு இவைகளைக் கையில் தாங்கியிருப்பவர்களும், கரை கடந்த கருணை யுடன் பார்த்தல், சிரித்தல், வேடிக்கை பேசுதல், ஆகியவை களால் தமது அடியார்களை சந்தோஷப்படுத்துகிறவர் களும், உலகங்கள் அனைத்தையும் காப்பாற்றுகின்றவர் களாக இருப்பவர்களும் இக்கோகுலத்தில் மாடுகளை காப்பாற்றுகிறவர்களாக ஆனார்கள். மிக புண்ணியம் செய்த கோப குமாரர்கள், ஸ்ரீராமன், கிருஷ்ணன் இருவர்களின் விளையாட்டுச் செய்கைகளில் ஏற்படும் இன்பமாகிற அமுத ரஸத்தை மிகவும் நிரம்ப அனுபவித்து அதனால் திருப்தி அடைந்து அதனால் வெளிவந்தது போல் காணப்படும் பகவானுடைய திருவருளால் ஏற்பட்ட எல்லாவிதமான கலைகளின் அறிவைப் பெற்றவர்களாய் அந்த ராமகிருஷ்ணர்களின் எல்லாவிதமான நலன் களையும் அளிக்கின்ற மங்கள குணங்களை இவ்விதம் பாடிக் கொண்டு பிருந்தாவன பூமியில் மிகவும் ஆயாச மின்றியே நடந்தனர்.

கிரி - 36 ||

மध்யமாவதி - ஆடி ||

ப ||                   கலயத வனமுவி காம஗ர்தி  
                         கலமாமன் அசிலாத்மரதிம् ||

രജതശൈലശിഖരോപമകായമ्  
രമणിയമിഹ രാമനാമധേയമ्  
സജലജലദർച്ചിരം ഗതമായമ्  
സകലവള്ളീജനഭാഗധേയമ् ॥1॥      || കല്യത ||

ലഭിതതരമുരക്കീനാദവിനോദമ्  
ലാബണ്യരസപൂർസരിദാസ്പദമ्  
<sup>1</sup> അലികുലമിലിതതുലസീബൃന്ദമോദമ्  
ആനന്ദനടനസുന്ദരപാദമ् ॥2॥      || കല്യത ||

ദിവ്യത്രഭജ്ഞലിലിതതരഗാത്രമ्  
ദേവാദിവിരചിതനുതിപാത്രമ्  
ഭവ്യകരകമലകമനീയവേത്രമ्  
ഭാസ്കരകോടിപ്രഭം ജനമിത്രമ् ॥3॥      || കല്യത ||

സകൃദബലോകനകൃതജഗദ്ണഡമ्  
സരസകുണ്ഡലശോമിമൂദുഗണ്ഡമ्  
പ്രകടിതബ്രഹ്മണ്ഡശതകോടിതുണ്ഡമ्  
പ്രാകृതാസുരതിമിരമാർത്തണ്ഡ ॥4॥ || കല്യത ||

രവിതനയാതടസുധടിതഖേലമ്  
രക്ഷിതസകലഗോകുലബാലമ്  
<sup>2</sup> നവരസപരിപൂർണ്ണഗാനവിലോലമ്  
നാരാധണതീർഥഗീതസുലിലമ് ॥5॥      || കല്യത ||

കീതമ்-36

മത്യമാവൽ—ആളി

പ.      കലയത വൺപുവി കാമകതിം  
          കലപകമൻമ അകിലാത്മരതിം ॥

1. ரஜத்செலசிக்ரோபமகாயம்  
ரமணீயமிஹு ராமநாமதேயம்  
ஸஜலஜலதருசிரம் கதமாயம்  
ஸகலவல்லவீ ஜனபாகதேயம் || (கலயது)
2. வலித்தரமுரளீநாதவினோதம்  
லாவண்யரஸபூரஸரிதாஸ்பதம்  
<sup>1</sup> அளிகுலமிளிததுளஸீப்ருந்தமோதம்  
ஆநந்தநடனஸாந்தரபாதம் || (கலயது)
3. திவ்யத்ரிபங்கிலஸிததரகாத்ரம்  
தேவாதிவிரசிதநுதிபாத்ரம்  
பவ்யகரகமலகமநீயவேத்ரம்  
பாஸ்கரகோடிப்ரபம் ஜனமித்ரம் || (கலயது)
4. ஸக்ருதவலோகனக்ருதஜகதண்டம்  
ஸரஸகுண்டலசோபிம்ருதுகண்டம்  
ப்ரகடிதப்ரும்மாண்டசதகோடிதுண்டம்  
ப்ராக்ருதாஸாரதிமிரமார்த்தாண்டம் || (கலயது)
5. ரவிதநயாதடஸாகடிதகேலம்  
ரக்ஷிதஸகலகோகுலபாலம்  
<sup>2</sup> நவரஸபரிபூர்ணகானவிலோலம்  
நாராயணதீர்த்தகீதஸால்லம் || (கலயது)

### கீர்த்தனம்—36

- ப: குட்டி யானையைப் போன்று அழகிய நடை உடைய வரும், உயிர்கள் அனைத்திற்கும் பேரானந்தமாய் இருப்பவரும், பிருந்தாவனம் என்னும் இடத்தில் தனது இஷ்டம்போல் சஞ்சரிப்பவருமான ஸ்ரீகிருஷ்ணனைக் காணுங்கள்.
1. வெள்ளி மலையின் கொடிமுடியை ஒத்த உடலை உடையவரும், மிக்க அழகு வாய்ந்தவருமான ராமன் என்று பெயர் கொண்ட பலராமனையும், நீருண்ட மேகம் போன்று அழகிய கறுத்த மேனி உடையவரும், சம்சாரத்தால் ஏற்படும் மயக்கமற்றவரும், ஆயர்பாடி யில் உள்ள மங்கையர் அனைவருடையவும் பெரும்

பாக்கியமாய் இருப்பவருமான (கண்ணனைக் காணுங்கள்)

2. மிக்க அழகிய புல்லாங்குழலிலிருந்து ஒவிகளை எழுப்பி அதில் மகிழ்கின்றவரும், அழகு எனப்படும் வெள்ளாப் பெருக்குடன் கூடிய ஆற்றிற்கு இடமாக இருப்பவரும், வண்டுக்கூட்டம் நிறைந்த நூமனை முள்ள துளசிகளாலான மாலையை அணிந்து சந்தோஷப்படுகின்ற வரும், பேரானந்தத்தால் கூத்தாடுகின்ற அழகிய திருப்பாதங்களை உடைய வருமான (கண்ணனைக் காணுங்கள்).

(விளக்கம்-1) ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகைகள் நள்ளிரவில் தங்களை விட்டு விட்டு மறைந்து போன கண்ணனைத் தேடுகின்றவர்களாய், கொடி, செடி மரங்களிடம் கண்ணனைப் பற்றி விசாரிக்கும் பொழுது, துளசிச் செடியிடம் வந்து, “ஹே, துளசியே, உன்னிடம் மிக்க ப்ரதி வைத்திருக்கும் காரணத்தால் உன்னுடன் சேர்ந்து நிற்கும் வண்டுகளின் கூட்டத்தையும் அச்சுதன் தாங்கி நிற்கின்றான். எனவே, நீ கண்ணனைக் கண்டால் அறிவிப்பாயாக “எனது 10வது ஸ்கந்தம் 30வது அத்யாயம், 7-வது ஸ்லோகம் கூறுகின்றது.

**கचித்துலसி கல்யாணி ஗ோவிந்஦ரண்பியே ।  
ஸஹ்தாலிக்குலைர்வி஭்ரதூஸ்தேதிப்பியோத்ச்யுதः ॥**

இக்கருத்தை, அலிகுலமிலித்துலசிவந்மோர் என்ற சொற்றொடரால், ஸ்ரீநாராயணதீர்த்தர் கூறுகின்றார்.

2. நவரஸபரிபூர் என்று இங்கு கூறப்படும் நவரஸம் (ஒன்பது ரஸங்கள்) - ச்ரங்காரம், வீரம், கருணம், ரெளத்திரம், அத்புதம், பயாநகம், பீப்தஸம், சாந்தம் ஹாஸ்யம் ஆகியவையாகும்.

3. நெற்றியிலும், இடையிலும் மிகவும் அழகிய மூன்று கோடுகளால் சோபிக்கின்ற உடலுடன் கூடியவரும், வானவர்களால் செய்யப்படும் தோத்திரங்களுக்கு இலக்காய் இருப்பவரும், மங்களகரமான தாமரை மலர் போன்ற திருக்கரத்தில் அழகிய பிரம்பைத்

தாங்கி இருப்பவரும், கோடி சூரியர்களுக்கு இணையான ஒளி மிகுந்தவரும், இம்மண்ணில் தோன்றிய உயிர்கள் அனைத்திற்கும் சிறந்த நண்பராகவும் இருக்கும். (கண்ணனைக் காணுங்கள்).

4. ஒரு தடவை தன்னுடைய எண்ணத்தால் மட்டுமே இப்பிரும்மாண்டத்தைப் படைத்தவரும், நீரோட்டம் உள்ள இரத்தினம் இழைத்த குண்டலங்களால் அழகு பொருந்திய மெல்லிய கண்ணங்களை உடையவரும், தன்னுடைய திருவாயினுள் பலகோடி பிரும்மாண்டங்களை (தனது அன்னை யசோதைக்கு) காண்பித்த வரும், மிக்க மட்டமான குணங்களை உடைய அசரர்களாகிய இருளை அகற்றுவதில் கதிரவனாய் இருப்பவருமான (கண்ணனைக் காணுங்கள்).
5. சூரியனின் மகளான யமுனையாற்றங்கரையில் அழகிய விளையாட்டுக்களைச் செய்பவரும், கோகுலத்திலுள்ள அனைத்து பசுக்களையும், கோபாலர்களையும் காப்பாற்றிய குழந்தையும், ஒன்பது ரஸங்கள் நிறைந்த பாட்டுக்கள் பாடுவதில் மிக்க சந்தோஷம் அடைந்தவரும், நாராயண தீர்த்தரால் நன்கு புகழ்ந்து பாடப்பட்ட வீலையுடன் கூடியவருமான (கண்ணனைக் காணுங்கள்)

ஷோ ॥

गोविन्दानुचरास्सर्वे गोविन्दासक्तचेतसः ।  
गोविन्दमनुगायन्तस्सानन्दं ननृतुर्वने ॥१९६॥

विना तु बलभद्रेण कृष्णो गोपालकैः सह ।  
कालीयस्य हृदं गत्वा न्यपततज्जले बलात् ॥१९७॥

कालीयस्तु ध्वनिं श्रुत्वा क्रोधसम्प्रक्तलोचनः ।  
बबन्ध कृष्णं भोगेन ददशुस्तं ब्रजौकसः ॥१९८॥

பश्यत्सु नन्दादिषु गोपिकासु  
 श्रीकृष्णमेवाखिलमित्रभूतम् ।  
 तुष्टव रामस्सकलात्मदशी  
 सर्वात्मकं कृष्णमनन्यदृष्टया ॥99॥

### சோ—96-99

கோவிந்தானுசராஸ்ஸர்வே  
 கோவிந்தாஸக்தசேதஸः ।  
 கோவிந்தமனுகாயந்த-  
 ஸஸாநந்தம் நந்ருதுர்வனே ॥

விநா து பலபத்ரேண  
 க்ருஷ்ணோ கோபாலகை; ஸஹ |  
 காளீயஸ்ய ஹ்ரதம் கத்வா  
 ந்யபதத்தஜ்ஜலே பலாத் ॥

காளீயஸ்து த்வநிம் ச்ருத்வா  
 க்ரோதஸ்மரக்தலோசனः|  
 பபந்த க்ருஷ்ணம் போகேன  
 தத்ருகஸ்தம் வரஜௌகஸः ॥

பச்யத்ஸா நந்தாதிஷா கோபிகாஸா  
 ஸ்ரீக்ருணமேவாகிலமித்ரபூதம் ।  
 துஷ்டாவ ராமஸ்ஸகலாத்மதர்ச்  
 ஸர்வாத்மகம் க்ருஷ்ணமனன்யத்ருஷ்ட்யா ॥

### செ—96-99

கண்ணனிடத்திலேயே உள்ளங்களை நிலைபெறச்  
 செய்தவர்களும், கண்ணனை அனுசரித்து பின்பற்றிச்  
 செல்பவர்களுமான, கோபாலர் அனைவரும், கண்ண  
 னைப் பின்பற்றி பாடுபவர்களாய் இருந்து கொண்டு,  
 மகிழ்ச்சியுடன் பிருந்தாவனத்தில் கூத்தாடினர்.

கண்ணன் ஒரு சமயம் பலராமனை விட்டு விட்டு  
 கோப குமாரர்களுடன், யழுனை நதிக்கரையை அடைந்து,

அதனுள் காளிங்கன் என்ற பெரும் பாம்பு வாழும் மடுவில் மிக்க வேகமாகக் குதித்தார்.

கிருஷ்ணன், யமுனா ஜலத்தில் குதித்தால், எழுந்த ஒவியைக் கேட்டு, காளிங்கன் கோபத்தால் சிவந்த கண்களுடன் தன்னுடைய நீண்டதான் உடலால் கண்ணனைச் சுற்றிக் கட்டினான். ஆயர்பாடியிலுள் கோபகுமாரர்கள் மிகவும் வருத்தத்துடன் கிருஷ்ணனை நோக்கினர்.

இவ்விஷயத்தை அறிந்து நந்தன் சுநந்தன் முதலிய கோபர்களும், கோபிகைகளும், ஸ்ரீ பலராமனும் யமுனை ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். அப்பொழுது, ஸ்ரீ பலராமன் உலகம் அனைத்திற்கும் நண்பனாக இருப்ப வரும், எல்லாப் பொருளின் வடிவமாய் இருப்பவருமான கிருஷ்ணனை, உன்மையறிவால் அனைத்தையும் அறிந்த வராய் இருந்துகொண்டு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைத் துதித்தார்.

**கிருஷ்ண** - 37 ||

**ஸாக்ஷி - திரிபுடே ||**

**ப ॥ வந்தான்மோசய காளியகृதவந்தான்மோசய ।**

**அனு ॥ வந்தான்மோசயாத்மானமனுபம-**  
**बलமनुस्मர तावकमधुना ॥ ॥ वந்தான् ॥**

**காரணं ஜगதாமघை஧வி-**  
**दारणं हि भवान्**  
**दूरिताशेषशोकमहीभार-**  
**வாரணाय கृதமानुश ஶ्रीகृष्ण ॥ ॥ वந்தான् ॥**

बालचापलतया तवानघ  
 लीलयालमिह  
 काढीयविषमाशु विनाशय  
 कलय गोकुलकल्याणमथ भो ॥      || बन्धनान् ॥

नन्दगोपमहिषी तवेयम-  
 नन्दिनी जननी  
 नन्दमेनमानन्दय तामपि  
 नन्दनन्दन सुन्दर श्रीकृष्ण ॥      || बन्धनान् ॥

कृष्णतत्त्वविदा गीतमिति  
 वृष्णिजनमुदे  
 विष्णुभुक्तशिवनारायणतीर्थ-  
 विचितं विपुलानन्दमुदितम् ॥      || बन्धनान् ॥

### கீதம்-37

ஸாரங்கா—த்ரிபுடே

- ப.      पन्तनான்மோசய कாளீयக்ருதपन्तनான்மோசய ॥
- அனு.    पन्तनான்மோசயात्मानமனुपम-  
           பலமனுस்மர தாவகமதுனா ॥      (பन्तनான்)
1.     காரணம் ஐகதாமகெளகவி-  
       தாரணம் ஹி பவான்  
       தூரிதாசேஷ்சோகமஹ்பார-  
       வாரணாய க்ருதமானுஷ ஸ்ரீக்ருஷ்ண ॥      (பந்தனான்)
2.     பாலசாபலதயா தவானக  
       லீலயாலமிலூ  
       காளீயவிஷமாச விநாசய  
       கலய கோகுலகஸ்யாணமத போ ॥      (பந்தனான்)
3.     நந்தகோபமஹிஷீ தவேயம-  
       நந்திநீ ஐனனீ

நந்தமேநமானந்தய தாமபி  
நந்தநந்தன ஸந்தர ஸுக்ருஷ்ண || (பந்தனான்)

4. க்ருஷ்ணதத்வவிதா கீதமிதி  
வ்ருஷ்ணிஜனமுதே  
விஷ்ணுபக்தசிவநாராயணதீர்த்த-  
விரசிதம் விபுலாநந்தமுதிதம் || (பந்தனான்)

### கீர்த்தனம்—37

ப. ஹே கிருஷ்ணா, இப்பொழுது உன்னுடைய இணை அனு. யற்ற பராக்கிரமத்தை நினைவு படுத்திக்கொள். காளிங்கனால் ஏற்பட்டகட்டிலிருந்து உன்னை விடுவிப்பாயாக.

1. உலகத்திற்கெல்லாம் காரணமாய் இருப்பவன், பாவக சுவியலை அடியோடு அழிப்பவன், அனைவருடைய வும் மனக்கவலையைத் தீர்த்தவன், பூதேவியின் துன்பத்தைத் தீர்ப்பதற்காக மனிதனாகத் தோன்றி இருப்பவனான, ஹே கிருஷ்ணா, (காளிங்கனிடமிருந்து உன்னை விடுவிப்பாயாக.)
2. குற்றமற்றவனே, சிறு பிள்ளைகளின் ஸ்வபாவத்தால் ஏற்பட்ட உன்னுடைய விளையாட்டு போதுமானது. விரைவிலேயே காளிங்கனுடைய நஞ்சை நாசம் செய்வாயாக. கோகுலத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும் மங்களத்தைச் செய்வாயாக. ஹே கிருஷ்ணா, (காளிங்கனிடமிருந்து உன்னை விடுவிப்பாயாக).
3. நந்தகோபரின் மனைவியும், உன்னுடைய அன்னையும், சோகமற்றவருமான இந்த யசோதையையும், தந்தையான நந்தகோபரையும், ஹே நந்தனின் மைந்தனே, ஹே கிருஷ்ணா, சந்தோஷப்படுத்துவாயாக. (காளிங்கனிடமிருந்து உன்னை விடுவிப்பாயாக).

4. கிருஷ்ண பரமாத்மாவின் உண்மையான மகிழ்வையை உள்ளபடி உணர்ந்தவரான பலராமனால் யாதவ வம்சத்தினரின் சந்தோஷத்துக்காக கூறப்பட்டது. விஷ்ணு பக்தரான சிவநாராயண தீர்த்தரால் நிறைந்த ஆனந்தத்தை அளிக்கும் பலராமருடைய பாட்டானது எடுத்துக் கூறப்பட்டது. (காளிங்கனிட மிருந்து உன்னை விடுவிப்பாயாக).

ஶோ ॥

ரௌஹிணேயகृतं गीतं श्रुत्वास्फाट्य च काक्षियम् ।  
पातयित्वा तटे नृत्यमकरोत्तस्य मूर्धसु ॥100॥

ச்லோ—100

ரௌஹிணேயக்ருதம் கீதம்  
ச்ருத்வாஸ்பாட்ய ச காளியம் ।  
பாதயித்வா தடே ந்ருத்ய-  
மகரோத்தஸ்ய மூர்த்தஸூ ॥

செ—100

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், ரோஹிணியின் மைந்த ரான ஸ்ரீபலராமருடைய வார்த்தையைக் கேட்டு, உடனேயே, காளிங்கனை அடித்துக் கீழே தள்ளி அப்பாம்பினுடைய தலைகளின் மேல் நின்று கூத்தாடினார்.

அथ நாगபத்ரீனாமாగமனம् ।

दश-21 ॥

दश - नाथनामक्रिया - आदि ॥

आयाति नागदारकदम्बं प्रति  
मायाकलितलोककदम्बं  
नन्दादियोगिवृन्दचिन्त्यपादं परमा-

நந்஦கந்஦மாशிதவேदं  
 ஫णி஫ணாஸப்திபாடாரவிந்஦ நித்ய-  
 மணிமாடி஭ूதி஦ப஖ண்டிதானந்஦-  
 கமனியகாலமே஘ாமிராம ஗ோப-  
 காமினிவृந்஦கலிதகாம-  
 நாநாவிசித்ரலிலாவிநோद் ஶ்ரி-  
 நாராயணதீர்஥ாம்பயவர்஦் ॥

அது நாகபத்நீணாமாகமனம் ॥

**தரு—21**

தரு—நாதநாமக்ரியா—ஆதி ॥

ஆயாதி நாகதாரகதம்பம் ப்ரதி  
 மாயாகவிதலோககதம்பம்  
 நந்தாதியோகிப்ருந்த சிந்தயபாதம் பரமா-  
 நந்தகந்தமாசரிதவேதம்  
 பணிபணாஸமர்பிதபாதாரவிந்தம் நித்ய-  
 மணிமாதிபூதிதமகண்டிதாநந்தம்  
 கமநீயகாளமேகாபிராமம் கோப-  
 காமிநிப்ருந்தகவிதகாமம்.  
 நாநாவிசித்ரலீலாவிநோதம் ஸ்ரீ-  
 நாராயணதீர்த்தாபயவரதம் ॥

**தரு—21**

மாயையால் உலகங்களின் சூட்டத்தை படைத்த  
 வரும், நந்தன் முதலான யோகிகளின் சூட்டத்தால்  
 உள்ளத்தில் தியானம் செய்யப்படும் திருவடியை உடைய  
 வரும், பேரானந்தத்திற்கு மூலகாரணமாய் இருப்பவரும்,  
 மறைகளைக் காப்பாற்றுகின்றவரும், காளிங்கனுடைய  
 படங்களின் மீது திருவடித் தாமரைகளை வைத்திருப்ப  
 வரும், எப்பொழுதும் அணிமா முதலிய எட்டுவிதமான  
 ஐச்வர்யங்களை யோகிகளுக்கு கொடுப்பவரும், குறைவு

படாத பேரானந்தமாய் இருப்பவரும், மிக்க அழியை  
கார்மேகம் போன்று திருமேனியடையவரும், ஆயர்பாடி  
யில் உள்ள பெண்கள் கூட்டத்தின் அன்பிற்கு இருப்பிட  
மானவரும், பலவிதமான வேடிக்கைகளில் ஆசையுள்ள  
வரும், ஸ்ரீநாராயணதீர்த்தருக்கு அச்சத்தை அகற்றி,  
விரும்பியதை அளித்தவருமான ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி  
காளிங்கனுடைய மனைவிகள் கூட்டமாக வருகின்றனர்.

ஶ்லோ ॥

ஃணேஷு தஸ்ய நृத்யந்தं க्षीணशक्तेमुहுமுஹுः ।  
भर्तृभिक्षां प्रार्थयन्त्यो नागपद्मो जगुहरिम् ॥101॥

ச்லோ—101

பணேஷா தஸ்ய ந்ருத்யந்தம்  
க்ஷீணசக்தேர்முஹார்முஹாः ।  
பார்த்ருபிக்ஷாம் ப்ரார்த்தயந்தயோ  
நாகபத்னயோ ஐகுர்ஹரிம் ॥

செ—101

காளிங்கனின் மனைவிகள், வலிமை இழந்துள்ள  
காளிங்கனுடைய தலைகள் மீது அடிக்கடி நர்த்தனம்  
செய்கின்ற கிருஷ்ணனை, எங்கள் கணவனை பிச்சையாகத்  
தந்தருள வேண்டுமென்று, பிரார்த்தனை செய்து கொண்டு  
பாடினர்.

గித் - 38 ॥

முखாரி - ஆடி ॥

ப ॥	देव कुरु शिक्षां देहि पतिभिक्षां ।
அனு ॥	दीनपरिपालनाय स्वीकुरु दीक्षां ॥
	॥ देव ॥

அாगமைக்ஶரணமஶேஷலோககாரணம् ।  
 அஹுராಗமேன தत்வமானந்஦ம஖ணிடதம் ॥1॥ ॥ ஦ேவ ॥

யோගிமதி஭ூஷணாயௌயபரிஶோஷண ।  
 மோகிஶயன முவனமூஷ பாहி பதிதம் ॥2॥ ॥ ஦ேவ ॥

<sup>1</sup> ஜாதிகுலஶரணமஶேஷஜந்துதாரணம் ।  
 ஜாத ஭வதா கृதமித்யாகமவி஦ிதம் ॥3॥ ॥ ஦ேவ ॥

ஸ்ர்வஜந்துஸமதா ஸாது தவ வி஦ிதா  
 ஸ்ர்வ஬ுद்஧ிஷு பிரஹிதா ஸா ச வே஦வி஦ிதா ॥4॥ ॥ ஦ேவ ॥

அாஜ்ஞாதவஸ்து கிமஸ்தி விஜ்ஞாந஘நஸ்ய தே ।  
 அாஜ்ஞாபய யுடுநிதமஸ்மாக் ஜாத்ப்ரभோ ॥5॥ ॥ ஦ேவ ॥

நாகபத்ரீரிதமிதி நாராயணசரதிம் ।  
 யோகிவரநாராயணதீர்யதி஫णிதம் ॥6॥ ॥ ஦ேவ ॥

### கீதம்-38

முகாரி—ஆதி

- ப. தேவ குரு சிக்ஷாம் தேஹி பதிபிக்ஷாம் ॥
- அனு. தீனபரிபாலனாய ஸ்வீகுரு தீக்ஷாம் ॥ (தேவ)
- 1. ஆகமைக்ஶரணம்சேஷலோககாரணம்  
 ஆஹுராகமேன தத்தவமானந்தமகண்டிதம் ॥ (தேவ)
- 2. யோகிமதிபூஷணாகெளாகபரிசோஷண  
 போகிசயன புவனபூஷ பாஹி பதிதம் ॥ (தேவ)
- 3. <sup>1</sup>ஐாதிகுலஶரணம்சேஷஜந்துதாரணம்  
 ஐாதம் பவதாக்ருதமித்யாகமவிதிதம் ॥ (தேவ)
- 4. ஸார்வஜந்துஸமதா ஸாது தவ விதிதா  
 ஸார்வபுத்திஷூ ப்ரஹிதா ஸா ச வேதவிதிதா ॥ (தேவ)
- 5. அக்ஞாதவஸ்துகிமஸ்தி விக்ஞானகனஸ்ய தே  
 ஆக்ஞாபய யதுசிதமஸ்மாகம் ஜகத்ப்ரபோ ॥ (தேவ)

6. நாகபத்நீகீதமிதி நாராயணசரிதம்  
யோகிவரநாராயணதீர்த்தயதிபணிதம் || (தேவ)

### கீர்த்தனம்—38

ப. ஹே, கிருஷ்ணா, எங்கள் தெய்வமே, எங்கள் கணவனான காளிங்கனுக்கு உரிய தண்டனையைக் கொடுங்கள். ஆனால் எங்கள் கணவனை உயிருடன் பிச்சையாக எங்களுக்கு அளியுங்கள்

அனு. எங்களைப் போன்ற ஏழைகளைக் காப்பாற்று வதையே கடமையான காரியமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

1. மறைகள் அனைத்திற்கும் ஒரே புகலிடமாய் இருப்பவராகவும், உலகங்கள் அனைத்திற்கும் காரணமாக இருப்பவராகவும் (மறைகள்) கூறுகின்றன. குறை வில்லாத ஆனந்த வடிவனாக உம்மை வேதத்தினால் அறிகிறோம். தேவனே, எங்கள் கணவனுக்கு உயிரை அளியுங்கள்).
2. உள்ளத்தை அடக்கிய மகான்களின் உள்ளங்களுக்கு அணிபோன்று இருப்பவரே, பாவக்குவியலை வேருடன் அகற்றுபவரே, அரவரசன் மீது படுத்து இருப்பவரே, இவ்வுலகங்களுக்கு மன்னனே, கீழே விழுந்து கிடக்கும் எங்கள் கணவரைக் காப்பாற்று வீராக (தேவனே).
3. பிறவிக் குணங்களுடனும், பிறந்த குடியின் குணங்களுடனும் இருப்பவர்களைக் காப்பாற்றுகின்றவரும் உயிரினங்கள் அனைத்தையும் துன்பத்திலிருந்து காப்பாற்றுகின்றவரும், இவ்வுலகத்தில் தோன்றிய பொருள்கள் அனைத்தையும் தாங்களே படைத் திர்கள் என்று மறைகள் மூலம் அறியப்பட்டது. (எங்கள் கணவனைக் காப்பாற்றுவீராக).

(விளக்கம்—1) காளியனுடைய மனைவிகள், “ஸ்ரீகிருஷ்ணா தாங்களே தான், முன்வினைகளுக்கேற்ப, அந்தந்தப் பிறவி

களையும் குணங்களையும் அடையும்படிச் செய்கின்றீர்கள். தாங்களேதான், அவர்களை ஸ்ம்லாரத்தில் இருந்து கரையேற்றுகிறீர்கள் என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது” என்று கூறியுள்ளார்கள். இவ்விஷயம் பாகவதம், 10-வது ஸ்கந்தம், 16-வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கிறது:

காளியன் கூறுகிறான். ‘ஹே, கிருஷ்ணா, நாங்கள் (பாம்புகள்) பிறவியிலேயே தமோகுணம் நிறைந்தவர்கள். நீண்டகாலம் சின்தையுடையவர்கள், கொடியவர்கள், உலகங்களுக்கெல்லாம் தலைவனே! கொடியகுணம் எனக்கு இயற்கையானதே. அது என்னால் விடமுடியாததாகும். ஸ்தவம் முதலிய குணங்களையனுசரித்து, தாங்கள் பலவிதமான ஜாதி, தொழில், திறமை, உருவம் ஆகியவைகளுடன் இவ்வுலகத்தைப் படைத்திருக்கிறீர்கள். என்னை தமோ குணம் நிறைந்த ஸர்ப்ப ஜாதியில், மிகுந்த கோபத்துடன் பிறக்கும்படிச் செய்திர்கள். எனவே, ஒருவராலும் எளிதில் தவிர்க்க முடியாத தங்களுடைய மாயையை நான் எவ்விதம் தவிர்ப்பேன். இவ்வுலகத்தின் தலைவரும், அனைத்தையும் அறிந்தவருமான தாங்களே இந்த விஷயத்தில் காரணமாக இருக்கிறீர்கள். எனவே, என்னைத் தாங்கள் இஷ்டம்போல், காப்பாற்றவோ, தன்டிக்கவோ செய்யுங்கள்.”

## காலிய உவாச ||

வயं ஖லாः ஸஹोत்பत्या தामसा दीर्घमन्यवः |

स्वभावो दुस्त्यजो नाथ लोकानां यदसदग्रहः ||

त्वया सृष्टमिदं विश्वं धातर्गुणविसर्जनं |

नानास्वभाववीर्यौजो योनिवीजाशयाकृति ||

वयं तु तत्र भगवन् सर्पा जात्युरुमन्यवः |

कथं त्यजामस्त्वन्मायां दुस्त्यजां मोहिताः स्वयं ||

भवान् हि कारणं तत्र सर्वज्ञो जगदीश्वरः |

अनुग्रहं नियहं वा यन्मन्यसे तद् विधेहि नः ||

(மா. 10-16-56-59)

இதையே, ஸ்ரீநாராணதீர்த்த ஸ்வாமிகள், இந்தக் கீர்த்தனத்தில் ஜாதிகுலஶரண் அஶேஷஜந்துராண் என்ற சொற்களால் அந்தக் கருத்தைக் குறியிட்டிருக்கிறார்கள்.

4. ஸகல ஜீவராசிகளிடத்தும் ஒன்றுபோல் ஏற்றத் தாழ்வு இன்றி காட்டப்படும் தங்களுடைய அன்பு நன்கு அறியப்பட்டிருக்கிறது. ஸகல ஜீவராசிகளுடைய புத்திகளிலும் அத்தகைய நன்மைபயக்கும் ஒற்றுமையான நிலையானது இருப்பதாக வேதங்களால் நன்கு அறியப்பட்டதே. (எனவே, தேவனே எங்கள் கணவனைக் காப்பாற்றுவீராக).
5. அறிவு வடிவனான உங்களுக்கு அறியாத விஷயம் ஒன்றுமில்லை. இவ்வுலகத்தின் தலைவா, எங்களுக்கு உகந்ததான் காரியத்தைச் செய்யும்படி உத்தரவு இடுவீராக. (எங்கள் கணவனைக் காப்பாற்றுவீராக).
6. இவ்விதம் (காளிங்கள் மீது நர்த்தனம் ஆடும் பால கிருஷ்ணனான) நாராயணனுடைய வரலாறு காளிங்களின் பத்தினிகளால் பாடப்பட்டது. சிறந்த யோகியான நாராயணதீர்த்தர் எனப்படும் சன்னியாசியால் கூறப்பட்டது. (தேவனே).

ஞோ ॥

एवं स्तुते जगन्नाथे नागपत्रीभिरादरात् ।  
नमस्ते देव देवेति फणी प्राह शनैश्चनैः ॥102॥

श्रीकृष्णस्तं परित्यज्य सागरं गच्छ निर्भयः ।  
मत्यादचिह्नितफणैरित्युक्त्वा गोकुलं ययौ ॥103॥

समं गोपबालैर्महत्ताळबृन्द  
क्रमेण प्रविष्टौ खरान्संहरन्तौ ।  
विचित्राश्च गाश्चारयन्तौ चरन्तौ  
फलैस्तोषयामासतुर्गोपबालान् ॥104॥

खरासुरवधं कृत्वा खगाधिपतिवाहनः ।  
निरायासः परानन्दो रमते नन्दनन्दनः ॥105॥

## ச்லோ—102–105

ஏவம் ஸ்துதே ஐகந்நாதே நாகபத்நீபிராதாத |  
 நமஸ்தே தேவ தேவேதி பணி ப்ராஹ சனைச்சனை: ||  
 ஸ்ரீக்ருஷ்ணஸ்தம் பரிதயஜ்ய ஸாகரம் கச்ச நிர்ப்பய: |  
 மத்பாதசின்லிதபணைரித்யுக்த்வா கோகுலம் யயெள ||  
 ஸமம் கோபபாலைர்மஹத்தாளப்ருந்தம்  
 க்ரமேண ப்ரவிஷ்டெள கரான் ஸம்ஹாந்தெள ||  
 விசித்ராச்ச காச்சாரயந்தெள சரந்தெள  
 பலைஸ்தோஷ்யாமாஸதூர்கோபபாலான் ||  
 கராஸாரவதம் க்ருத்வா ககாதிபதிவாஹன: |  
 நிராயாஸ: பராநந்தோ ரமதே நந்தநந்தன: ||

## செ—102–105

இவ்விதம் காளிங்கனுடைய மனைவிகளால் ஆதர வுடன் உலகத்தின் தலைவரான ஸ்ரீகிருஷ்ணன் துதிக்கப் பட்டவுடன், காளிங்கன் தேவர்களுக்கு எல்லாம் தேவா, தங்களுக்கு நமஸ்காரம் என்று மெல்ல மெல்லக் கூறினான்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, “ஹே காளிங்கனே, இந்த யமுனையை விட்டுவிட்டு, என் கால் பட்ட அடையாளத் துடன் கூடிய படங்களுடன் கூட, அச்சமற்றவனாய், கடலை (கடலில் இருக்கும், ரமணக தீபத்தை) அடை வாயாக” என்று கூறிவிட்டு கிருஷ்ணன் கோகுலம் சென்றார்.

கோப குமாரர்களுடன் சேர்ந்து ராமகிருஷ்ணர்கள் பனைமரங்கள் நிறைந்த காட்டினுள் நுழைந்து அங்குள்ள கழுதைகளைக் கொன்று, பலவிதமான பசுக்களை அங்கே மேயும்படிச் செய்து கொண்டும், தாங்களும் சஞ்சரித்துக் கொண்டும், பனம் பழங்களை அளித்து கோப குமாரர்களை சந்தோஷப்படுத்தினார்கள்.

தேனுகன் எனப்படும் கழுதை வடிவம் தாங்கிய அசுரனைக் கொன்று விட்டு, பக்ஷிராஜன் மீது சஞ்சரிப்ப வரும், பேரானந்த வடிவனும், சிறிதும் துன்பமற்றவரும்

நந்தகோபகுமாரனுமான பாலகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

गद्यं - 22 ॥

तमे नमासुरकुलकदक्षीवनोन्मूलनकेछिकलाकुशलकङ्गभ-  
मूर्तिधरं नन्दकुमारं सर्वे च गोपालास्सम्पूर्णमनोरथाश्वेतं  
प्रार्थयामासुः ॥

கத்யம்—22

தமே நமாஸூரகுலகதளீவநோன்மூலனகேளிகலா-  
குசல களபழுர்த்திதரம் நந்தகுமாரம் ஸர்வே ச கோபாலாஸ்  
ஸம்பூர்ணமனோரதாச்சேத்தம் ப்ரார்த்தயாமாஸா: ||

குர்ணிகை—22

இவ்விதம் அசுரர்களுடைய கூட்டமாகிற வாழைத்  
தோட்டத்தை வேருடன் அழித்தல் எனப்படும் விளை  
யாட்டில் மிகத் தேர்ச்சி பெற்ற சிறிய யானைக்குட்டியின்  
வடிவம் தாங்கிய நந்தகோப மைந்தனான ஸ்ரீகிருஷ்ணனை  
பேரானந்தத்தால், உள்ளாம் பூரித்தவர்களாய் ஆயர்பாடியில்  
உள்ள இடையர் அனைவரும் இவ்வாறு வேண்டிக்  
கொண்டனர்.

गीतं - 39 ॥

कांभोजि - त्रिपुटे ॥

प ॥      राम सखे कृष्ण सखे ॥

अनु ॥    रमणीयगोकुलमथ यामः ॥                          ॥ राम ॥

कमलबन्धुरिह कमलं अनुपतति  
कमलिनी मलिनेव विभाति

குமுடவந்யுரபி குமுடமனுஸரதி  
குமுடினீ ச பரं பரிஹஸதி ॥1॥

॥ ராம ॥

ஶஶா஧ர ஶனகைரனுபஶயதி  
ஶர்வரி வனிதா நிஜகாந்த  
வஶமுபைதி வனிதாஜஷவृந்஦  
வாமமனம஥டாஶஸ்ய மந்஦ ॥2॥

॥ ராம ॥

அல்குல் கமலோదரமிளித்  
அல்஘ுரிதரஸாமृதாரித்  
கலய ஗ோ஧னமிஹ து ஸமுடித்  
லலிதவேணுரவேண த்வரித் ॥3॥

॥ ராம ॥

சக்ரவாக்யுगலஞ்ச வி஗லித்  
சாருநீரனிரந்தரமிளித்  
வக்ரகண்டவி஗லிதரவலலித்  
வனஜவृந்஦ம஧ுநைவ முகுலித் ॥4॥

॥ ராம ॥

ரத்தசந்஦னலேபனலோலா  
ராගிணி பஶ்சிமாभாதி வாலா  
முக்கலஜேவ முஹரதிசபலா  
முஞ்சதி வீடிகாரஸமவலா ॥5॥

॥ ராம ॥

வாருணிஸெவநாடங்மித்ர  
வாருண் நீதவானிஜகாற  
தாரகாமலனிஜந்தகாந்தா  
தாமஸி ஹஸ்தீதி விசித்ர ॥6॥

॥ ராம ॥

ஶृஷ்டதா ஗ோபவாலகாரித்  
ஶ்ரீ஧ரேண ஗ோகுலமாயாத

தृणचरानुसरेण समुदितं  
धीरनारायणतीर्थभणितं ॥7॥

॥ ராம ॥

## கீதம்-39

காம்போஜி—த்ருப்பே

ப. ராம ஸகே க்ருஷ்ண ஸகே ||

அனு. ரமணீயகோகுலமத யாம: || (ராம)

1. கமலபந்துரிஹ கமலம் அனுபததி  
கமலிந் மலநேவ விபாதி  
குமுதபந்துரபி குமுதமனுஸரதி  
குமுதின் ச பரம் பரிஹஸதி || (ராம)

2. சசதரம் சனகைரானுபச்யதி  
சாவரீ வநிதா நிஜகாந்தம்  
வசமுபைதி வநிதாஜஷப்ருந்தம்  
வாமமன்மததாசஸ்ய மந்தம் || (ராம)

3. அளிகுலம் கமலோதரமிளிதம்  
அலகுகீதரஸாம்ருதபரிதம்  
கலய கோதனமிஹ து ஸமுதிதம்  
லளிதுவேணுரவேண த்வரிதம் || (ராம)

4. சக்ரவாகயுகளஞ்ச விகளிதம்  
சாருநீரநிரந்தரமிளிதம்  
வகரகண்டவிகளிதரவலளிதம்  
வனஜப்ருந்தமதுநைவ முகுளிதம் || (ராம)

5. ரக்தசந்தனலேபனலோலா  
ராகினீ பச்சிமாபாதி பாலா  
முக்தலஜ்ஜேவ முஹாரதிசபலா  
முஞ்சதி வீடிகாரஸமபலா || (ராம)

6. வாருணீஸெவநாதப்ஜமித்ரம்  
வாருணம் நீதவாந்நிஜகாத்ரம்  
தாரகாமலநிஜதந்தகாந்த்யா  
தாமஸ் ஹஸதீதி விசித்ரம் || (ராம)

7. ச்ருண்வதா கோபபாலகக்தம்  
 ஸ்ரீதரேண கோகுலமாயாதம்  
 த்ருணசரானுஸரேண ஸமுதிதம்  
 தீரநாராயணதீர்த்தபணிதம் || (ராய)

### கீர்த்தனம்—39

ப. நன்பா, ஹே ராமா, ஹே கிருஷ்ணா, இனி அழகிய அனு. கோகுலத்தை அடைவோமாக.

1. சூரியன் இப்பொழுது தாமரைப் பூ போன்று மலை வாயில் விழுகிறான். தாமரை ஓடையே வாட்ட முற்றது போல் காண்கிறது. சந்திரன் ஆம்பல் பூவை அனுசரித்து வானத்தில் வருகிறான். ஓடையானது மலர்ந்த பூக்களால் நகைப்பது போல் காண்கிறது. (ஹே, ராமா, ஹே கிருஷ்ணா).
2. தன்னுடைய கணவனான சந்திரனை மனைவியான இரவானது அன்புடன் பார்க்கிறது. மிகக் கெட்ட வனான மன்மதன் எனப்படும் செம்படவனுக்கு பெண்கள் ஆகிற மீன்கள் கூட்டம் மெல்ல மெல்ல வசமாகின்றது. (ஹே, ராமா, ஹே, கிருஷ்ணா).
3. தாமரைப் பூக்களின் உள்ளே சேர்ந்திருக்கும் வண்டுகளின் கூட்டம் நிறைய பாட்டு ரஸத்துடனும் அங்குள்ள மகரந்தத்துடனும் கூடி இருக்கிறது அழகிய உன் புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் ஒலியால் பசுக்களுடைய கூட்டமும் வேகத்துடன் கோகுலத்திற்கு செல்ல முற்பட்டுள்ளது. காண பாயாக. (ஹே, ராமா, ஹே, கிருஷ்ணா).
4. (நீர்த்தேக்கத்தில்) அழகிய நிறைந்த நீர்களில் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகச் சேர்ந்து இருந்த கணவனும் மனைவியுமாக இருந்த சக்ரவாகப் பசுஷிகள் பிரிந்து விட்டன. வளைந்த கழுத்துடன் கூடிய, பிரிந்த சக்ரவாகப் பறவைகளின் ஒலிகளால் அழகியதான் இந்த தாமரைப் பூக்களின் கூட்ட

- மானது இப்பொழுதே மூடிக் கொண்டது. (ஹே, ராமா, ஹே, கிருஷ்ணா)
5. செஞ்சந்தனத்தின் பூச்சால் அழகியவரும், கணவனிடம் ஆசை கொண்டவருமான சிறிய பெண்போல் மேற்கு திக்கானது மாலைநேரத்தில் விளங்குகிறது. வெட்கம் இல்லாதவரும் மிகவும் ஆசைகொண்டவருமான பெண்ணானவள் சிவந்த வெற்றிலைச் சாற்றை துப்புகின்றவள் போல் மேற்கு திக்கானது விளங்குகிறது. (ஹே, ராமா, ஹே, கிருஷ்ணா)
  6. தாமரை மலர்களுக்கு நண்பனான கதிரவன் மேற்கு திக்கை அடைவதனால் (மத்யத்தை பானம் செய்வதனால்) தன்னுடைய உடலை வருணனைச் சேர்ந்த உலகத்திற்கு எடுத்துச் சென்றான் (மத்யமயமாகச் செய்துவிட்டான்). இரவானது நட்சத்திரங்கள் ஆகிற தன்னுடைய பற்களின் சோபையால் சிரிப்பவள் போல் காணப்படுகிறாள். இது மிகவும் ஆச்சரியம் (ஹே, ராமா, ஹே, கிருஷ்ணா)
  7. இவ்விதம் இடையர்களால் புகழ்ந்து பாடியதை செவி சாய்த்தவனான ஸ்ரீபாலகிருஷ்ணனும் கோகுலத்தை வந்தடைந்தார். இவ்விதம் ஆயர்பாடியில் உள்ள பசுக்களுடன் கூடச் செல்லும் இடையர்களால் பாடப்பட்டது, ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகளால் எடுத்துக் கூறப்பட்டது. (ஹே, ராமா, ஹே, கிருஷ்ணா).

ஆ ॥

உषித்வா ஗ோகுலे ராत்ரீ வலேன ஸஹிதஸ்ஸுக்ஷம् ।

உஷஸ்யுத்஥ாய ஗ோவிந்஦ஶோदயாமாஸ ஗ா வனம् ॥106॥

அய் ஭ாண்டிரக் நாம வன் யாமோ வய் முடா ।

இத்யாஹ<sup>1</sup> ஭गவான் வாலான் வலங்க வலினா் வரம் ॥107॥

## ச்லோ—106–107

உவித்வா கோகுலே ராத்ரெள பலேன ஸஹிதஸ்ஸாகம் |  
 உண்ணுத்தாய கோவிந்தச்சோதயாமாஸ கா வனம் ||  
 அத்ய<sup>1</sup>பாண்மூரகம் நாம வனம் யாமோ வயம் முதா|  
 இத்யாஹு பகவான் பாலான் பலஞ்ச பலினாம் வரம் ||

## செ—106–107

ஸ்ரீ கிருஷ்ணன் பலராமனுடன் கோகுலத்தில் இரவு நேரத்தைச் சுகமாகக் கழித்து விட்டு, அதிகாலையில் எழுந்திருந்து காட்டிற்கு பசுக்களை ஓட்டிச் சென்றார்.

பகவானான பாலகிருஷ்ணன் பலசாலிகளுள் சிறந்த பலராமனையும் கோபகுமாரர்களையும் இன்று நாம் அனைவரும் ‘பாண்மூரகம்’ எனப்படும் காட்டிற்கு சந்தோஷமாக செல்வோமாக என்று கூறினார்.

(விளக்கம்-1) ஭ாண்஡ிரகம் ஸ்ரீமத்பாகவதம் 10வது ஸ்கந்தம், 18-வது அத்தியாயத்தில், 22-வது ச்லோகத்தில் மண்஡ிரக் நாம வர்ஜமு: குணபூரோगமா: || என்று, ‘பாண்மூரகம்’ என்பது ஒரு ‘ஆலமரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்ரீநாராயணதீர்த்தஸ்வாமிகள் பாண்மூரகம் என்ற காடு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பாண்மூரகம் என்ற மரம் இருக்கும் காடும் அந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கொள்ள வேண்டும்.

గித் - 40 ||

ஸாவேரி - ஆடி ||

ப ॥ ராம ராம விசராமோ வய ரம்யமாண்஡ிரக் வனமधுநா ॥

அனு ॥ ராம ரவிகிரண஦ூர் ரமணியஸரோவரஹுலம் ॥ (ராம ராம)

चन्द्रकान्तोपलमणिबालुकं  
 चारुतरङ्गरीसुन्दरसलिलं

चन्दनचम्पकमन्दार-  
छायातिमिरसूर्यमणिजालं ॥1॥

(राम राम)

उन्नततरुषु समुन्नतबलवत्-  
पन्नगरिपुमुखा निहुतविहगाः  
उन्मत्ता इव सन्ध्वा युधि  
मन्यन्ते मुहुरिह खलु योङ्कुं ॥2॥

(राम राम)

नन्दनं वनमेतदुपमितं  
नानारसफलैरपि मधुसुधया  
मन्दमारुतस्पन्दनविगळित-  
मन्दारादिश्रीचन्दनकुसुमैः ॥3॥

(राम राम)

मुक्ताफलसुममुद्रितवल्ली-  
सक्तमधुब्रतशम्सितविभवं  
त्यक्ताशम्सदूदिवि वनमेतत्  
चेतस्पृहयति दिव्यवधूनां ॥4॥

(राम राम)

स्वर्गारोहणसोपानपङ्किरिव  
सुरलोकावधिसुन्दरविटपाः  
निर्गळितोपममतिरमणीयं  
निहुतसकलसन्तापविभूति ॥5॥

(राम राम)

बन्धुप्रिय इव बन्धूनयमिह  
सन्यत्ते किल सादरमस्मान्  
मन्दस्मेरसुधामधुसेचन-  
मङ्गलपूर्वमहोवनदेशः ॥6॥

(राम राम)

नारायणफणितं रमणीयं  
घीरोदात्तगिरा बलभद्रं

घोரाघौघनिवारणमेतत्  
नारायणतीर्थ्यर्थसुघटितं ॥7॥

(ராம ராம)

கீதம்-40

ஸாவேரி—ஆதி

- ப. ராம ராம விசராமோ வயம் ரம்யபாண்டரகம் வனமதுனா  
அனு. ராம ரவிகிரணதூரம் ரமணீயஸ்ரோவரபஹ்ராம் || (ராம ராம)
1. சந்தர்காந்தோபலமணிவாலுகம்  
சாருதரஜீஸாந்தரஸலிலம்  
சந்தனசம்பகமந்தார—  
சாயாதிமிரஸமர்யமணிஜாலம் || (ராம ராம)
  2. உன்னததருஷ் ஸமுன்னதபலவத்—  
பன்னகரிபுமுகா நிந்ஹூதவிஹகா:  
உன்மத்தா இவ ஸந்நத்தா யுதி  
மன்யந்தே முஹாரிஹ கலு யோத்தும் || (ராம ராம)
  3. நந்தனம் வனமேததுபமிதம்  
நாநாரஸபலைரபி மதுஸாதயா  
மந்தமாருதஸ்பந்தனவிகளித  
மந்தாராதி ஸ்ரீசந்தனகுஸாமை: || (ராம ராம)
  4. முக்தாபலஸமமுத்ரிதவல்லீ—  
ஸக்தமதுவர்தசம்ஸிதவிபவம்  
த்யக்தாசம்ஸத்திவி வனமேதத்  
சேதஸ்ஸ்ப்ரஹயதி திவ்யவதூனாம் || (ராம ராம)
  5. ஸ்வர்காரோஹணேஸாபானபங்க்திரிவ  
ஸார்லோகாவதிஸாந்தரவிடபா:  
நிர்களிதோபமமதிரமணீயம்  
நிந்ஹூதஸகலஸந்தாபவிழுதி || (ராம ராம)
  6. பந்துப்ரிய இவ பந்தூனயமிஹ  
ஸந்தத்தே கில ஸாதரமஸ்மான்  
மந்தஸ்மேரஸாதாமதுஸேசன—  
மங்களஸ்பூர்வமஹோ வனதேச: || (ராம ராம)

7. நாராயணபணிதம் ரமணீயம்  
 தீரோதாத்தகிரா பலபத்ரம்  
 கோராகெளகநிவாரணமேதத்  
 நாராயணதீர்தார்யஸாகடிதம் ||

(ராம ராம)

### கீர்த்தனம்—40

- ப. ஹே ராமா, நாம் அனைவரும் சூரிய கிரணங்கள் அனு. படாமல் குளுமையாகவும் நிழல் உள்ளதாகவும் இருப்பதும், அழகிய பல நீர்த்தேக்கங்களுடன் கூடியதுமான மிகவும் உள்ளத்தை ஆகர்ஷிக்கும் பாண்மௌரகம் என்னும் காட்டிற்கு செல்வோமாக.
1. சந்திரகாந்தக் கற்களால் ஆன சிறிய கல்துண்டுகளும், மணல்களும் உள்ள நீர்த்தேக்கங்களில் மிக்க அழகாக ஒடுகின்ற நீர் நிரம்பியதும் சந்தன, சம்பக, மந்தார மரங்களின் நிழலால் ஏற்பட்ட இருட்டை அகற்று கின்ற சூரியகாந்தக் கல்லுடன் கூடியதுமான (பாண்மௌரகம் செல்வோமாக).
  2. உயர்ந்த மரங்களில் மிகவும் உயர்ந்தவகைளும், மிகவும் சக்தி வாய்ந்த பாம்புகளை அழிக்கின்ற கருடப் பறவை முதலானவைகள் சிறிய பறவைகளை தனக்கு அடிமையாகச் செய்து கொண்டு மிகவும் மதம் பிடித்து அடிக்கடி போர் புரிவதற்கு தயாராய் இருப்பவைபோல் காணப்படுகின்றன. (அத்தகைய பாண்மௌரகம் செல்வோமாக.)
  3. இத்தகைய பாண்மௌரகம் ஆனது பலவிதமான சுவைகளுடன் கூடிய பழங்களாலும், பூக்களிலிருந்து பெருகும் தேன் அமுதத்தாலும், தென்றல் காற்றால் அசைக்கப் பெற்று மந்தாரம், சந்தனம் முதலிய மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்த மலர்களாலும், நந்தனவனத்திற்கு ஒப்பானதாக இருக்கின்றது. (அத்தகைய பாண்மௌரகம் செல்வோமாக).

4. நல்முத்துக்கள் போல் வெண்மைநிறம் உள்ளவை கரும், மலர்ந்தவைகளுமான மலர்களுடன் கூடிய கொடிகளில் நிறைந்து கூடி இருக்கும் வண்டுகளால் அறிவிக்கப்படும் சிறப்பை உடையதும், தேவ லோகத்தில் உள்ள மாதர்களுடைய உள்ளமானது வானவர்களின் தோட்டமான நந்தனவனத்தை வெறுத்து, பாண்மூரகத்தை விரும்புகின்றது. (அத்தகைய பாண்மூரகம் செல்வோமாக).
5. சுவர்க்கத்தை அடைவதற்கு படிக்கட்டுகளின் வரிசை போன்று அழகிய மரங்கள் சுவர்க்கலோகம் வரை நிறைந்து இருக்கின்றன. மேலும் எந்தவிதமான துன்பங்கள் இல்லாததும், உள்ளத்தை கவருவதும், இணையற்றுமாக இருக்கிறது. (அத்தகைய பாண்மூரகம் செல்வோமாக).
6. அந்த பிரதேசமானது உறவினர்களிடம் அங்கு கொண்டவன் உறவினர்களை ஆதரவுடன் அழைப்பது போன்ற நம்மை ஆதரவுடன் புன் சிரிப்புடன் கூடிய அழுதம் போன்று மலர்களிலிருந்து தேன்களை வடித்துக் கொண்டு சந்தோஷத்துடன் ஏற்கிறது. (அத்தகைய பாண்மூரகம் செல்வோமாக).
7. மிகவும் அர்த்த புஷ்டியுள்ளதான் சொற்களால் பலராமரைக் குறித்து ஸ்ரீகிருஷ்ணரால் கூறப் பட்டதும் மிகக் கொடிய பாவக்கூட்டங்களை இல்லாமல் செய்யக்கூடியதும், இத்தகைய பெருமை வாய்ந்ததுமான கீதமானது. ஸ்ரீநாராயணதீர்த்தரால் நன்கு பொருத்தப்பட்டிருக்கிறது. (பாண்மூரகம் செல்வோமாக).

ஆ ॥

஗ாய் ஗ாய் வனமதஶனையீப்வாலைஸ்ஸமேதோ  
देयं देयं करतलमिति प्रीतिदस्ताडयम्स्तत् ।

பாய் பாய் சரசவசனாஹாடபீயூப்஧ாராம்  
 சோய் மாயி பிவிஶதி முஹர்஦யந்வேணுமிஶ: ||108||

க்ரி஡ாமாரஷ்வான் குஷ்ண ஜயஶிலாந்பராஜிதா: |  
 ஸ்கந்஧ே வஹந்தி யஸ்யா தா வாலகைச்சஹ ஸம்ப்ரமாத् ||109||

பிலம்஬ோ நாம ஗ோபாலவேஷ்஧ாரி மஹாஸுர: |  
 பராஜிதோ ரௌஹிணேய ஸ்கந்஧ேநோத்வா பலாயித: ||110||

ஸக்ளதஸ்஥ானமுல்லுக்கு பலாயனபரோ வல: |  
 மா நயத்யே கிஂ கார்ய வட குஷ்ணத்யமாஷத ||111||

விர்யமாவேதயந் குஷ்ண பலம்பிரஸ்ய ஧ிமத: |  
 இத்மாஹ மஹாவிர்யமார்ய பலஸமுந்தம் ||112||

### ச்லோ-108-112

காயம் காயம் வனமதசனைர் கோபபாலைஸ்ஸமேதோ  
 தேயம் தேயம் கரதலமிதி ப்ரீதிதல் தாடயம்ஸ்தத் |  
 பாயம் பாயம் ஸரஸவசனாஹ்லாத பீழுஷதாராம்  
 ஸோயம் மாயி ப்ரவீசதி மஹார்வாதயன்வேணுமீச: ||  
 க்ரீடாமாரப்தவான் க்ருஷ்ணோ ஜயசீலான்பராஜிதா: |  
 ஸ்கந்தே வஹந்தி யஸ்யாம் தாம்பாலகைச்சஹ ஸம்ப்ரமாத் ||  
 ப்ரலம்போ நாம கோபாலவேஷதார் மஹாஸுர: |  
 பராஜிதோ ரெளாஹினேயம் ஸ்கந்தேநோட்வா பலாயித: ||  
 ஸங்கேதஸ்தான மூல்லங்க்ய பலாயனபரோ பல: |  
 மாம் நயத்யேஷி கிம் கார்யம் வத க்ருஷ்ணத்யபாஷத ||  
 வீர்யமாவேதயன் க்ருஷ்ணோ பலபத்ரஸ்ய தீமத: |  
 இதமாஹ மஹாவீர்யமார்யம் பலஸமுன்னதம் ||

### செ—108-112

இவ்விதம் பாலகிருஷ்ணன் ஆயர்பாடியில் உள்ள  
 இடையர் குழந்தைகளுடன் கூடியவராய் இடையிடையே  
 பாடிக்கொண்டும் அன்புடன் கைகளை நீட்டும்படிக் கூறி

தன் கரங்களாலேயே அடித்துக் கொண்டும் நண்பர்களான கோபகுமாரர்களுடன் சூட சுவை மிகுந்ததும், இன்பத்தை அளிப்பதுமான அழுதம் போன்ற சொற்றொடர்களை செவிகளால் பருகிக்காண்டு, இடையிடையே புல்லாங் குழலிலிருந்து ஒலியை எழுப்பி இசைக்கின்றவராகவும், உலகங்கள் அனைத்திற்கும் தலைவனும், மகா மாயாவியுமான (ஸ்ரீபாலகிருஷ்ணன்) பாண்மரக வனத்திற்குள் நுழைந்தார்.

யாதோரு விளையாட்டில் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார்களோ, அத்தகைய விளையாட்டை மிக்க பரபரப்புடன் கோப குமாரர்களுடன் விளையாடத் தொடங்கினார்.

அவ்விளையாட்டில் கோபகுமாரன் என்ற வேஷத்தில் மறைந்து கொண்டு விளையாட்டில் பங்கு கொண்ட வனான பிரலம்பன் என்ற கொடிய அசரன் பலராமனால் தோற்கடிக்கப்பட்டு, பலராமனைத் தோளில் சுமந்து கொண்டு வேகமாக ஓடினான்.

அப்பொழுது பலராமன் கிருஷ்ணனைக் குறித்து, ஹே, கிருஷ்ணா, நம்முடைய விளையாட்டிற்கு ஆன நம்முடைய இடத்தைக் கடந்து மிகவும் தொலைவில் என்னைத் தூக்கிக் கொண்டு செல்கிறான், நான் என்ன செய்ய வேண்டும், என்று வினவினார்.

மிக்க வலிமை வாய்ந்தவரும், எதிராளிகளால் தோற்கடிக்க முடியாத பெரும் பலம் படைத்தவருமான தன் தமையனான பலராமனைக் குறித்து மிக்க அறிவுள்ள பலராமருடைய உண்மையான வீரியத்தை நினைவுபடுத்திக் கொண்டு, கண்ணன் பின்வருமாறு கூறுகின்றார்.

கிரித் - 41 ||

காபி - ஆடி ||

ப || தாவக் பரभாவமநுஸ்மர (தா) ||

அனு ॥ ஸேவகஸङ்கல்பஸி஦்஧தனோ பர-  
    தைவத நரம்஭ாவம்஭ாவனயாலம् ॥                  || தாவக் ॥

ஸ்மர தவாதுல்஬லமதிவீர்ய  
    ஸாஹஸ்ரை பல்஭ட்ட ஗ாம்஭ீர்ய  
    நரவபுர்஧ரமஸுரமிமம் ஜஹி  
    நாகவராதிக்ரைய துர்வீர்ய ॥1॥                  || தாவக் ॥

அதிட்டித் தூத்யதி தவ மாயா<sup>1</sup>  
    அசில்லோகஜனநி  
    வி஘டித்தம்வாந்தமூலமோஹ விஶுஞ்ச-  
    விபுல்வோதாநந்தரஸதன-ஜய மோ ॥2॥                  || தாவக் ॥

கேலனே ஸமயோ நாயமிஹ  
    வல நிலாம்வர தவ மோ  
    தாலப்தாக தாடய குடில்  
    தவ கேலனமித்ரமமரஶத்ரு஭ுत்ய ॥3॥                  || தாவக் ॥

லோகவந்துபுஷ்டிதமேததாஶ்ரித-  
    ஶோகமூலஹரண்  
    ஭க்தஸ்மிஸ்திஸாதகஶ்ரீஹரி-  
    ஭க்தநாராயணதீர்஥ாமரணம் ॥4॥                  || தாவக் ॥

### கீதம்-41

காபி—ஆதி

ப.              தாவகம் பரபாவமனுஸ்மர (தாம்) ||

அனு.              ஸேவகஸங்கல்ப ஸித்ததநோ பர-  
    தைவத நரபாவபாவனயாலம் ||

(காவகம்)

1.              ஸ்மர தவாதுலபலமதிலீர்யம்  
    ஸாஹஸ்ரங்ச பலபத்ர காம்பீர்யம்

நரவபுர்தரமஸாரமிமம் ஜஹி  
நகவராதிகதைர்ய துர்வீர்யம் ||

(தூவகம்)

2. அகடிதம் கடயதி தவ மாயா<sup>1</sup>  
அகிலலோகஜனன்  
விகடிதபவபந்தமூலமோஹ விகத்த-  
விபுலபோதானந்தரஸகன-ஜய போ ||

(தூவகம்)

3. கேவநே ஸமயோ நாயமிஹ  
பல நீலாம்பர தவ போ  
தாலபதாக தாடய குடிலம்  
தவ கேலனமித்ரமமரசத்ருப்ருதயம் ||

(தூவகம்)

4. லோகபந்துபணித மேததாச்சிரித-  
சோகழுலஹரணம்  
பக்தஸம்ஸித்திஸாதகழீஹரி-  
பக்தநாராயணதீர்த்தாபரணம் ||

(தூவகம்)

### கீர்த்தனம்—41

- ப. ஹே, ஸ்ரீராமா, அடியார்களுடைய விருப்பங்களை  
அனு. நிறைவேற்ற வென்றே உடலை ஏற்று இருப்பவரே,  
தெய்வங்களுள் சிறந்த தெய்வமே, 'நான் ஒரு மனிதன்'  
என்ற எண்ணத்தை மறந்து விடுங்கள்.
1. தங்களை வழிபடுகின்றவர்களுக்கு எல்லாவிதமான  
துன்பங்களையும் அகற்றுகின்ற தங்களுடைய  
உண்மையான தெய்வத்தன்மையை நினைவுபடுத்திக்  
கொள்ளுங்கள். ஹே, பலராமா, தங்களுடைய  
இணையற்ற வலிமையையும், எல்லைகடந்த பராக்ர  
மத்தையும், எதையும் உடனடியாகச் செய்து  
முடிக்கும் தன்மையையும் பிறரால் எளிதில் உணர  
முடியாத உள்ளத்தையும் நினைவுபடுத்திக் கொள்  
ஞுங்கள். பெரிய மலையைக் காட்டிலும் அதிகமான  
துணிச்சலும் பராக்ரமமும் படைத்தவரே, மனித  
உடலை அடைந்திருப்பவனும் துஷ்டனாக இருப்ப

வனுமான இந்த பிரலம்பன் என்ற அசுரனைக் கொன்று விடுங்கள்.

2. இவ்வுலகில் அனைத்தையும் படைக்கின்ற தங்க ஞடைய மாயையானது முடியாத காரியங்களை எல்லாம் முடித்துவைக்கும் பெருமை வாய்ந்தது. பிறப்பு ஆகிற சம்சாரத்திற்கு மூலகாரணமான அக்ஞானத்தை ஒழித்தவரும், தூய்மையானதும், உண்மையானதுமான அறிவு ஆனந்தம் இவற்றின் வடிவமாய் இருப்பவருமான தாங்கள் சீக்கிரமே வெற்றி பெருங்கள்.

(விளக்கம்-1) இந்த இரண்டாவது சரணத்தில் அघடித் தெய்தி தவ மாயா என்று வருவதில் ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதர் தனது, “மாயா பஞ்சகத்தில்” கூறியுள்ளதை அனுசரித்து, ஸ்ரீ நாராயணதீர்த்த ஸ்வாமிகள் மாயா என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

(மாயாபந்த - முதல் ஸ்லோகம்)

**நிருபமனிதனிரங்கேப்யஸ்வரே மयி சிதி ஸ்ரவிகத்பநாடிஶுநே ।**  
**தெய்தி ஜாரீஶஜீவமே஦ம் த்வதிததநாபதீயசி மாயா ॥**

3. நீல நிறப்பட்டாடையை உடுத்தியிருக்கும் ஹே, பலராமா, அசுரர்களுடன் விளையாடிக் கொண்டு இருப்பதற்கு இது ஏற்ற காலம் அல்ல. பனை மரத்தைக் கொடியில் கொண்டவரே, பலராமா, மிகவும் கெட்ட புத்தி உள்ளவனும், விளையாட்டில் நண்பனாக நடித்தவனும், கம்சனுடைய வேலைக் காரனுமான, இவ்வசரனை அடித்துக் கொல்லுங்கள்.
4. இவ்வுலகத்திற்கு உற்ற உறவினாக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவினால் கூறப்பட்ட இவ்வுப தேசம் அண்டியவர்களின் துண்பத்திற்கு காரணமான அக்ஞானத்தை அழிப்பதாகும். அடியார்களுக்கு எல்லாவிதமான நலன்களையும் அளிக்கின்ற ஸ்ரீமந்நாராயணனின் தொண்டனான ஸ்ரீநாராயண தீர்த்தருக்கு இந்த கீதம் அணிபோல் அமைந்ததாகும்.

ஶ்லோ ॥

ஜघான வல்஭த்ரஸ்தं ஶ்ரீகृष்ண பிர்சோதிதः ।  
பிரலம்஬் முடினா மூர்஧ி பிரலம்஬ோ நிப்பாத ச ॥113॥

அଘாஸுரவகாஸு஗்ரமமுखக்ஸதூதாஸுரா:  
हतास्तु हरिणा गुणव्यतिकरणसूताः खलाः ।  
வனே விசரதா ஘னே வகுலமञ்சரிபுञ்சிகா-  
स्ववन्मधुञ्जरीचरन्मधுपகாமவி஦ாಗுரை ॥114॥

दृष्ट्वा दावानलं बालाः कृष्ण कृष्णोति चक्रशुः ।  
गृहीत्वाञ्जलिना कृष्णो दावानलमभक्षयत् ॥115॥  
जीर्णो दावानलो यस्य जाठरेण महात्मना ।  
बालास्तमस्तुवन् कृष्णं वेदान्तैर्यस्तु लक्ष्यते ॥116॥

श्रीగोपாலகமேகமேவ பரம் ஦ैவं ஸदா மானயे  
श्रीवत्साङ्कितवक्षसं श्रितजनाधारं समाराधये ।  
आम्मாயாந்தஸரோஜஹஸ்மாகிலானந்஦ாத்மக் ஶாஶ்வதம्  
குக்ஷிஸ்஥ாகிலலோகரக்ஷகமஸுஂ ஗ீர்வாணாரேயं பிரமும் ॥117॥

ச்லோ—113—117

ஐகான பலபத்ரஸ்தம் ஹ்ர்கிருஷ்ணேன ப்ரசோதிதः ॥  
ப்ரலம்பம் முஷ்டினா மூர்த்தினி ப்ரலம்போ நிப்பாத ச ॥  
அகாஸூரபகாஸூரப்ரமுககம்ஸதூதாஸூரா:  
ஹதாஸ்து ஹரினா குணவ்யதிகரப்ரஸாதா: கலா: ।  
வனே விசரதா கனே வகுளமஞ்ஜீபுஞ்ஜிகா-  
ஸ்ரவன்மதுஜீசரன்மதுபகாமவித்யாகுரெள ॥  
த்ருஷ்ட்வா தாவானலம் பாலா: க்ருஷ்ண க்ருஷ்ணேதி சக்ருக: ।  
க்ருஹீத்வாஞ்ஜலினா க்ருஷ்ணோ தாவானலமபக்ஷயத் ॥  
ஜீர்ணோ தாவானலோ யஸ்ய ஜாடரேண மஹாத்மநா ।  
பாலாஸ்தமஸ்துவன் க்ருஷ்ணம் வேதாந்தைர்யஸ்து லக்ஷ்யதே ॥

ஸ்ரீகோபாலகமேகமேவ பரமம் தைவம் ஸதா மானயே  
 ஸ்ரீவத்ஸாங்கிதவக்ஷஸம் ச்ரிதஜ்ஞாதாரம் ஸமாராதயே |  
 ஆம்நாயாந்தஸரோ ஜஹம்ஸமகிலாநந்தாத்மகம் சாச்வதம்  
 குக்ஷிஸ்தாகிலலோகரக்ஷகமமும் கீர்வாணகேயம் ப்ரபும் ||

## செ—113—117

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவினால் தூண்டப்பட்ட ஸ்ரீ  
 பலராமர், அந்த பிரலம்பன் என்ற அசுரனை தனது கை  
 முஷ்டியினால் தலையில் குட்டிக் கொன்றார். பிரலம்பனும்  
 கிழே விமுந்து உயிர் இழந்தான்.

ரஜோகுணம் தமோகுணம் இவைகளின் சேர்க்கை  
 யால் தோன்றியவர்களும், மிக்க கொடியவர்களுமான  
 அகாசரன், பகாசரன் முதலிய கம்சனுடைய ஏவலாட்கள்,  
 மகிழம்பூக் கொத்துக்களின் கூட்டங்களிலிருந்து பெருகி  
 வரும் தேங்களை பானம் செய்கின்ற வண்டுகள் நிறைந்த  
 காமதேவனுடைய சிருங்கார வித்தைக்கு ஆசிரியராகவே  
 இருக்கின்ற மிகவும் நெருக்கமான அந்த வனத்தில்  
 சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணபரமாத்வினால்  
 கொல்லப்பட்டார்கள்.

கோபகுமாரர்கள் தங்களைச் சற்றிலும் காட்டுத் தீ  
 பரவி வருவதைப் பார்த்து அச்சம் அடைந்தவர்களாய்,  
 ‘ஹே, கிருஷ்ண’ என்று கிருஷ்ணனை அழைத்தார்கள். ஸ்ரீ  
 கிருஷ்ணனும் தன் கைகளால் அதை எடுத்துப்  
 புசித்துவிட்டார். மறைகளின் முடிவுகளில் யாதொரு  
 கிருஷ்ண பரமாத்மா, மறைபொருளாக உபதேசிக்கப்படு  
 கின்றாரோ, எந்த கிருஷ்ணபரமாத்மாவானவர், அபரிமித  
 மான பெருமை வாய்ந்த தன் வயிற்றினுள் இருக்கும்,  
 ஜாடராக்னியினால் காட்டுத் தீயை இல்லாமல்  
 செய்தாரோ, அத்தகைய பெருமை வாய்ந்த கிருஷ்ணனை  
 கோப குமாரர்கள் புகழ்ந்து துதித்தார்கள்.

வேதாந்தங்கள் ஆகிற தாமரை மலர்களில் சஞ்சரிக்  
 கின்ற அன்னப்பறவையாக இருக்கின்றவரும், அனை

வருக்கும் ஆனந்த ரூபியாய் இருப்பவரும், எப்பொழுதும் தன் வயிற்றினுள் இருக்கும் எல்லாவிதமான உயிர்களையும் காப்பவரும், ஸ்ரீவத்ஸம் என்ற மச்சத்துடன் கூடிய மார்பை உடையவரும், தன்னை வழிபடும் அடியார்களுக்கு புகலிடமாய் இருப்பவரும் அனைவருக்கும் தலைவரும், சிறந்த தெய்வமுமான, அந்த பாலகிருஷ்ணன் என்ற ஒருவரையே எப்பொழுதும் பகுமானிக்கின்றேன். பக்தி யோடு பஜனை செய்கின்றேன்.

கிருஷ்ண

### கல்யாணி - இம்பா ||

ப ||      ஶ்ரீராமாகமேகமேவ ஦ைவதं ஹடயे ||

அனு ||      ஆगமாரவிந்஦வுந்஦ஹஸமாகலயे ||      || ஶ்ரீராமா ||

நிஜநஸ்வர்஗பவர்஗னித்யடார  
அஜமவ்யமாடி஦ைவமனுபமாசார  
விஜயசாரதிமஶேषவி஦ுஷாமாதார  
भुஜவலனிர்ஜிதவைரம்பூலஶूரं ||1||      || ஶ்ரீராமா ||

ஸ்ரவலோகைக்கஶரண்யசரணாரவிந்஦  
दुर्विनीतமदभஜ்ஞदோர்ணடவுந்஦<sup>1</sup>  
நிர்விஶேஷனிரந்தரனிர்மலானந்஦  
கிர்வாணங்ந்஧ர்வகோடிரிதாரவிந்஦ ||2||      || ஶ்ரீராமா ||

ரக்ஷிதஸ்ரவ்முவனலக்ஷணமேக  
பக்ஷிராஜவாஹ விபக்ஷிஶிக்ஷக  
குக்ஷி஗தஜாங்காடிதாரக  
அக்ஷிணாகோகுலனிவாஸலக்ஷ்மீநாயக ||3||      || ஶ்ரீராமா ||

நாராடிமுனி஗ேயநாமதேயக்  
<sup>2</sup> நாமரूபனிவீஹகமரूபமநாமக்  
 வாரிஜாஸநாடிநுத் நிவாரிதஶோக்  
 நாராயணநந்திர்தீநந்஦ாயக் ॥4॥ ॥ ஶ்ரீரோபால ॥

### கீதம்-42

கல்யாணீ—ஜம்பா

- ப. ஸ்ரீகோபாலகமேகமேவ தைவதம் ஹ்ருதயே ॥
- அனு. ஆகமாரவிந்தப்ருந்தஹம்ஸமாகலயே ॥ ஶ்ரீ
1. நிஜஜனஸ்வர்காபவர்கநித்யதாதாரம்  
 அஜமவ்யமாதிதேவமனுபமாசாரம்  
 விஜயஸாரதிமசேஷவிதுஷாமாதாரம்  
 புஜபலநிர்ஜிதவைரிபூபாலகுரம் ॥ ஶ்ரீ
2. ஸர்வலோகைககசரண்யசரணாரவிந்தம்  
 துர்வினீதமதபங்கதோர்தண்டப்ருந்தம்<sup>1</sup>  
 நிர்விசேஷநிரந்தரநிர்மலானந்தம்  
 கீர்வாணகந்தர்வகோடிக்தகோவிந்தம் ॥ ஶ்ரீ
3. ரக்ஷிதஸர்வபுவனலக்ஷணமேகம்  
 பச்சிராஜவாஹம் விபக்ஷசிக்ஷகம்  
 குக்ஷிகதஜகதண்டகோடிதாரகம்  
 அக்ஷணகோகுலநிவாஸலக்ஷ்மீநாயகம் ॥ ஶ்ரீ
4. நாரதாதிமுனிகேயநாமதேயகம்  
<sup>2</sup> நாமரூபநிர்வாஹகமரூபமநாமகம்  
 வாரிஜாஸநாதிநுதம் நிவாரிதசோகம்  
 நாராயணானந்ததீர்த்தாநந்ததாயகம் ॥ ஶ்ரீ

### கீர்த்தனம்—42

- ப. மறைகள் ஆகிற தாமரை மலர்களின் கூட்டங்களுக்கு  
 அனு. அன்னப்பறவை போல விளங்கும் சிறிய கோபகுமார  
 வடிவம் தாங்கிய ஸ்ரீகிருஷ்ணனையே பெரிய  
 தெய்வமாக உள்ளத்தில் தியானம் செய்கிறேன்.

1. தன்னை வழிபடும் அடியார்களுக்கு அவர்களின் விருப்பப்படி எப்பொழுதும், சவர்க்க போகத் தையும், மோசூத்தையும் அளிப்பவரும், பிறப்பு அற்றவரும், அழிவு அற்றவரும், முழுமுதற்கடவுளும், இணையற் செயல்புரிகின்றவரும், அரஜானனுக்கு தேர் ஓட்டும் சாரதியாய் இருந்தவரும், அறிஞர்கள் அனைவருக்கும் புகலிடமாய் இருப்பவரும், தன் திருக்கரத்தின் வலுவால் பகைவர்களான வேந்தர் களை வென்றவரும், இணையற் பராக்ரமம் படைத்தவருமான (ஸ்ரீகிருஷ்ணனையே பெரிய தெய்வமாக எண்ணுகிறேன்).
2. உலகங்கள் அனைத்தையும் காப்பாற்றும் இயல் புடைய திருவடித்தாமரைகளை உடையவரும், மிகக் கொடுமையான செயல்கள் புரிகின்ற (இரண்யகசிபு போன்ற) தீயவர்களை அழிக்கும் நின்ட திருக்கரங்களின் கூட்டத்தை உடையவரும், வேறுபாடு இன்றி இடையராது தூய்மையான பேரானந்த வடிவனும் கோடிக்கணக்கான வானவர்கள் ஆகியவர்களால், ‘கோவிந்தா’ என்று பக்தியுடன் கூறி புகழ்ந்து பாடப்பட்டவருமான (ஸ்ரீகிருஷ்ணனையே பெரிய தெய்வமாக எண்ணுகிறேன்).

(விளக்கம்-1) ஓர்ண்டஸுந் — 2-வது சரணம், 2-வது அடி-இங்கு ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் இரண்ணியகசிபுவைக் கொன்று, பிரஹலாதனுக்கு அருள்புரிந்த நரஸிம்மமூர்த்திக்கு, “நான்கு பக்கங்களிலும் கைகள் ஆகிற நூற்றுக்கணக்கான சேனைகளுடன் கூடியவர்” என்று வியாசமுனிவர் பாகவதம், 7-வது ஸ்கந்தத்தில் வர்ணித்திருப்பதை நினைவில் கொண்டு கண்ணனை நரஸிம்மராகப் பாவித்துக் ‘கைகளின் கூட்டத்தை’ உடையவர் என்று கூறியுள்ளார்.

3. உலகங்கள் அனைத்தையும் காப்பாற்றுகின்றவன் என்ற இலக்கணத்திற்கு இலக்கானவரும், இரண்டற்ற வரும், பறவை வேந்தனான கருடன் மீது ஏறிச்

செல்பவரும், நல்லோர்களுக்கு துன்பத்தைத் தரும் பகைவர்களை வேருடன் அகற்றுபவரும், தனது வயிற்றினுள் அநேகம் பிரும்மாண்டங்களைத் தாங்கி காப்பாற்றுகின்றவரும், ஒருவிதமான குறைவும் இல்லாத கோகுலம் எனப்படும் தூய்மையான தேசத் தில் வசிப்பவரும், செல்வத் தலைவியின் கணவருமான (ஸ்ரீகிருஷ்ணனையே பெரிய தெய்வமாக என்னுகிறேன்).

4. நாரதர் முதலான மாழனிவர்களால் புகழ்ந்து போற்றிக் கூறப்படும் திருநாமங்களை உடையவரும், பெயருடனும், உருவத்துடனும் காணப்படும் உலகங்கள் அனைத்தையும் தன்னுள் வைத்து தாங்குபவரும், பெயரும் உருவமும் அற்றவரும், தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரும்மன் முதலிய வானவர்களால் துதிக்கப் பெற்றவரும், அவர்கள் துன்பத்தைத் தீர்த்து வைத்தவரும், ஸ்ரீநாராயண தீர்த்தருக்கு பேரானந்தத்தை அளித்தவருமான (ஸ்ரீ கிருஷ்ணனையே பெரிய தெய்வமாக என்னுகிறேன்)

(விளக்கம்-2) நாமருபநிவாரிங் 4-வது சரணம், 2-வது அடி-சாக்தோக்யம் எனப்படும் ஸாமவேத உபநிஷத் 8-வது அத்யாயத்தில் “நாமம், ரூபம் அற்ற உருவானது பெயரும், உருவமும் உள்ளதைத் தாங்கிநிற்கிறது” என்றிருப்பதை இங்கு ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் நினைவுபடுத்துகிறார்.

ஶ்லோ ||

இத்யஃ ஗ோபாலகैர்ணிதோ ஭गவாந् ஭க்தகாமदः ।  
गोभिर्गोपालकैः कृष्णो गोकुलं पुनरागतः ॥118॥

ச்லோ—118

இத்தம் கோபாலகர்க்கோ பகவான் பக்தகாமதः ।  
கோபிர்கோபாலகை: க்ருஷ்ணா கோகுலம் புனராகதः ॥

**செ—118**

அடியார்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கின்ற வரும், ஆறுவித கல்யாண குணங்கள் நிறைந்தவருமான, ஶ்ரீகருஷ்ண பரமாத்மா, ஆயர்பாடியில் உள்ள இடையர் குழந்தைகளால் இவ்விதம் துதிக்கப் பெற்றவராய் அந்தக் குழந்தைகளுடனும், பசுக்களுடனும், கோகுலத்தை வந்தடைந்தார்.

**இதி ஶ்ரீநாராயணதீர்஥விரचிதாயா்  
ஶ்ரீகृष்ணலிலாதரஜ்ஞயா்**  
**ஶ்ரீகृഷ்ணாபாலநவர்ணந் நாம சதுர்஥ஸ்தரஸः: ஸமாஸः ॥**

இதி ஶ்ரீநாராயண தீர்த்தவிரசிதாயாம்  
ஶ்ரீ க்ருஷ்ணலீலா தரங்கின்யாம்  
ஶ்ரீக்ருஷ்ணகோபாலனவர்ணனம் நாம  
சதுர்த்தஸ்தரங்க: ஸமாப்த: ॥

இவ்விதமாக ஶ்ரீ நாராயண தீர்த்தரால் இயற்றப்பட்ட ஶ்ரீ கிருஷ்ணலீலாதரங்கினீ என்ற நூலில் ஶ்ரீகிருஷ்ண பகவான் பசுக்களைக் காப்பாற்றுவதை வருணிக்கும் நான்காம் தரங்கமும், வேங்கடேசப்ரியை எனப்படும் அதனுரையும் முற்றிற்று.



ॐ

ॐ महागणपतये नमः ।

ॐ श्री वेङ्कटेशाय नमः । ॐ श्री कृष्णाय परब्रह्मणे नमः ।

## श्री कृष्ण लीला तरङ्गिणी ।

पञ्चमस्तरङ्गः ॥

श्रीकृष्णगोपीवस्त्रापहारगोवर्धनोद्भार-  
वर्णनाभिनयः क्रियते ॥

पञ्चमस्तरङ्गंक ॥

मूर्खं रुच्छन्नो कोपिवस्तरापहारो कोवर्तनो त-  
तारवर्तनो नापीन्यः कर्त्रियते ॥

ज्ञन्ताम् तुरन्कमं

श्री किरुच्छन्ना परमात्मा कोपिककलीनं वस्तराप  
हारम् चेयत्ततु, कोवर्ततनं मलेषयत् तुक्तियतु, आक्षिय  
वर्तनेन अपीनयिक्कप्पतु किरतु.

श्लो ॥

गोपीवस्त्रापहारव्यं चरित्रमभिनीयते ।

गोवर्धनाद्रेष्वारचरितं हरिणा कृतम् ॥119॥

पात्रप्रेशस्तु पुनर्नन्दो गोप्यस्ततः परम् ।

बलकृष्णौ ततः कृष्णकृतं वस्त्रापहारणम् ॥120॥

उद्धृत्य रक्षिते चास्मिन् गोकुलेऽदिं कृता स्तुतिः ।

इन्द्रेण कामघेन्वा च कृष्णस्यात्रैष सङ्ग्रहः ॥121॥

நிதம்விநி஗ண் ஹடே ஦ி஗ம்வரं விலோக்யத-  
 ஦்ராம்வரं ஬ஹிஃஸ்தித் கராம்வுஜ ஸமுத்ரங் ।  
 வஹந்தே தட்டுமே மஹோந்தோ ஹரிஃஸ்திதோ  
 வடந்விசித்ரநம் த் ஹஸந்வாயதேஷம் ॥122॥

வந்தா டுகூல் ஶாக்வாயே குதூஹலதயா ஹரிஃ ।  
 வல்லவிவல்லம்: குணோ ஹஸநித்யமுவாச தா: ॥123॥

### ச்லோ—119—123

கோபீவஸ்த்ராபஹாராக்யம் சரித்ரமபிநீயதே |  
 கோவர்த்தனாத்ரேருத்தாரசரிதம் ஹரினா க்ருதம் ||  
 பாதர்பரவேசஸ்து புனர்நந்தோ கோப்யஸ்தத: பரம் |  
 பலக்ருஷ்ணெனா தத: க்ருஷ்ணக்ருதம் வஸ்த்ராபஹாரணம் ||  
 உத்தருத்ய ரக்ஷிதே சாஸ்மின் கோகுலேத்ரிம் க்ருதா ஸ்துதி: |  
 இந்தரேண காமதேன்வா ச க்ருஷ்ணஸ்யாத்ரை ஸங்க்ரஹ: ||  
 நிதம்பிநீகணம் ஹ்ரதே திகம்பரம் விலோக்ய த-  
 த்வராம்பரம் பஹி; ஸ்திதம் கராம்புஜே ஸமுத்வஹன் |  
 பஹான்னதே தடத்ருமே மஹோன்னதோ ஹரி: ஸ்திதோ  
 வதன் விசித்ரநர்ம தம் ஹஸன்னகாயதேத்ருசம் ||  
 பத்வா துகூலம் சாகாக்ரே குதூஹலதயா ஹரி: |  
 வல்லவீவஸ்லப: க்ருஷ்ணோ ஹஸன்னித்தமுவாச தா: ||

### செ—119—123

(இந்த 5-வது தரங்கத்தில்) ஆயர்பாடியில் உள்ள பெண்களின் ஆடைகளை கண்ணன் அபகரித்த சரித்திர மும், பெரிய மழையிலிருந்து கோகுலத்தைக் காப்பாற்ற கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கித் தாங்கி நின்று கொண்டிருந்த சரித்திரமும் அபிநயிக்கப்படுகிறது.

இங்கு முதலாவதாக, நந்தகோபர், ஆயர்பாடியில் உள்ள கோபிகைகள், ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணன் ஆகிய வர்கள் வருகை கூறப்படுகிறது. அதன்பின் ஆயர்பாடியில்

உள்ள பெண்களின் ஆடையை அபகரித்த கதை வர்ணிக்கப் படுகிறது.

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா கோகுலத்தைக் காப்பதற்காக, கோவர்த்தன மலையை எடுத்துத் தாங்கி, கோகுலத்தைக் காப்பாற்றியவுடன், தேவராஜனான இந்திரனும், காமதேனு எனப்படும் தேவலோகத்துப் பசுவும், கண்ணனை துதித்துப் பாடியது ஆகிய விஷயங்கள் இங்கு ஐந்தாம் தரங்கத்தில் வர்ணிக்கப்படுகிறது.

யமுனையாற்றின் மடுவில் ஆடைகளை உடுத்திக் கொள்ளாதவர்களாக கோப கண்ணிகைகள் சூட்டமாக நீரில் நிற்பதைக் கண்டு, உலகத்தினர் அனைவருக்கும் தலைவனான அந்தக் கிருஷ்ணன் யமுனையாற்றங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், மிகவும் உயர்ந்ததான் அவர்களது பட்டாடைகளை தாமரை போன்ற திருக்கரத்தால் அள்ளி எடுத்துக் கொண்டு ஆற்றங்கரையில் மிகவும் உயர்ந்து வளர்ந்திருக்கும் ஒரு மரத்தின் மீது, அமர்ந்து சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுக்கள் பேசிக்கொண்டும் பின்வருமாறு கூறினார்.

ஞீருஷன் மரக்கிளையின் நுனியில் வேடிக்கையாக கோபிமார்களின் ஆடைகளைக் கட்டிவிட்டு, கோபிகைகளுக்கு மிகவும் இஷ்டமான கண்ணன், நகைத்துக் கொண்டு, அவர்களை நோக்கி பின்வருமாறு கூறினார்.

गीतं-43 ॥

केदारगौलं - आदि ॥

प ॥ आयाहि ब्रजयुवतीवृन्द त्वरया  
मा याहि सलिले दरम् ॥

अनु ॥ आयासो मा भवतु अलमधुना तव  
तोयक्रीट्या परया ॥

परिणामविरसफलोदयकर्मणि  
 पाटवमतिवितथं  
 परिणामविरहितपरमपुरुषमेव  
 भज जगदेकनाथं ॥1॥

॥ आयाहि ॥

परिगृहाण भुवनबाह्यद्वगावरणम्  
 परिहरसि वृथा कथं  
 परमबान्धवस्तव प्रकटमेव वदति  
 परिहर खेलनबन्धं ॥2॥

॥ आयाहि ॥

आनन्दमयभवने तव जननी  
 सानन्दमनुसरति  
 मायातीतवपुषं माधवमेव जनकं  
 मानय मानय सति ॥3॥

॥ आयाहि ॥

हरिविरचितपरिहासकथारस-  
 गौरवसंस्मरणम्  
 गुरुभक्तशिवनारायणतीर्थकृतमिदं  
 गोविन्दजनभूषणं ॥4॥

॥ आयाहि ॥

### கீதம்-43

கேதாரகெளளம்—ஆதி

ப. ஆயாஹி வ்ரஜயதீப்ருந்த த்வரயா  
 மா யாஹி ஸலிலே தூரம் ॥

அனு. ஆயாஸோ மா பவது அலமதுநா தவ  
 தோயக்ரீடயா பரயா ॥

(ஆயாஹி)

1. பரிணாமவிரஸபலோதயகர்மணி  
 பாடவமதிலிததம்  
 பரிணாமவிரஹிதபரமபுருஷமேவ  
 பஜ ஜகதேகநாதம் ॥

(ஆயாஹி)

2. பரிக்ருஹாண புவனபாஹ்யத்ருகாவரணம்  
பரிஹரஸி வ்ருதா கதம்  
பரமபாந்தவஸ்தவ ப்ரகடமேவ வததி  
பரிஹர கேலனபந்தம் || (ஆயாஹி)
3. ஆனந்தமயபவனே தவ ஜனனீ  
ஸானந்தமனுஸரதி  
மாயாதீதவபுஷம் மாதவமேவ ஜனகம்  
மாநய மாநய ஸதி || (ஆயாஹி)
4. ஹரிவிரசிதபரிஹாஸகதாரஸ—  
கெளரவஸம்ஸ்மரணம்  
குருபக்தசிவநாராயணதீர்த்தக்ருதமிதம்  
கோவிந்தஜனபூஷணம் || (ஆயாஹி)

### கீர்த்தனம்—43

ப. ஹே, கோப கன்னிகைகளே, விரைவாக என அனு. அருகாமையில் வந்து சேருங்கள். யழுனை ஆற்று நீரில் வெகுதூரம் செல்லாதீர்கள். சோர்வடையாதீர்கள். நீரில் விளையாடுவது என்பது போது மானது.

1. ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும் பொழுது, மிகவும் மோசமான உபயோகமற்ற பயன் ஏற்படு மானால், அத்தகைய காரியத்தை திறம்படத் செய்வது வீணாகும். முடிவற்ற, நிகரற்ற, உத்தம புருஷ னும், இவ்வுலகத்தின் ஒரே தலைவனாகவும் இருக்கும் பரமாத்மாவையே ஆதரவுடன் வழிபடுங்கள்.
2. இவ்வுலகில் வெளிவிஷயங்களையே உற்று நோக்கு பவர்களுக்கு மறைவாக இருக்கும் (உங்களுடைய ஆடைகளை) எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் வீணாக அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உற்ற உறவினாக இருப்பவன் தெளிவுபடக் கூறுகின்றான். நீரில் விளையாடும் எண்ணத்தை விடுங்கள்.

3. தங்களுடைய தோற்றத்திற்குக் காரணமான அன்னையாய் இருக்கும் மாயையானவள் நல்லுறக்கமாகிற ஆனந்த வடிவான விடுதியில், ஆனந்த ரூபனான பரமாத்மாவை ஆச்சரியித்து இருக்கிறாள். நல்ல பண்பாடு உடைய நீங்கள் மாயையினால் தீண்டப் படாத வடிவம் உடையவரும், தங்களுக்குத் தந்தை யுமான ஸ்ரீமந்நாராயணனை மட்டுமே (மாயையின் சேர்க்கையில்லாமல்) ஆதரவுடன் வழிபடுங்கள், ஆதரவுடன் வழிபடுங்கள்.
4. இவ்விதம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினால் கோபிகை களிடம் கூறப்பட்ட மிகவும் ரஸமுள்ள வேடிக்கைப் பேச்சில் இருக்கும் பெருமையை நன்கு உணர்ந்து, கோவிந்தனை வழிபடும் ஐனங்களுக்கு, எப் பொழுதும் அனி (ஆயரணம்) போன்று உள்ளத்தில் வைக்கத் தகுந்த இவ்விஷயமானது, குருவினிடம் சிறந்த பக்தி உள்ள சிவநாராயணதீர்த்தரால் இயற்றப் பெற்றது.

ஸ்தो ॥

गोविन्दं गोपिकानन्दं वदन्तं शर्मनर्म ताः ।  
पुच्चागविटपाग्रस्थं पुण्यपुञ्जफलोदयम् ॥124॥

भक्तानुग्रहसव्यग्रगृहीताद्भुतविग्रहम् ।  
इथं गोप्यो जगुः कण्ठदध्नजले स्थिताः ॥125॥

ச்லோ—124-125

கோவிந்தம் கோபிகாநந்தம் வதந்தம் சர்மநர்ம தா: |  
புண்ணாகவிடபாக்ரஸ்தம் புண்யபுஞ்ஜபலோதயம் ||  
பக்தானுக்ரஹ ஸவ்யக்ரக்ரஹீதாத்புதவிக்ரஹம் |  
இத்தம் கோப்யோ ஐகு: க்ருஷ்ணம் கண்டதக்னஜலே  
ஸ்திதா: ||

செ—124-125

பகுக்களைக் காப்பாற்றுகின்றவரும், கோபிகைகளுக்கு இன்பத்தை அளிப்பவரும், கோபிகைகளைக் குறித்து மகிழ்ச்சி தரும் பேச்சுகளைப் பேசுகின்றவரும், புன்னை மரத்தின் மீது அமர்ந்து இருப்பவரும், அடியார்களுடைய புண்ணிய குவியல்களின் பயனாய் தோன்றியவரும், தன்னை வழிபடும் அடியார்களை அருள் பாலித்துக் காப்பாற்றுவதற்கு என்று வியக்கத்தக்க உடலை ஏற்றுக் கொண்டவருமான, ஸ்ரீகிருஷ்ணனைக் குறித்து, யமுனை ஆற்றில் கழுத்தாவு நீரில் நின்று கொண்டு, ஆயர்பாடியில் உள்ள பெண்கள் இவ்விதம் கூறினார்கள்.

गीत-44

पुन्नागवराति - आदि ॥

प ॥ श्रीकृष्ण तावकमहिमा केन फण्यते ॥

अनु ॥ लोकालोकनावरणं लोकेश देहि नौमि ते ॥ ॥ श्री ॥

पुन्नागराजाधिरूढ

उभतवंशविस्तार

पुरुषोत्तम

चिन्पापाखण्डितश्रीः ॥1॥

॥ श्री ॥

शाखाग्रलक्ष्यसद्विग्रह

शं विघेहि भो

शोकसागरादुद्धर मां

शुद्धभावं दर्शय भो ॥2॥ ॥ श्री ॥

नन्दयशोदानन्दन

नळिनाभ

सुन्दरहासविलास-

सूचितैरलं विमलाभ ॥3॥ ॥ श्री ॥

सर्वकामादिगुणक

सर्वपालन

शर्वरीनायकानन

शातकुम्भवर्णवसन ॥4॥ ॥ श्री ॥

गोविन्द किं करवाम  
नव्यगोपीगोतमिदं

गोपबालक  
नारायणतीर्थरचितम् ॥५॥ ॥ श्री ॥

### கீதம்—44

புன்னாகவராளி—ஆதி

- |      |   |  |
|------|---|--|
| ப.   | ஸ்ரீக்ருஷ்ண தாவகமஹிமா கேந பண்யதே              |  |
| அனு. | லோகாலோகநாவரணம்<br>லோகேச தேஹி நெளமி தே         | ஸ்ரீக்ருஷ்ண  |
| 1.   | புன்னாகராஜாதிரூட<br>உன்னதவம்சவிஸ்தார          | புருஷோத்தம<br>சின்னபாபாகண்டிதயீः   <br>ஸ்ரீக்ருஷ்ண |
| 2.   | சாகாக்ரலக்ஷ்யஸத்விக்ரஹ<br>சோகஸாகராதுத்தர மாம் | சம் விதேஹி போ<br>சுத்தபாவம் தர்சய போ               |
| 3.   | நந்தயசோதாநந்தன<br>ஸாந்தரஹாஸவிலாஸ              | நளினநாப<br>ஸமசிதைரலம் விமலாப                       |
| 4.   | ஸர்வகாமாதிருணக<br>சர்வரீநாயகாநன               | ஸர்வபாலன<br>சாதகும்பவர்ணவஸன                        |
| 5.   | கோவிந்த கிம் கரவாம<br>நவ்யகோபீகீதமிதம்        | கோபபாலக<br>நாராயணதீர்த்தரசிதம்                     |
|      |   | ஸ்ரீக்ருஷ்ண  |

### கீர்த்தனம்—44

- ப. ஹே, கிருஷ்ணா, தங்களுடைய பெருமையானது,  
அனு. ஒருவராலும் கூறமுடியாதது ஆகும். இவ்வுலகத்தின்  
தலைவா, உங்களை வணங்குகின்றோம். உலகத்தினர்  
எங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு உரிய  
மறைவாய் இருக்கும் எங்களது ஆடைகளைக்  
கொடுப்பீராக.

1. சிறந்த புன்னை மரத்தின் மீது வீற்றிருப்பவரே, மிகச் சிறந்த மகாபுரஷனே, மிகவும் உயர்ந்ததான் தனது குலத்தை விரிவு படுத்துகின்றவரே, தீமையை ஒழித் தவரே, குறைவுபடாத ஐச்வர்யத்தை உடையவரே.
2. (வேதங்களாகிற மரக்கிளைகளின் நுனிகளாக, (முடிவாக) இருப்பவைகளான வேதாந்தங்களில் இருக்கும் தत்த்வம், அஃ ரஸ்ஸி முதலான மகாவாக்யங்களால் மறை பொருளாக அறியத்தகுந்த ஸ்சிதானந்த பரம் பொருளே), மாயா ஸம்பந்தமற்ற நிர்மலமான தங்களுடைய உண்மையான ஸ்வரூபத்தை எங்களுக்குக் காண்பியுங்கள். சோகம் நிறைந்த ஸம்ஸாரக் கடலிலிருந்து கரையேற்றி விடுங்கள். நிலையான பேரானந்தத்தை அடையும் படிச் செய்யுங்கள்.
3. நந்தகோபருக்கும் யசோதைக்கும் அருமை மைந்தனே, நாபிதேசத்தில் தாமரை மலரை வைத்திருப்பவரே, அழகிய சிரிப்புகளால் ஒன்றையும் மறைபொருளாக அறிவிக்க வேண்டாம். தூய்மையான ஒளிகளுடன் கூடியவரே.
4. வேதங்களால் கூறப்பட்ட எல்லாவிதமான காமங்கள், கந்தங்கள், ரஸங்கள் ஆகிய குணங்கள் நிறைந்தவரே, அனைவரையும் காப்பாற்றுகின்றவரே, சந்திரனை ஒத்த திருமுகத்தவரே, பொன்னிறமான பட்டாடையை அணிந்திருப்பவரே,
5. ஹே கோபாலா, ஹே கோவிந்தா, நாங்கள் என்ன செய்ய வேண்டும், (என்று கூறுவீராக), இவ்விதம் ஆயர்பாடியில் உள்ள கோபகன்னிகைகளால் பாடப் பட்டது. ஸ்ரீநாராயணதீர்த்தரால் இங்கு கூறப்பட்டது.

க்லோ ॥

गोपीभिः प्रार्थितस्त्वेवं गोविन्दो भूर्यनुग्रहम् ।  
कुर्वण्टस्तासु सम्वादं भूयोप्यकृतसादरम् ॥126॥

### சலோ—126

கோபிபி: ப்ரார்த்தித்தஸ்தவேவம் கோவிந்தோ பூர்யனுக்ரஹம் |  
குர்வாணஸ்தாஸை ஸம்வாதம் பூயோப்யக்ருதஸாதரம் ||

### செ—126

இவ்விதம் கோப கன்னிகைகளால் வேண்டிக் கொள்ளப்பட்ட ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா, அவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அருளைச் செய்கின்றவராய், மீண்டும் ஆதரவுடன் அவர்களுடன் சம்பாஷணம் செய்தார்.

### गीतं - 45

धन्याशि - आदि ॥

श्रीकृष्णः ॥ प ॥ आवरणं मम नहि ते दातुं  
भावय गोपवधूजनबृन्द ॥

गोप्यः ॥ देव यदावरणं मम नीतं  
देहि विभो भवता तदनन्त ॥

श्रीकृष्णः ॥ नीतं नैव मया परकीयं  
नैव ममावरणं निजदृष्ट्या ॥ ॥ आवरणं ॥

गोप्यः ॥ आह गृहाण भवानिति पूर्व  
देहि तदावरणं मम बन्धो ॥

श्रीकृष्णः ॥ अक्षिनिमीलनमेव मयोक्तं  
साक्षादिह तु गृहाणावरणं ॥ ॥ आवरणं ॥

गोप्यः ॥ लोकालोकनविहितावरणं  
लोकेश्वर मम देहि समुदितं ॥

श्रीकृष्णः ॥ लोकस्यावरणं न विधातुं  
लोके कोऽपि समर्थः पुरुषः ॥ ॥ आवरणं ॥

गोप्यः ॥ कथन नालोकयति यथास्मान्  
कलय तथाविधेमेवावरणं

श्रीकृष्णः ॥ <sup>1</sup>लोक्या नालोकयति हि लोके  
<sup>2</sup>नालोक्यं कथन कमपि विरोधात् ॥

गोप्यः ॥ ॥ आवरणं ॥

लोक्या एव वयं परभोग्याः  
लोकेशावरणं तु विधेहि ॥

श्रीकृष्णः ॥ तर्हि तदावरणैरलमल्यैः  
तस्य न किञ्चदलोक्यमिहास्ति ॥

गोप्यः ॥ ॥ आवरणं ॥

<sup>3</sup>किं नहि लौकिकसिद्धावरणं  
<sup>4</sup>किं नो वयमिह लज्जाभरणाः ॥

श्रीकृष्णः ॥ युक्तिसहं नहि भवदावरणं  
योगिभिरिति मीमांसितमबलाः ॥

गोप्यः ॥ ॥ आवरणं ॥

अस्माभिर्न विधेयं किमपि  
ह्यपगतमच्युत तद्वद भगवन् ॥

शिवनारायणतीर्थसुगीतं  
श्रीहरिगोपीजनसम्बादं ॥ ॥ आवरणं ॥

कैतम्-45

तन्याची—आठी

श्रीकृष्णः ॥ अूवरणम् मम नही ते तातुम्  
प ॥ पावय कौपवत्ताज्जनपर्गुन्त ॥

- கோப்ய: || தேவ யதாவரணம் மம நீதும்  
ஸ்ரீக்ருஷ்ண: || தேஹி விபோ பவதா ததநந்த ||  
நீதும் நெவ மயா பரகீயம்  
நெவ மமாவரணம் நிஜத்ருஷ்ட்யா || (ஆவரணம்)
- கோப்ய: || ஆஹ க்ருஹாண பவாநிதி பூர்வம்  
ஸ்ரீக்ருஷ்ண: || தேஹி ததாவரணம் மம பந்தோ ||  
அசுஷிநிமிலநமேவ மயோக்தம்  
ஸாக்ஷாதிஹ து க்ருஹாணாவரணம் ||  
(ஆவரணம்)
- கோப்ய: || லோகாலோகநவிஹிதாவரணம்  
ஸ்ரீக்ருஷ்ண: || லோகேச்வர மம தேஹி ஸமுதிதம் ||  
லோகஸ்யாவரணம் ந விதாதும்  
லோகே கோடபி ஸமார்த்த: புருஷ: || (ஆவரணம்)
- கோப்ய: || கச்சன நாலோகயதி யதாஸ்மான்  
கலய ததாவிதமேவாவரணம் ||
- ஸ்ரீக்ருஷ்ண: || <sup>1</sup>லோக்யா நாலோகயதி ஹி லோகே  
<sup>2</sup>நாலோகயம் கச்சன கமபி விரோதாத் ||  
(ஆவரணம்)
- கோப்ய: || லோக்யா ஏவ வயம் பரபோக்யா:  
ஸ்ரீக்ருஷ்ண: || லோகேசாவரணம் து விதேஹி ||  
தர்ஹி ததாவரணரலமல்லை:  
தஸ்ய ந கிஞ்சித்லோக்யமிஹாஸ்தி || (ஆவரணம்)
- கோப்ய: || <sup>3</sup>கிம் நஹி லெளகிகஸித்தாவரணம்  
<sup>4</sup>கிம் நோ வயமிஹ வஜ்ஜாபரணா: ||
- ஸ்ரீக்ருஷ்ண: || யுக்திஸஹம் நஹி பவதாவரணம்  
யோகிபிரிதி மீமாம்ஸிதமபலா: || (ஆவரணம்)
- கோப்ய: || அஸ்மாபிர்ந விதேயம் கிமபி  
ஓற்யபகதமச்யத தத்வத பகவன் ||  
சிவநாராயணதீர்த்தஸகீதம்  
ஸ்ரீஹரிகோபீஜனஸம்வாதம் || (ஆவரணம்)

## கீர்த்தனம்—45

**ஸ்ரீகிருஷ்னன்:** ஆயர்பாடியில் உள்ள மங்கையர்களே உங்களுக்குக் கொடுக்கும்படியாக என்னிடம், எனக்குச் சொந்தமான ஒரு ஆவரணமும், (ஒரு மறைப்பும்) இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

**கோபியர்கள்:** முடிவற்றவரே, அனைவருக்கும் தலைவராய் இருக்கும் தேவா, ஹே கிருஷ்னா, தங்களால் எடுத்துக்கொள்ளப்பட்டதான் எங்களுடைய ஆவரணத்தை, (மறைக்கும் பொருளை) கொடுப்பீராக.

**ஸ்ரீகிருஷ்னன்:** கோபியர்களே, என்னுடைய உண்மை அறிவில் எனக்குச் சொந்தமான ஆவரணம், (மறைப்புப் பொருள்) என்பது ஒன்றுமில்லை, பிறருக்குச் சொந்தமான மறைப்புப் பொருள் ஒன்றையும் நான் எடுத்துச் செல்லவுமில்லை.

**கோபியர்கள்:** எங்களுக்கு உற்ற உறவினரான, ஹே, கிருஷ்னா, முன்பு தாங்கள் ‘ஆவரணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறின்ரகளே, அந்த ஆவரணத்தைத் தருவீராக.

**ஸ்ரீகிருஷ்னன்:** கோபியர்களே, நான் முன்பு, கண்களை மூடி கொள்வதையே, ஆவரணம் என்று குறிப்பிட்டேன். ஆகவே, நேரடியாக கண்களை மூடிக்கொள்ளுதல் என்ற ஆவரணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். (கண்களை மூடிக் கொள்ளுங்கள்.)

**கோபியர்கள்:** உலகங்கள் அனைத்திற்கும் தலைவனான, ஹே, கிருஷ்னா, முன்பு எங்களால் கூறப்பட்டதும், உலகத்தினர்கள் எங்களைப் பார்க்காமல் இருப்பதற்காக ஏற்பட்டதான் ஆவரணத்தைக் கொடுங்கள்.

**ஸ்ரீகிருஷ்ணன்:** கோபியர்களே, இவ்வுலகத்தில் ஒரு மனித னும் இவ்வுலகத்திற்கு மறைவு ஏற்படுத்து வதற்கு சக்தி உள்ளவனாக இல்லவேயில்லை.

**கோபியர்கள்:** ஹே, கிருஷ்ணா, உலகத்தில் ஒருவரும் எங்களைப் பார்க்காமல் இருப்பதற்குரிய ஆவரணத்தையே நாங்கள் உங்களிடம் ஆவரணம் என்று குறிப்பிடுகிறோம்.

**ஸ்ரீகிருஷ்ணன்:** கோபிமார்களே, அறிவுள்ள மனிதன் இவ்வுலகில் பார்க்கத் தகுந்த பொருளையே பார்க்கின்றான். ஒருபொழுதும், ஒருவனும், பார்க்கத்தகாத பொருளைப் பார்ப்ப தில்லையே, முரண்பாடல்லவா ஏற்படும்.

**கோபியர்கள்:** உலகங்களின் தலைவனே, ஸ்ரீகிருஷ்ணா, நாங்களும் பார்க்கத் தகுந்த பொருள்களுள் அடங்கியவர்களே, எங்களுக்கு உரிய ஆவரணத்தைத் தருவீராக,

**ஸ்ரீகிருஷ்ணன்:** அவ்விதமானால், மிகச்சிறிய இத்தகைய ஆவரணங்கள் வேண்டாம், போதுமானவையல்ல. எனக்கு இவ்வுலகில் பார்க்கத்தகாதது என்று ஒன்று இல்லவேயில்லை.

**கோபியர்கள்:** ஹே, கிருஷ்ணா, வெட்கத்தையே அணி யாகக் கொண்டவர்கள் மங்கையர் என்பது இல்லையா? அவர்களுக்கு இவ்வுலகில் வெட்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களின் உடலை மறைக்கும் ஆடை என்பது ஆவரணம் இல்லையா?

**ஸ்ரீகிருஷ்ணன்:** ஆயர்பாடியில் உள்ள மங்கையர்களே, நீங்கள் கூறும் இந்த ஆவரணமானது யுக்திக்கு பொருத்தமானது அல்ல என்று இவ்வுலகத்தை வெறுத்து உள்ளம், புலன்கள் இவற்றை அடக்கி, உண்மைப் பொருளைச்

சிந்திப்பவர்களான யோகிகளால் நன்கு விசாரித்துத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

**கோபியர்கள்:** தன்னை அண்டியவர்களை நழுவாமல் காப்பாற்றுகின்றவரே, சகல கல்யாண குணங்களும் நிறைந்திருப்பவரே, நாங்கள் செய்ய வேண்டிய காரியத்தைத் தாங்களே கூறுங்கள்.

இவ்விதம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கும் ஆயர்பாடி யிலுள்ள கோபகன்னிகைகளுக்கும் நடந்த சம்பாஷண மானது, சிவ நாராயணதீர்த்தரால் நன்கு கானம் செய்யப் பட்டது.

(விளக்கம்-1) இந்த கீர்த்தனத்தில் ஏற்கனவே அச்சாகியுள்ள புத்தகங்களில் உள்ள பதங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன.

பிழை		திருத்தம்
1. லோக்யோ	-	லோக்யா
2. லோக்	-	நாலோக்ய்
3. கிமி஦்	-	கி நாஹ்
4. கே வா	-	கி நோ

இந்தத் திருத்தங்கள் வேங்கடேச பண்டிதரால் இயற்றப் பெற்ற கிருஷ்ணலீலாதரங்கிணியின் வடமொழி உரையை அனுசரித்து செய்யப்பட்டதாகும்.

அத்வைத வேதாந்த சித்தாந்தப்படி ஆத்ம ஸ்வரூபம் ஒன்றே பிரகாசமாய் இருக்கும் பொருள். அந்த ஆம்ப ஸ்வரூபத்தை தவிர்த்த அனைத்து பிரபஞ்சமுமே பிரகாசம் இல்லாத ஜிடப் பொருளாகும். எனவே, ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஆவரணத்தைக் கூறுவது, யுக்திக்கு பொருத்தமாகும். மற்றும் உள்ள அனைத்துப் பொருளுக்கும் ஆவரணம் (மறைவு) தேவையில்லை. (உதாரணம்) ஓர் அறையில் நல்லுறங்கத்தை விரும்பும் மனிதன் அவ்வறையில் உள்ள விளக்கு வெளிச்சத்தை இடையூறு என்று கருதி, அதை மறைக்க முயல்கின்றானே அல்லாது அவ்வறையில் உள்ள மற்ற பிரகாசம் இல்லாத பொருளை மறைப்பதில்லை. அதனால்

உண்மையான ஆத்ம ஸ்வரூபம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமும், கோபிகைகளிடமும் ஒன்றே. அது பிரகாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு ஆவரணம் தேவையில்லை என்றும், உண்மையில் அது இல்லை என்றும் கோபகண்னிகைகளுக்கு உபதேசித்தார்.

இக்கருத்தை அனுசரித்து இவ்வுலகம், உடல் முதலிய ஜடப்பொருள்களுக்கு ஆவரணம் அவசியமில்லை என்று அறிவித்தார். இச்சந்தர்ப்பத்தில், வஸ்த்ராபஹரணம் என்ற வியாஜத்தால் கோபகண்னிகைகளுக்கு மூல அக்ஞான ஆவரணம் போக்கப்பட்டது என்று அறிய வேண்டும்.

ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் 22-வது அத்தியாயம், 26-வது ஸ்லோகத்தில் ஸ்ரீகிருஷ்ணன், “என்னிடத்தில் உள்ளத்தை நிலையாக இருக்கச் செய்தவர்களுக்கு உடலை அடைந்து சம்சாரத்தில் உழலுவது என்பது கிடையாது- தீயில் நன்கு வறுக்கப்பட்ட பயிறு உருந்து, கோதுமை போன்ற வித்துக்கள், ஒரு பொழுதும் வயலில் விதைக்கப் பெற்று முளைத்ததில்லை. அகவே, நிங்கள் பிறவியற்றவர்கள் ஆனீர்கள்” என்று கோப கண்ணிகைகளிடம் கூறினார் என்பது முன் எழுதிய விஷயத்திற்கு தக்க ஆதாரமாகும். உடுத்தப்படும் உடைகள், உடல்கள், புலன்கள், இவைகள் உண்மையான ஆத்ம ஸ்வரூபம் அல்ல. ஆத்ம ஸ்வரூபத்தை யாதொரு அஞ்ஞானம் என்னும் ஆபரணத்தால் மறைத்து மாந்தர்கள் மறந்து விடுகின்றனரோ, அத்தகைய அக்ஞானத்தாலேயே இவ்வுலகமும், உடல் புலன் முதலியவைகளும் பொய்யானவைகளாகவே இருந்து கொண்டு, தோற்ற மளிக்கின்றன. எனவே, இவ்வக்ஞானம் என்னும் ஆவரணத்தை அழித்து விட்டால், கோப கண்ணிகைகளுடைய ஆத்ம சொருபமும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய ஆத்ம சொருபமும், ஒன்றாகி விடுகிறது என்பது இந்த வஸ்த்ராபஹரார லீலையின் உட்கருத்தாகும்.

ஶ्लो ॥

அாவால்யமेतயுப்மாகமबलாः கேவலं மतम् ।  
उभाभ्यामेव हस्ताभ्यां गृह्णन्तु वसनानि वः ॥127॥

இत्युकृत्वा वसनान्यासां दत्वा गोपालकैस्सह ।  
अवरुद्ध तरोः कृष्णः प्रययौ स्वगृहं मुदा ॥128॥

इन्द्रयागसमारम्भं नन्दादीनां विलोक्य सः ।  
ऐश्वर्यं स्वापयन् स्वीयं नन्दमाहेदमच्युतः ॥129॥

### ச்லோ—127-129

ஆபால்யமேதத்யஷ்மாகமபலா: கேவலம் மதம் ||  
உபாப்யாமேவ ஹஸ்தாப்யாம் க்ருண்ஹந்து வஸநாநி வ: |  
இத்யுக்த்வா வஸநாந்யாஸாம் தத்வா கோபாலகைஸ்ஸஹ |  
அவருஹ்ய தரோ: க்ருஷ்ண: ப்ரயயெள ஸ்வக்ருஹம் முதா ||  
இந்தரயாகஸமாரம்பம் நந்தாதீனாம் விலோக்ய ஸ: |  
ஐச்வர்யம் க்யாபயன் ஸ்வீயம் நந்தமாஹேதமச்யுத: ||

### செ—127-129

ஹே கோபகன்னிகைகளே, பிறவி முதலே, உங்க  
ஞக்கும் எனக்கும் வேறுபாடு இல்லை என்பது உண்மை,  
நாம் அனைவரும் வேறுபட்டவர்கள் இல்லை என்பதே  
உண்மை; எனவே, நீங்கள் இரு கரங்களாலும் உங்களுடைய  
ஆடைகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு,  
அவர்கள் ஆடைகளை அவர்களுக்கு அளித்துவிட்டு,  
ஸ்ரீகிருஷ்ணன், புன்னை மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து  
கோபகுமாரர்களுடன் கூடவே கோகுலத்தில் தன்  
விடுதிக்குச் சென்றார்.

என்றென்றும் அழியாமல் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணன்  
ஆயர்பாடியில் நந்தகோபர் முதலிய கோபாலர்கள்  
இந்திரனைக் குறித்து யாகம் செய்வதற்கு ஏற்பாடு  
செய்வதைக் கண்ணுற்று தன்னுடைய மஹிமையை  
வெளிப்படுத்துகின்றவராய் கூறினார்.

गीतं-46 ॥

काम्भोजि - चापु ॥

प ॥ इन्द्रयागसमारम्भसम्भ्रममिह तु मुधा मन्ये ॥

अनु ॥ चन्द्रविपावकमुखसुरवरपरिगणित-  
विभूतिरयं हि तात ॥ || इन्द्र ॥

सकललोकजनकं सकलागाम-  
सम्बोधितमहिमानमनिन्द्रं  
प्रकटितजगदण्डकोटिवदनमिह  
साक्षादेव विहाय महेन्द्रम् ॥1॥ || इन्द्र ॥

वनचरा हि वयं वनपर्वत-  
वर्धिता भुवि वनमेतदधुना  
अनुपमान्नरसादिभिरचलेन्द्रं  
अनुपममाराधयामो विधिना ॥2॥ || इन्द्र ॥

गिरिवनसरिदमरनरखगादिषु  
परिपूर्णबोधरसमागमविदितं  
हरिमिह गोवर्धनगिरिवरयुत-  
मच्युतमेव भजामोऽविरतं ॥3॥ || इन्द्र ॥

नन्दनन्दनगीतमिदं भुवि  
नन्दगोपहितं मुहुरधुना  
नन्दयोगिविचिन्तितमनु शिव-  
नारायणतीर्थकृतमिति विधिना ॥4॥ || इन्द्र ॥

## கீதம்—46

காம்போஜி—சாபு

- ப. இந்தரயாகஸமாரம்பஸம்பரமிலு து  
முதா மன்யே ||
- அனு. சந்தரவிபாவகமுகஸரவரபரிகணித-  
விபூதிரயம் ஹி தாத || (இந்தர)
1. ஸகலலோகஜனகம் ஸகலாகம-  
ஸம்போதிதமஹிமானமனிந்தரம்  
ப்ரகடிதஜகதண்டகோடிவதனமிலு  
ஸாக்ஷாதேவ விஹாய மஹேந்தரம் || (இந்தர)
2. வனசரா ஹி வயம் வனபர்வத-  
வர்த்திதா புவி வனமேதததுனா  
அனுபமான்னரஸாதிபிரசலேந்தரம்  
அனுபமமாராதயாமோ விதினா || (இந்தர)
3. கிரிவனஸரிதமரநரககாதிஷ்ட  
பரிபூர்ணபோதரஸமாகமவிதிதம்  
ஹரிமிலு கோவர்த்தனகிரிவரயத-  
மச்யுதமேவ பஜாமோ஽விரதம் || (இந்தர)
4. நந்தநந்தனகீதமிதம் புவி  
நந்தகோபஹிதம் முஹாரதுனா  
நந்தயோகிவிசிந்திதமனு சிவ-  
நாராயணதீர்த்தக்ருதமிதி விதினா || (இந்தர)

## கீர்த்தனம்—46

- ப. தந்தையே, இந்திரனைக் குறித்து யாகத்திற்கான  
ஏற்பாட்டில் முனைந்து ஈடுபடுவதை பயனற்ற  
தாகவே நான் கருதுகிறேன்.
- அனு. இந்த கோவர்த்தன மலையானது, சந்திரன், சூரியன்  
அக்னி முதலிய சிறந்ததேவர்களால் நன்கு வர்ணிக  
கப்பட்ட எல்லாவிதமான செல்வச் சிறப்புக்களையும்  
அடைந்ததாகும்.

1. தன்னைச் சூழ்ந்திருக்கும் சகல ஜீவராசிகளுக்கும், நீர், நிழல், காய், கனி, பசும்புல் இவற்றைத் தந்து தந்தை போலும், உபகாரம் செய்வதாயும், எல்லாவிதமான முதல் நூல்களாலும் நன்கு புகழ்ந்து கூறப்பட்ட பெருமை வாய்ந்ததாகவும் ஊர்வன, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய அனேகம் ஜீவராசிகளின் முகங்களைச் சந்தோஷமாக வெளிப்படுத்துவதுமான, இந்த மலை வெறும் இந்திரன் அல்ல. மிகமிகச் சிறப்பான மகேந்திரன் ஆகும்.
2. நாம் காட்டில் வாழ்கின்ற இடையர்கள்; காட்டுடன் கூடிய இம்மலையினாலேயே செழிப்படைந்தவர்கள் நாம். அதனால் இந்திரனுக்கு யாகம் செய்ய வேண்டும் என்ற முயற்சியை விடுத்து, இப்பொழுது இந்த வனத்தையும் இணையற்ற சிறப்பு வாய்ந்த கோவர்த்தன மலையையும் மிகவும் உயர்ந்ததான் ருசி உள்ள பாயசம், பக்ஷயம், பழரசம், அன்னம் இவற்றால் முறைப்படி பூஜை செய்வோம்.
3. மலைகள், காடுகள், ஆறுகள், மனிதர்கள், தேவர்கள், பறவைகள், முதலான இவ்வுலகம் அனைத்திலும் நிறைந்த அறிவு வடிவனாக இருப்பவரும், மறைகளால் உணரப்பட்டவரும், ஒரு பொழுதும் அழியாத வருமான ஸ்ரீமந்நாராயணனையும் இந்த சிறந்த கோவர்த்தன மலையுடன் கூடவே சேர்ந்து எப்பொழுதும் வழிபடுவோமாக.
4. இவ்விதம் நந்தகோபருக்கு ஹிதமானதும், நந்தகோபரின் மைந்தனான கோவிந்தனால் கூறப்பட்டதும், இதுவே நாம் செய்யவேண்டிய நல்லகாரியம் என்று உள்ளத்தில் நந்தகோப யோகியால் அடிக்கடி தீர்மானமாக நிச்சயிக்கப் பட்டதையும் அனுசரித்து சிவநாராயணதீர்த்தரால் முறைப்படி கூறப்பட்டது.

ஶ्लो ॥

गोवर्धनगिरेः पूजां गोविन्दवचनादरात् ।  
चक्रुर्नन्दादयस्तूर्णं सवनस्य गवां तथा ॥130॥

ச்லோ—130

கோவாத்தனகிரே: பூஜாம் கோவிந்தவசனாதராத் |  
சக்ரூர்ந்தாதயஸ்தூர்ணம் ஸவனஸ்ய கவாம் ததா ||

செ—130

ஸ்ரீகிருஷ்ணனுடைய உபதேசத்தை ஆதரவுடன் கேட்டு சந்தோஷம் அடைந்த நந்தகோபர் முதலிய கோப விருத்தர்கள், உடனேயே காடுகளுடனும், பசுக்களுடனும் சூடிய கோவர்த்தன மலைக்கு முறைப்படி பூஜை செய்தனர்.

அथ ஦ைவநாநாமக்ரியா - ஆடி ॥

஦ஹ - 22 ॥

஦ஹ - நாநாமக்ரியா - ஆடி ॥

सहस्रामरसेवित-	स्सहस्राक्षशशतक्रतुः ।
सहस்ரगोत्रभिद्वत्री	शचीनाथो विराजते ॥

அததேவேந்த்ராகமனம் ॥

தரு—22

தரு—நாதநாமக்ரியா—ஆதி ॥  
ஸஹஸ்ராமரஸேவித-  
ஸஸஹஸ்ராக்ஷச்சதக்ரது: |  
ஸஹஸ்ரகோத்ரபித்வஜ்ஞ  
சசீநாதோ விராஜதே ॥

பின்னர் தேவேந்திரனின் வருகை.

## தரு—22

ஆயிரம் தேவர்களால் வழிபடப்பட்டவன், ஆயிரம் கண்கள் பெற்றவன். நூறு அச்வமேத யாகங்களைச் செய்தவன். ஆயிரம் மலைகளின் இறக்கைகளை வெட்டி யவன். சசிதேவியின் கணவன், வஜ்ராயுதம் உடையவன். அத்தகைய தேவராஜன் விளங்குகின்றான்.

## ஶோ ॥

त्रुद्धस्य तस्मादिन्द्रस्य वर्वृस्सततं घनाः ।  
गोकुलं व्याकुलं तस्माद्विलोक्य धृतवान् गिरिं ॥131॥

## ச்லோ—131

க்ருத்தஸ்ய தஸ்மாதிந்த்ரஸ்ய வவர்ஷாஸ்ஸததம் கநா: |  
கோகுலம் யொகுலம் தஸ்மாத்விலோக்ய த்ருதவான் கிரிம் ||

## செ—131

மிகவும் சினங்கொண்ட இந்திரனால் ஏவப்பட்ட மேகங்கள் கோகுலத்தில் தொடர்ச்சியாக மழையைப் பொழிந்தன. மழையால் கலக்கமுற்ற கோகுலத்தைக் கண்ணுற்ற ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா, கோவர்த்தன மலை யைத் தூக்கி அதனால் மழையின் தொந்தரவு இல்லாமல் செய்தார்.

## ஶோ ॥

त्रीकृतगिरिराजे रक्षितगोपालगोधनसमाजे ।  
गोविन्दे तमनन्तं भक्त्या गोप्यो जगुः परं तुष्टाः ॥132॥

## ச்லோ—132

சத்ரீக்ருதகிரிராஜே ரக்ஷிதகோபாலகோ தனஸமாஜே |  
கோவிந்தே தமனந்தம் பக்த்யா கோப்யோ ஜகு: பரம்  
துஷ்டா: ||

**செ—132**

கோவர்த்தன மலையைக் குடைபோன்று பிடித்து நிறுத்தி, கோகுலத்திலுள்ள பசுக்கள், கோபிகைகள், கோபர்கள் அனைத்தையுமே, கோவிந்தன் காப்பாற்றிய போது மிக்க மகிழ்ச்சியடைந்த கோபஸ்தர்கள், மிகுந்த பக்தியுடன் என்றென்றும் அழியாதிருக்கும் ஸ்ரீகிருஷ்ன பரமாத்மாவைப் புகழ்ந்து பாடினர்.

**கிருஷ்ன** - 47 ||

**முखாரி - ஆடி**

प ॥ गोवर्धनगिरिधर गोविन्द  
गोकुलपालक परमानन्द ॥  
अनु ॥ श्रीवत्साङ्कित श्रीकौस्तुभधर  
भावकभयहर पाहि मुकुन्द ॥ ॥ गोवर्धन ॥

पुरुहूतमखविघातसुचतुर  
पुरुषोत्तम पूरितजगदुदर  
मेरुभूरिधैर्याधिविदू  
मीनकेतुशतकोटिशरीर ॥1॥ ॥ गोवर्धन ॥

अमितकल्याणगुण अगणितलील  
अपरिमितानन्दघन नन्दबाल  
शमितदैत्यदम्भ शान्त्यादिमूल  
विमलमानसवृत्तिनिवसनशील ॥2॥ ॥ गोवर्धन ॥

वहतो जगदण्डकोटीस्तवेदं  
वरद किमद्भुतमचलेन्द्रवहनं

மஹநியகிர்த்மாவஹஸி ஦ேஹி ஸுந்  
மாଘவன் மடமபனயஸி ஘ன் ॥3॥      || ஗ோவர்஧ன ||

ஆனந்஦ாமृதவாரி஧ி஖ேல  
அலங்காரக்ரம அனுபமலில  
ஶ்ரீநந்஦ாத்மஜ ஶ்ரீதஜநபால  
ஶ்ரீகரகிஸலயலாலனலோல ॥4॥      || ஗ோவர்஧ன ||

பாடிதசூரரிபுபாடபவந்஦  
பாவநசரித பராமृதகந்஦  
நாட்யரஸோத்கடனாநாமரண  
நாராயணதீர்஥ாஞ்சித்சரண ॥5॥      || ஗ோவர்஧ன ||

### கீதம்-47

முகாரி—ஆதி

- |      |  |             |
|------|--|-------------|
| ப.   | கோவர்த்தனகிரிதர கோவிந்த<br>கோகுலபாலக பரமாநந்த  |             |
| அனு. | ழீவத்ஸாங்கித ஷீகெளஸ்துபதர<br>பாவகபயஹர பாஹி முகுந்த   | (கோவர்த்தன) |
| 1.   | புருஹுறுதமகவிகாதஸாசதுர<br>புருஷாத்தம பூரிதஜகதுதர<br>மேருபூரிதைர்யாகவிதூர<br>மீனகேதுசதகோடிசாரீ                  | (கோவர்த்தன) |
| 2.   | அமிதகல்யாணகுண அகணிதல்ல<br>அபரிமிதானந்தகன நந்தபால<br>சமிததைத்தயதம்ப சாந்த்யாதிமூல<br>விமலமானஸவருத்திநிவஸனசீல    | (கோவர்த்தன) |
| 3.   | வஹதோஜகதண்டகோடஸ்தவேதம்<br>வரத கிமத்புதமசலேந்த்ரவஹனம்<br>மஹநீயகீர்த்திமாவஹஸி தேஹி முதம்<br>மாகவனம் மதமபநயஸி கனம் | (கோவர்த்தன) |

4. ஆனந்தாம்ருத வாரிதிகேல  
அலகுபராக்ரம அனுபமல்ல  
ஸ்ரீநந்தாத்மஜ ச்ரிதஜனபால  
ஸ்ரீகரகிஸலயலாலன்லோல || (கோவர்த்தன)
5. பாடிதஸரரிபுபாதப்ருந்த  
பாவனசரித பராம்ருதகந்த  
நாட்யரஸோத்கடநாநாபரண  
நாராயணதீர்த்தார்ச்சிதசரண || (கோவர்த்தன)

### கீர்த்தனம்—47

- ப. கோவர்த்தன மலையைத் தாங்கி நிற்பவரே! ஹே,  
கோவிந்தா! கோகுலத்தைக் காப்பாற்றியவரே,  
பேரானந்த வடிவனே.

அனு. ஸ்ரீ வத்ஸம் என்ற மச்சத்தை அடையாளமாக  
உடையவரே, கெளஸ்துபம் எனும் உயர்ந்த  
இரத்தினத்தைக் கழுத்தில் அணிந்திருப்பவரே,  
உம்மையே எண்ணி வழிபடுகின்றவரின் அச்சத்தை  
அகற்றுபவரே, மோக்ஷத்தை அனிப்பவரே,  
காப்பாற்றுவீராக.

1. இந்திர யாகத்தைச் செய்யாமல் இருக்கும்படி தடை  
செய்வதில் மிகத் திறமை வாய்ந்தவரே, மேரு  
மலையைப் போன்று எதற்கும் அஞ்சாமல்  
அசையாமல் இருப்பவரே, பாவங்களுக்கு அப்பால்  
இருப்பவரே, நாறுகோடி மன்மதர்களுக்கு ஒப்பான  
அழகிய உடலை உடையவரே. (காப்பாற்றுவீராக).
2. அளவிடமுடியாத மங்கள குணங்கள் நிறைந்தவரே,  
கணக்கிலடங்காத லீலைகளைப் புரிந்தவரே,  
அளவிட முடியாத பேரானந்தத்தின் வடிவரே,  
நந்தகோபரின் மைந்தரே, அசரர்களின் கொழுப்பை  
அடக்கியவரே, அமைதி அடக்கம் முதலிய நற்குணங்  
களுக்குக் காரணமாயிருப்பவரே, தூய்மையான  
மனோவிருத்திகளுடன் சூடிய மகாஞ்களிடம்

வசிப்பவரே, (அடியார்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவரே) (கப்பாற்றுவீராக)

3. ஹே, கிருஷ்ணா, கோடிக்கணக்கான பிரும்மாண்டங் களைத் தாங்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு இந்த கோவர்த்தன மலையைத் தாங்குவது ஆச்சரியமா என்ன? இவ்வுலகிலேயே ஒப்புயர்வற்ற கீர்த்தியைத் தாங்கி நிற்கின்றீர்கள். எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவீர்களாக. இந்திரனுக்கு இருந்த மிகப்பெரிய கொழுப்பை அழித்து விட்டவரே, (காப்பாற்றுவீராக).
4. அழியாத பேரானந்தமாகிய அமுதக்கடலில் (சந்தோஷக்கடலில்) விளையாடிக் கொண்டிருப்பவரே, குறைவில்லாத வீரியமுடையவரே, உவமையற்ற பல கேளிக்கைகள் புரிந்தவரே, புண்ணியம் செய்த நந்தகோபரின் மெந்தரே, அண்டிய பக்த ஐனங்களைக் காப்பவரே, மஹாலக்ஷ்மி தனது தளிர் போன்ற கைகளால் பணிவிடை புரிவதில் சந்தோஷம் அடைபவரே. (காப்பாற்றுவீராக)
5. வானவர்களின் பகைவர்களான அசுரர்களாகிற மரங்களின் கூட்டத்தைப் பிளந்து முறித்து எறிந்தவரே, தூய்மையான செயல் புரிந்தவரே, பேரானந்தத்திற்கு மூலகாரணமானவரே, நடனம் செய்வதில் மிக்க ஈடுபாடுடையவரே, பலவிதமான அணிகளை அணிந்திருப்பவரே, நாராயண தீர்த்தரால் பூஜிக்கப்பட்ட திருவடிகளை உடையவரே. (காப்பாற்றுவீராக).

கீ ॥

ரக्षिते ஗ோகுலஜனे ஹரிண ஗ிரி஧ாரிண |  
லஜ்ஜாமராநதஶிராஸ்ஸுரராஜே ஭வத்தா ||133||

நிவृதே மேघஸ்ங்காதே ஸ்வஸ்஥ே ஗ோகுலவாசினி |  
ஸ்஥ாபிதே ச ஗ிரா குணமிந்஦ः ஸ்தௌதிதி ஸாதரம् ||134||

## ச்லோ—133-134

ரக்ஷிதே கோகுலஜனே ஹரினா கிரிதாரினா |  
 வஜ்ஜாபாராநதசீராஸ்ஸாராஜோநபவத்ததா ||  
 நீவருத்தே மேகஸங்காதே ஸ்வஸ்தே கோகுலவாளினி |  
 ஸ்தாபிதே ச கிரேள க்ருஷ்ணமிந்த்ர: ஸ்தெளதீதி ஸாதரம் ||

## செ—133-134

கோவர்த்தன மலையைத் தூக்கின ஸ்ரீகிருஷ்ணனால்  
 கோகுலத்தில் இருப்பவர்கள் அனைவரும் காப்பாற்றப்  
 பட்ட பொழுது இந்திரன் வெட்கித்து தலை குனிந்தவனாக  
 ஆனான்.

மேகங்களுடைய கூட்டம் கோகுலத்தை விட்டுச்  
 சென்றது; கோகுலவாசிகள் அனைவரும் மகிழ்ச்சியுள்ளவர்  
 களாக ஆனார்கள்; ஸ்ரீகிருஷ்ணன் கோவர்த்தன மலையை  
 முன்போல் அது இருந்தவிடத்திலேயே வைத்தார்.  
 அப்பொழுது இந்திரன் ஆதரவுடன் ஸ்ரீகிருஷ்ணனை  
 பின்வருமாறு தோத்திரம் செய்தான்.

இந்து உவாச ||

ஶ्लो ||

श्रीगोपाल कृपानिधे करुणया स्वामिन्मयाऽनुष्ठितम्  
 क्षन्तव्यं भवतापराधशतकं यद्यत्क्षणे तत्तदा ।  
 आदित्यादिसमस्तदेवनिवहो यस्याङ्गया वर्तते  
 स त्वं सात्वतपुङ्गवः <sup>1</sup>श्रुतिशिरोवाग्गोपिकावल्लभः ॥135॥

இந்து உவாச ||

## ச்லோ—135

ஸ்ரீகோபால க்ருபாநிதே கருணயா ஸ்வாமின் மயாநுஷ்டிதம்  
 கஷ்ண்தவ்யம் பவதாபராதசதகம் யத்யத்கஷ்ணே தத்ததா |

ఆతిత్యా తిసుమసుత్తోవన్నివల్లో యస్యాక్ంగ్రూయా వర్తత్తో  
సు త్వమ్ సాత్మవత్పుంకవు; <sup>1</sup> ‘చ్చర్ణతిశిరోవాక్ంకోపికా వల్లపా: ||

## இந்திரன் சொல்லுகிறான்

ବେଳେ—135

பசுக்கள் எனப்படும் ஜீவராசிகள் அனைத்தையும் காப்பாற்றுகின்றவரே, கருணைக்கு இருப்பிடமானவரே, எந்த பரமாத்மாவினுடைய உத்தரவின்படி சூரியன் முதலிய தேவர்கள் அவரவர்களுடைய வேலைகளைச் செய்து கொண்டு இருக்கின்றனரோ, அந்த பரமாத்மாவான தாங்கள் யாதவ வம்சத்தில் தோன்றியிருக்கிறீர்கள். கோபிகைகள் வடிவம் எடுத்த உபநிஷத் தேவதைகளுக்கு<sup>1</sup> மிக்க பிரியமானவராக விளங்குகின்றீர். என் தலைவா, ஹே கிருஷ்ணா, அவ்வப்பொழுது என்னால் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான குற்றங்களை தாங்கள் பொருத்துக் கொள்ள வேண்டும்.

(விளக்கம்-1) கோபிகைகள் நான்கு பிரிவாக இருக்கின்றனர். உபநிஷத்துக்கள், தண்டகாவனத்திலுள்ள முனிவர்கள், நித்யஸித்த கோலோகத்தைச் சேர்ந்தவர்கள், தேவப் பெண்கள் ஆகியவர்களே, கோகுலத்தில் கோபஸ்த்ரீகளாக இருப்பவர்கள். மாணிடப் பிறவி உள்ளவர்கள் ஒருவரும் இல்லை.

गोप्यस्तु श्रुतयो ज्ञेयाः कृषिजा गोपकन्यकाः ।  
देवकन्याश्च राजेन्द्र न मानुष्यः कथचन ॥

என்ற பிரும்மவைவர்த்த புராண வசனத்தை அனுசரித்து ஸ்ரீ நாராயணதீர்த்த ஸ்வாமிகள், கோபிகைகளை, உபநிஷத்துக்களாகக் கூறியிருக்கிறார்.

गीतं - 48 ॥

तोडि - त्रिपूट ॥

प ॥ मामकापराधशतं क्षम्यतां त्वया ॥

अनु ॥ मामकापराधशतं मा गणयाथवायुतं  
इयामवर्णं शमान्वित शाश्वतानन्दसन्दोह ॥  
॥ मामक ॥

अत्यन्तकृपासागर	आदिपुरुषानाधार
नित्यद जगदाधार	निहृतासुर
श्रुत्यन्तवनसञ्चार	शोभनफलदाचार
भृत्यदयाधृताकार	भ्रमकारणविदार ॥1॥

॥ मामक ॥

कामशतकोटिवेष	खण्डितनिखिलदोष
दामोदरोदारभाष	दासपोष
कमलाकृताभिलाष	कामनाकलिताशेष
सामगीताश्रिताशेष-	साधुगणसन्तोष ॥2॥

॥ मामक ॥

आदित्यचन्द्रमण्डला-	भ्यन्तराधार निर्मल
बोधरूपानन्दाचल	पोषिताखिल
वेदपुराणादिमूल	वेणुगानक्रीडालोल
सुन्दरतरगोकुल-	श्रीधरनाथ गोपाल ॥3॥

॥ मामक ॥

धाराधराकार धीर	घोरारिसंहार शूर
नीरजनाभ निरुपम	निर्मलानन्द-
पारावारश्रीविहार	पापतिमिरभास्कर
नारायणतीर्थसन्तार	नानागमान्तसञ्चार ॥4॥

॥ मामक ॥

## கீதம்—48

### தோடு—த்ரிபுட

- ப. மாமகாபராதசதம் சூழ்யதாம் தவயா ||
- அனு. மாமகாபராதசதம் மா கண்யாதவாயுதம்  
ச்யாமவர்ண சமான்வித சாச்வதாநந்தஸந்தோஹ ||  
(மாமக)

1. அத்யந்தக்ருபாஸாகர ஆதிபுருஷானாதார  
நித்யத ஐகதாதார நில்லுதாஸார  
ச்ருத்யந்தவனஸஞ்சார சோபனபலதாசார  
ப்ருத்யதயாத்ருதாகார ப்ரமகாரணவிதார || (மா)
2. காமசதகோடுவேஷ கண்டிதநிகிலதோஷ  
தாமோதரோதாரபாஷ தாஸபோஷ  
கமலாக்ருதாபிலாஷ காமனாகவிதாசேஷ  
ஸாமகீதாச்சிதாசேஷ— ஸாதுகணஸந்தோஷ || (மா)
3. ஆதித்யசந்தரமண்டலா— ப்யந்தராதாரநிர்மல  
போதருபாநந்தாசல போஷிதாகில  
வேதபுராணாதிமூல வேணுகானக்ரீடாலோல  
ஸாந்தரதரகோகுல— ஸ்ரீதாநாத கோபால || (மா)
4. தாராதராகார தீர கோராரிஸம்ஹார சூர  
நீரஜநாப நிருபம— நிர்மலாநந்த—  
பாராவார ஸ்ரீவிஹார பாபதிமிரபாஸ்கர  
நாராயணதீர்த்தஸந்தார நாநாகமாந்தஸஞ்சார (மா)

## கீர்த்தனம்—48

- ப. ஹே, கிருஷ்ண! என்னுடைய நூற்றுக்கணக்கான குற்றங்கள் தங்களால் பொறுத்துக் கொள்ளப்பட்டும்.

அனு. கருத்த திருமேனி உடையவரே, அமைதியுடன் கூடியவரே, எப்பொழுதும் இருப்பவரே ஆனந்தக் குவியலாக இருப்பவரே, என்னுடைய குற்றங்கள் நூற்றுக்கணக்காக இருந்தாலும் சரி, பதினாயிரக் கணக்காக இருந்தாலும் சரி, அக்குற்றங்களை,

தயவுடன் பொறுத்துக் கொள்வீராக. (என் குற்றங்கள் பொறுத்துக் கொள்ளப்பட்டும்).

1. மிகமிக உயர்ந்த கருணைக்கடலாக இருப்பவரே, இவ்வுலகத்தின் மூலபுருஷனே, ஒருவிதமான ஆதாரத் தையும் அபேக்ஷிக்காமல் இருப்பவரே, என்றென்றாம் அழியாமல் இருப்பவரே, உலகங்களுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பவரே, அசரர்களை வேருடன் அழித்தவரே வேதங்களாகிற பூங்காக்களில் உல்லாசமாக நடப்பவரே, (அறியப்படுகின்றவரே), அடியார்களுக்கு வேண்டிய நல்ல பயன்கள் அளிக்கும் பழக்கமுடையவரே, பக்தர்களிடம் கருணையினால் அவ்வப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவதற்கு என்று மத்ஸ்யம் முதலிய உருவங்களை எடுத்துக் கொண்டவரே, மயக்கத்திற்குக் காரணமான அக்ஞானத்தை ஒழித்தவரே, (என் குற்றங்கள் பொறுத்துக் கொள்ளப்பட்டும்)
2. நாறுகோடி மன்மதனுக்குச் சமானமான அழிய உருவம் தாங்கியவரே, எல்லாவிதமான குற்றங்களையும் உலகில் இல்லாமல் செய்பவரே, அன்னையசோதையால் வயிற்றில் கட்டப்பட்ட கயிற்றை உடையவரே, யாவருக்கும் ஆறுதலை அளிக்கும்படி பேசுபவரே, பணியாட்களை அன்புடன் காப்பாற்றுகின்றவரே, ஸ்ரீலக்ஷ்மிதேவியின் அன்பிற்குரியவரே, இச்சையால் மட்டுமே உலகம் அனைத்தையும் படைத்தவரே, சாமவேதத்தால் ஸ்தோத்திரம் செய்யப்படுகின்றவரே, தங்களையண்டிய, நல்லோர்களின் கூட்டத்திற்கு இன்பத்தை அளிப்பவரே, (என் குற்றங்கள் பொறுத்துக் கொள்ளப்பட்டும்).
3. சூரிய மண்டலம், சந்திர மண்டலம் இவற்றின் உள்பிரதேசத்தை தூய்மையான இருப்பிடமாகச் செய்து, கொண்டவரே, அறிவுவடிவமானவரே, இன்ப

வடிவமாக இருந்து கொண்டு அசையாமல் இருப்பவரே, அடியார்கள் அனைவரையும் ஆதரவுடன் காப்பாற்றுபவரே, ரிக்வேதம் முதலிய நான்கு வேதங்கள், விஷ்ணுபுராணம் முதலிய பதினெட்டுப் புராணங்கள், இவை முதலான முன் நூல்களுக்குக் காரணமாக இருப்பவரே, புல்லாங்குழலை வாசித்து இசைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடையவரே, மிக்க அழகு வாய்ந்தவரே, பசுக்களின் சூட்டத்திற்கான எல்லா விதமான செல்வச்சிறப்புகளையும் தாங்கி இருப்பவரே! என்தலைவா! ஹே, கோபாலனே! (என் குற்றங்கள் பொறுத்துக் கொள்ளப்பட்டும்)

4. கார்மேகத்தை ஒத்த திருமேனியரே, மிகவும் உறுதியுடன் கூடியவரே, மிகவும் குரூர்களான, உலகத்தின் பகைவர்களை வேருடன் அழிப்பதில் மிகத் திறமை வாய்ந்தவரே, பத்மநாபா, இணையற்றவரே, தூய்மையான ஆனந்தமாகிற கடலில் லீலைகள் புரிபவரே, பாவங்களாகிற இருட்டுக்கு கதிரவனாக இருப்பவரே, நாராயணதீர்த்தரை ஸம்ஸாரக் கடலிலிருந்து கரையேற்றியவரே, பலவிதமான வேதங்களின் முடிவுகளால் அறியப்படுகின்றவரே, (என் குற்றங்கள் பொறுத்துக் கொள்ளப்பட்டும்)

**ஏத் - 23**

இந்஦्रஸஹாயார்஥மாகதா காமதேனு: ஸ்வகியக்ஷிராமிஷேகபூர்வக்  
ஶ்ரீகृष்ணமி஦மாஹ ॥

**கத்யம்—23**

இந்தரஸஹாயார்தமாகதா காமதேனு: ஸ்வகீய  
க்ஷீராபிஷேகபூர்வகம் ஸ்ரீக்ருஷ்ணமிதமாஹ ॥

**குர்ணிகை—23**

தேவராஜனான இந்திரனுக்கு சகாயமாக அவனுடன் வந்த தேவலோகத்துப் பசுவான காமதேனுவானவள்,

தன்னுடைய பாலால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்வித்து, பின்வருமாறு கூறுகின்றாள்.

ஶ्लो ॥

நந்தகுமாரகமன஘ந நௌமி பராநந்஧னமஸிலவந்யம् ।  
ஸுந்஦ரஸரஸிஜனேत் மந்தஸ்மிதஸாந்த்ரசந்த்ரிகா சந்தரம் ॥136॥

ச்லோ—136

நந்தகுமாரகமனாகம் நெளாமி பராநந்தகனமகிலவந்தயம் ।  
ஸாந்தரஸரஸிஜனேத் ரம் மந்தஸ்மிதஸாந்த்ரசந்த்ரிகா சந்தரம் ॥

செ—136

அழகிய தாமரை இதழ் போன்ற விழிகளின் அழகை உடையவரும், புன்சிரிப்பாகிற நிலவுடன் கூடிய சந்திரனாக இருப்பவரும், அனைவராலும் வணங்கத் தகுந்தவரும், பேரானந்த வடிவனும், குற்றமற்றவருமான, நந்தகோபரின் மைந்தனான ஸ்ரீகிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

கிடம் - 49 ॥

ஸாவேரி - திரிபுட ॥

ப ॥	நந்தநந்த <sup>1</sup> ஗ோவிந்஦ கृष्ण நौமி தே பదம् ॥	
அனு ॥	மந்஦ரமூ஧ரோஜார மதநாராபால கृष்ண ॥	॥ நந் ॥
	ஸரஸஸுந்஦ரஹாஸ	ஸமுடிதனிஜभாஸ
	நிரஸிதாந்஧தமஸ	நித்யாநந்஦ரஸ ॥1॥
	அபரிமிதகருண	அஸுரவृந்஦னிர்ஹण
	தபநீயாம்஬ராமரண	दासपोषण ॥2॥
	கலிதகஸ்துரிதிலக	கமநீயफालफलक
	லலிதत்ரिवलிபுङ்க	लक्ष्मीपालक ॥3॥
		॥ நந் ॥

கौஸ्तுभशोभितகண்ட விஸ்தீர்ணदயோத்கண்ட	கலிதஶ்ரீவैகுண்ட வி஦ிதஶ்ரீகண்ட ॥4॥	॥ நந்த ॥
हरिहयमणिनील नारायण लीला-	हाटकमणिकुण्डल नन्दिताखिल ॥5॥	॥ நந்த ॥
गोपरमणीनयन तापसमानसशयन	कुमुदचन्द्रवदन तापनाशन ॥6॥	॥ நந்த ॥
शरणागतहितार्थ- वरनारायणतीर्थ-	शंसक नतपार्थ वर्यपुरुषार्थ ॥7॥	॥ நந்த ॥

### கீதம்-49

ஸாவேரி—த்ரிபுட

- |      |   |  |
|------|---|--|
| ப.   | நந்தநந்தன <sup>1</sup> கோவிந்த க்ருஷ்ண நெளமி தே பதம்              |  |
| அனு. | மந்தரபூதரோத்தார மதனகோபால க்ருஷ்ண    (நந்த)                        |  |
| 1.   | ஸரஸஸாந்தரஹாஸ<br>நிரஸிதாந்ததமஸ                                     | ஸமுதிதநிஜபாஸ<br>நித்யாநந்தரஸ    (நந்த)       |
| 2.   | அபரிமிதகருண<br>தபந்யாம்பராபரண                                     | அஸாரப்ருந்தநிர்ஹூண<br>தாஸபோஷண    (நந்த)      |
| 3.   | கவிதகஸ்தூரீதிலக<br>ஸலிதத்ரிவலிபுளக                                | கமந்யபாலபலக<br>ஸஷ்மீபாலக    (நந்த)           |
| 4.   | கெளஸ்துபசோபிதகண்ட கவிதழீவைகுண்ட<br>விஸ்தீர்ணதயோத்கண்ட விதிதழீகண்ட | (நந்த)                                       |
| 5.   | ஹரிஹுயமணிநீல<br>நாராயண லீலா-                                      | ஹாடகமணிகுண்டல<br>நந்திதாகில    (நந்த)        |
| 6.   | கோபரமண்நூயன<br>தாபஸமானஸசயன  | குமுதசந்தரவதன<br>தாபநாசன    (நந்த)           |
| 7.   | சரணாகதஹுதூர்த்த-<br>வரநாராயணதீர்த்த-                              | சம்ஸக நதபார்த்த<br>வர்யபுருஷார்த்த    (நந்த) |

## கீர்த்தனம்—49

ப. நந்தகோபனின் மைந்தனே, பசுக்கள், தேவர்கள், உலகங்கள் அனைத்திற்கும் இந்திரனாக இருப்பவரே, ஹே, கிருஷ்ணா, உன்னுடைய திருவடியை வணங்கு கிறேன்.

அனு. அமுதத்திற்காக பாற்கடலைக் கடையும்போது மத்தாக நிச்சயிக்கப்பட்ட மந்தர மலையைத் தூக்கியவரே, ஹே மதன கோபாலா, ஹே கிருஷ்ணா, (உன் திருவடியை வணங்குகிறேன்).

1. அன்புடனும் அழகுடனும் கூடிய சிரிப்புடன் சேர்ந்து, சங்கு சக்கரம் முதலான திவ்யாயுதங்களுடன் சேர்ந்து ஒளியுடன் பிரகாசிக்கின்றவரே, அக்ஞானத்தை அறவே இல்லாமல் செய்தவரே, அழியாத பேரின்பமாய் இருப்பவரே (உன் திருவடியை வணங்குகிறேன்)
2. அடியார்கள் விஷயத்தில் அளவிடமுடியாத தயவு செய்பவரே, (உலகத்திற்கு துன்பத்தை விளைவிக்கும்) அசுரக்கூட்டத்தை நாசம் செய்பவரே, தங்கமயமான ஆடை, ஆபரணங்களை அணிந்திருப்பவரே, தன்னை வழிபடும் பக்தர்களை ஆதரிப்பவரே (உன் திருவடியை வணங்குகிறேன்).
3. பலகை போன்று விசாலமான அழகிய நெற்றிப் பிரதேசத்தில் கஸ்தூரியால் இடப்பட்ட திலகம் அணிந்தவரே, அழகிய வயிற்றில் மூன்று மடிப்புகளும், மயிர்ச்சூச்சலும் உடையவரே, செல்வத் தலைவியான லக்ஷ்மீதேவியைப் பாதுகாப்பவரே (உன் திருவடியை வணங்குகிறேன்).
4. பாற்கடலில் தோன்றிய கெளஸ்துபம் எனப்படும் இரத்தினத்தால் அழகு பொருந்திய கழுத்தை உடையவரே, வைகுண்டம் எனப்படும் லோகத்தில் இருப்பவரே, எல்லைகடந்த தயை, உற்சாகம்,

இவைகளுடன் கூடியவரே, பரமசிவனை நன்கு அறிந்தவரே (உன் திருவடியை வணங்குகிறேன்)

5. இந்திர நீல மணி போன்றவரே, தங்கத்தினால் செய்யப்பட்ட இரத்தின குண்டலங்களை காதில் அனிந்திருப்பவரே, லீலைகளால் யாவரையும் சந்தோஷிக்கச் செய்பவரே, நாராயணா, (உன் திருவடியை வணங்குகிறேன்).
6. சிறிதும் சிரமமின்றியே உலகங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியடையச் செய்கின்றவரே, ஆயர்பாடி யிலுள்ள மங்கையர்களின் கண்களாகிற ஆம்பல் பூக்களுக்கு சந்திரனாக இருக்கும் திருமுகத்தை உடையவரே, தவத்திலிருக்கும் மகான்களுடைய உள்ளங்களில் சுகமாய் படுத்திருப்பவரே, அடியார்களின் மூன்றுவிதமான தாபங்களையும் நாசம் செய்பவரே, (உன் திருவடியை வணங்குகிறேன்).
7. தன்னைச் சரணம் அடைந்த பக்தர்களுக்கு கேஷமத்தைத் தரும் தத்துவ உபதேசத்தை அளிப் பவரே, அர்ஜூனனால் நமஸ்கரிக்கப்பட்டவரே, சிறந்த நாராயண தீர்த்தருக்கு மோகஷபுருஷார்த்தமாய் இருப்பவரே, (உன் திருவடியை வணங்குகிறேன்) (விளக்கம்-1) ஸ்ரீ நாராயணதீர்த்த ஸ்வாமிகள், இந்தத் தீர்த்தனத்தில், ஆரம்பத்திலேயே, (கோவிந்த) ஗ோவிந்஦ என்று கிருஷ்ண பரமாத்மாவை குறிப்பிட்டிருக்கிறார். அதன் கருத்து பின்வருமாறு:

காமதேனு, தனது மக்களான பசுக்களின் கூட்டத்தை அன்புடன் காப்பாற்றிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை, பாலால் அபிஷேகம் செய்தாள். பின்னர் தேவமாதாக்களால் தூண்டப்பட்ட இந்திரனும், தேவர்கள், மகரிஷிகள், காமதேனு இவர்களுடன், கிருஷ்ணனை வணங்கி, ‘பசுக்களுக்கும், தேவர்களுக்கும் உலகங்களுக்கும் தாங்களே இந்திரன்’ என்று கூறி, பட்டாபிஷேகம் செய்தான்.

**இந்திராக்ஷஸ்தோ பிரார்஥ிதோ ஦ேவமாதூர்மி: |  
அம்யஷிஞ்சத ஦ாஶாஹ் ஗ோவிந்஦ இதி சாக்ரீத् ||**

என்று பாகவத புராணம் 10-வது ஸ்கந்தம், 27-வது அத்யாயம் 23-வது ச்லோகத்தில் கூறுகிறது.

## ஶலோ ॥

ஸுत்வா ஸுரேந்஦ிஃ ஶ்ரீகृष்ண விஜாப்ய ஜாதகௌஶலம् ।  
ஆஜாதோ லோக஗ுருணா ஧ேந்வா ஸஹ ஦ிவ் ஗தः ॥137॥

### ச்லோ—137

ஸ்துத்வா ஸாரோந்தரா: ஸ்ரீக்ருஷ்ணம் விக்ஞாப்ய  
க்ஞாதகெளாசலம் ।  
ஆக்ஞாதோ லோககுருணா தேன்வா ஸஹ திவம் கத: ॥

### செ—137

தேவராஜனான இந்திரன், தன்னுடைய திறமையை நன்கு உணர்ந்தவர் (அதற்குத் தக்க தண்டனை அளித்தவர்) ஆன ஸ்ரீகிருஷ்ணரைத் துதி செய்து, தான் தன் இருப்பிடம் செல்லவேண்டும் என்று அறிவித்து, ஐகத்குருவான ஸ்ரீ கிருஷ்ணனால் அனுமதிக்கப்பட்டவனாய், காமதேனு வுடன் கூடவே, அமராவதியை அடைந்தான்.

இதி ஶ्रீநாராயணதீர்஥விரचிதாயா்  
ஶ்ரீகृഷ்ணலிலாதரஜ்ஞியா்  
ஶ்ரீகृഷ்ணாபீவச்சாபாரா஗ோவர்஧னாத்ரவர்ணந் நாம  
பञ்சமஸ்தரஜः: ஸமாஸः ॥

இதி ஸ்ரீ நாராயண தீர்த்த விரசிதாயாம்  
ஸ்ரீக்ருஷ்ணலீலா தரங்கின்யாம்  
ஸ்ரீக்ருஷ்ணகோபீவஸ்த்ராபஹராகோவர்த்தனோத்தா-  
வர்ணனம் நாம பஞ்சமஸ்தரங்க: ஸமாப்த: ॥

இவ்விதமாக ஸ்ரீ நாராயண தீர்த்தரால் இயற்றப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினீ என்ற நூலில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் கோபீ வஸ்த்ராபஹரணம், கோவர்த்தனோத் தாரணம், ஆகியவற்றை வருணிக்கும் ஐந்தாம் தரங்கமும், வெங்கடேசப் பிரியை எனும் அதனுரையும் முற்றிற்று.

ॐ

ॐ महागणपतये नमः ।

ॐ श्री वेङ्कटेशाय नमः । ॐ श्री कृष्णाय परब्रह्मणे नमः ।

## श्री कृष्ण लीला तरङ्गिणी ।

षष्ठस्तरङ्गः ॥

श्रीकृष्णगोपीसमागमवर्णनाभिनयः क्रियते ॥

श्लो ॥

वृन्दावनेऽथ श्रीकृष्णगोपीसङ्गोऽभिनीयते ।

आदौ गोप्यस्ततः कृष्णो गोपीनां कृष्णसङ्गमः ॥138॥

गोपीश्रीकृष्णसम्बादस्ततो गोपीपरिग्रहः ।

षष्ठेऽस्मिन् सङ्ग्रहस्त्वेवं रासारम्भो निगच्यते ॥139॥

शारदेव शरदागता स्वयं तारकोदयविशेषभासुरा ।

वारितेषु सलिलेषु धीमतां स्मारितार्थमवभासयन्त्यसौ ॥140॥

श्लो—138-140

प्रुन्त्तावनेऽत श्रीकिरुष्णेण कोपीसन्कोपीनीयते ।

अुठेना कोपयस्ततः करुष्णेणा कोपेनाम् करुष्णेण  
सन्कमः ॥

कोपे श्रीकरुष्णेणसम्वातस्ततेतो कोपीपरिकरूपः ।

षष्ठेऽस्तेष्मिन् सन्करूपस्तत्त्वेवम् रासारम्भो

निकत्त्यते ॥

सारतेव सरता कथास्तवयम् तारकोत्थयिचेष्टपाशारा ।

वारीतेष्टा सलिलेष्टा त्मताम् स्मारितार्थमवभास

यन्त्यसौ ॥

## ஆறாம் தரங்கம்

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடையவும் கோபிகை களுடையவும் சேர்க்கை அபிநியிக்கப்படுகிறது.

### செ—138—140

பின்னர் பிருந்தாவனத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வினுடையவும் கோபிகைகளுடையவும், சேர்க்கை அபிநியிக்கப்படுகிறது. முதலில் கோபிகைகளுடைய வருகையும், அதன்பின் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் வருகையும், பின்னர் அவர்களுடைய சேர்க்கையும் வர்ணிக்கப்படுகிறது.

கோபிகைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவின் உரையாடல், கோபிகைகளை ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ராஸ கர்ணடயில் பங்கு கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளுதல், ராஸ லீலையின் துவக்கம், ஆகிய விஷயங்கள் ஆறாவது தரங்கத்தில் சுருக்கமாக வர்ணிக்கப்படுகின்றன.

ஒங்காரத்திலிருந்து தோன்றிய, அகரம் முதலான ஐம்பது மாத்ருகாஷ்டரங்களின் வடிவம் தாங்கியவரும், (தன்னை உபாஸிக்கும்) சிறந்த அறிவாளிகளுக்கு, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பரம்பொருளை உள்ளத்தில் துலங்கும்படிச் செய்கின்றவருமான, வெண்ணிறமுடைய, சாரதை எனப்படும், வாக்தேவதையான ஸரஸ்வதி தேவியைப் போன்று மழைகாலம் முடிந்தபின் (ஐப்பசிகாரத்திகை மாதங்களாகிய) சரத்ருதுவானது, மேகத்தின் மறைவு இல்லாதலால் இரவு நேரத்தில் நகஷத்திரங்களின் ஒளிகளால் நன்கு சோபையுடன் பிரகாசிக்கின்றதும், ‘ஆச்வயுஜ்’ முதலான தர்ம காரியங்களைச் செய்வதற்கு அந்தணர்களையும் போர் புரிவதற்கு அரசர்களையும், வாணிபத்திற்கு வெளியூர் செல்ல வைசியர்களையும் நினைவுபடுத்திக் கொண்டு, தானே தோன்றுகிறது.

கால் - 24 ||

தत्र ஭गவதி ஶ்ரீநிவாஸே பரிபாலிதனிஜடாஸே ஸந்ததாநந்஦-  
கல்யாணங்குணவரத்ரத்தாகரே ஸரளமுரளிநாடஸமுடங்கிதவிவி஧ாரி-  
ஸமுடங்கோபமந்஦஗மனமஹாஸ்தாஸவிவி஧லிலாவிலாஸவஹுதரகல்லோலஜாலே  
முவனஸுந்஦ரே ஶ்ரீகृஷ்ண விஹரதி தஸ்மிந்<sup>1</sup> விஜயுவதீமனோனாஸ்தாநந்஦-  
மாநாஸஸமभிவ்யக்த- ஶாராவிமலீகுத்வுத்திவிஶோஷாநுபவரஸாத்யாஸ்தா-  
கரஸ்யமभிலஷந்த்யஸ்த்வரமா விவிஶு: || இத்஥ஞ் தாஸாஂ வசோவிலாஸா:  
ப்ராடுர்஬்மூர்வு: ||

கத்யம்—24

தத்ர பகவதி ஶ்ரீநிவாஸே பரிபாலிதநிஜதாஸே  
ஸந்ததாநந்த கல்யாணகுண நவரதனரத்னாகரே ஸரள-  
முரளீநாத ஸமுதஞ்சித விவிதகீத ஸமுத்கோஷமந்தக  
மனமஹோல்லாஸ விவிதலீலா விலாஸபஹாதரகல்லோல  
ஜாலே புவனஸாந்தரே ஶ்ரீக்ருஷ்ணே விஹரதி தஸ்மின்  
<sup>1</sup> வரஜயுவதீமனோநந்தயஸ்ஸயந்தமா நாஸ்ஸமபிவ்யக்த  
சாரத விமலீக்ருதவ்ருத்தி-விசேஷானுபவரஸாட்யாஸ  
ததைகரஸ்யமபிலஷந்த யஸ்ஸதவரமாவிவிச: || இத்தஞ்ச  
தாஸாம் வசோவிலாஸா: ப்ராதுர்ப்பழுவு: ||

(விளக்கம்-1) கங்கை, கோதாவரி, யமுனை, காவேரி முதலிய  
நதிகள், கடலில் கலந்தவுடன், பெயரையும், உருவத்தையும்,  
இழந்து, ஒரே கடலில் வடிவத்தை அடைகின்றன. அவ்வண்ணமே,  
முக்கியபெற்றவன், பிரும்மத்துடன் இரண்டறக்கலந்து விடுகிறான்.

யथா நாய: ஸ்யந்஦மாநா: ஸமுட்ர அஸ்த் ஗ஞ்சனி நாமரூபே விஹாய |  
ததா விஜாநாமரூபாஞ்சிமுக்த: பராத்பர புருஷமுபைதி ஦ிவ்ய ||

என்று முண்டகோபநிஷத்தில் கூறியபடி, ஶ்ரீநாராயண தீர்த்தர்,  
இங்கு, கிருஷ்ண ஸமுத்திரத்தில் கோபிகைகளான நதிகள் கலந்து  
விட்டன என்று வருணித்திருக்கிறார். ராஸலீலை-முக்கியைத்  
தரும் லீலை என்று ஆரம்பத்திலேயே அறிவித்திருக்கிறார்.

## குர்ணிகை—24

அந்த பிருந்தாவனத்தில், லீலைகள் புரிகின்றவரும், ஞானம், ஜூச்வரியம், சக்தி, பலம், வீர்யம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்தவரும் லக்ஷ்மீதேவியின் மணாளனும், தனதடியார்களை நன்கு காப்பாற்றியவரும் நேர்மையான புல்லாங்குழலிருந்து தோன்றிய ஒலிகளால் ஏற்பட்ட பாட்டுக்களின் முழக்கம், அழகிய மெதுவான நடை, மகிழ்ச்சியைத் தரும் பலவிதமான லீலைகள், ஆகியவை நிறைந்தவரும், எப்பொழுதும் இருப்பவைகளும், எண்ணிறந் தவைகளும் ஆனநற்குணங்களின் கூட்டம் ஆகிய மிகச் சிறந்த இரத்தினங்கள் நிறைந்த ஸமுத்திரமாக இருப்ப வருமான அந்த ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவிடத்தில், ஆயர்பாடியிலுள்ள மங்கையர்களுடைய உள்ளங்களாகிற ஆறுகள், பெருக்கெடுத்து ஓடின. சரத்காலத்தில் மிகவும், தெளிந்து தூய்மை வாய்ந்ததாக, கிருஷ்ணபக்தி ரஸம் நிறைந்து கிருஷ்ணனுடன் இரண்டறக்கலக்க விருப்ப முள்ளவைகளாக, (அவை) வேகமாக ஒன்று சேர்ந்து விட்டன. கோபியர்களுடைய, திருமுகங்களிலிருந்து, சிறப்பு வாய்ந்த அழகிய சொற்கள் தோன்றின.

**கிரிதம் - 50 ||**

**கெடாரங்கௌங் - ஆடி ||**

ப || பரமபுருஷं அனுயாம வयं ஸखி  
பரமபுருஷं அனுயாம ||

அனு || ஸுருचிரஹாஸं ஸுந்஦ரநாஸं  
தருணாருணகிரணா஧ரஸரஸं || பரம ||

நந்஦குமாரं  
வृந்஦ாவனமுவி-

நங்குராதிர்  
விவி஧விஹார்

வூந்஦ரக்காண	வந்தித்தார-
விந்஦ மிளிதமனி-	மதுகரனிகர் ॥1॥
भावुकशरणं	भवसन्तरणं
भव्यसेवकजन-	भाग्यवितरणं
अव्ययविमल-	विभूतिविजृम्भित-
दिव्यमणिरचित-	विविधाभरणं ॥2॥
परमोदारं	पापविदूरं
स्मरसायकस्त्रग्-	धरमतिचतुरं
विरचितमुरळी-	गीतरसामृत-
भरितघनं घन-	कौस्तुभहारं ॥3॥
युवतीगीतं	योगिसुलळितं
कविजनमानस-	कमलविलसितं
शिवनारायण-	तीर्थविरचितं
श्रीगोपालदया-	रसमिळितं ॥4॥
	॥ परम ॥

### கீதம்-50

கேதாரகெளளம்—ஆதி

- |      |                            |                  |
|------|----------------------------|------------------|
| ப.   | பரமபுரुஷம் அனுயாம வயம் ஸகி |                  |
|      | பரமபுருஷம் அனுயாம          |                  |
| அனு. | ஸாருசிரஹாஸம் ஸாந்தரநாஸம்   |                  |
|      | தருணாருணகிரணாதரஸரஸம்       | (பரம)            |
| 1.   | நந்தகுமாரம்                | நகவரதீரம்        |
|      | ப்ருந்தாவனபுவி-            | விவிதவிஹாரம்     |
|      | ப்ருந்தாரககண-              | வந்திதசாணார-     |
|      | விந்தம் மினிதமணி-          | மதுகரநிகரம்      |
|      |                            | (பரம)            |
| 2.   | பாவுகசரணம்                 | பவஸந்தரணம்       |
|      | பவ்யஸேவகஜன-                | பாக்யவிதரணம்     |
|      | அவ்யயவிமல-                 | விழுதிவிழும்பித- |
|      | திவ்யமணிரசித-              | விவிதாபரணம்      |

(பரம)

3. பரமோதாரம் பாபவிதூரம்  
 ஸ்மரஸாயகஸ்ரக்- தரமதிசதுரம்  
 விரசிதமுரளீ- கீதரஸாம்ருத-  
 பரிதகனம் கண- கெளஸ்துபஹாரம் || (பரம)
4. யுவதீக்தம் யோகிஸலஸிதம்  
 கவிஜனமானஸ- கமலவிலஸிதம்  
 சிவநாராயண- தீர்த்தவிரசிதம்  
 ஸ்ரீகோபாலதயா- ரஸமிளிதம் (பரம)

### கீர்த்தனம்—50

ப. ஹே, தோழியே, உபநிஷத்துக்களால், உத்தம புருஷன் அனு. என்று புகழ்ந்து கூறப்படகின்றவரும், ஒப்புயர்வற்ற சிறந்த மகாபுருஷரும், உள்ளத்தைக் கவரும் அழகிய சிரிப்பு உடையவரும், அழகியதான் மூக்கை உடைய வரும், அதிகாலையில் உதிக்கும் அருணனுடைய ஒளிகள் போன்று சிவப்பான கீழ் உதட்டால் மிக அழகியவருமான ஸ்ரீகிருஷ்ணனை நாம் அனைவரும் அனுசரித்துச் செல்வோமாக.

1. மலைகளில் சிறந்த இமயமலை போன்று திடமான உள்ளத்தை உடையவர், பிருந்தாவனத்தில் பலவிதமான லீலைகள் புரிந்தவர், வானவர்களின் கூட்டத்தால் வணங்கப்பட்ட திருவடித்தாமரையை உடையவர், தன் திருவடியில் அணிந்துள்ள சிலம்பில் இருக்கும் இந்திர நீல மணிகளாகிய வண்டுக் கூட்டத்தை உடையவர், அத்தகைய பெருமை வாய்ந்த நந்தகோபரின் மைந்தனான (அத்தகைய கிருஷ்ணனைப் பின்பற்றிச் செல்வோமாக).
2. தன்னை வழிபடும் அடியார்களுக்கு புகவிடமானவர், அடியார்களை சம்சாரக் கடலிலிருந்து கரையேற்று பவர், நற்குணங்கள் படைத்த தன்னை வழிபடும் பக்த ஜனங்களுக்கு அவர்கள் விரும்பியவற்றை

அளிப்பவர். அழியாதவைகளும், தூய்மையானவை களுமான, எல்லாவித்து ஐச்வரியங்களுடன் நிறைந்து இருப்பவர், ஒளிமிகுந்ததும், மிக்க உயர்ந்ததுமான இரத்தினங்களால், தயாரிக்கப்பட்ட பலவித மான அணிகளை அணிந்திருப்பவர். (அத்தகைய கிருஷ்ணனை அனுசரித்துச் செல்வோமாக)

3. எளியவர்களுக்கு வாரி வழங்கும் கொடையாளி களுக்குள் சிறந்தவர், பாபங்களால் தீண்டப் படாதவர், மன்மதனுடைய அம்புகளாகிற மலர் களால் சுட்டப்பட்ட மாலையைத் தாங்கியிருப்பவர், எச்செயல்களையும் புரிவதற்கு ஏற்ற திறமை வாய்ந்தவர், புல்லாங்குழலிலிருந்து அழிய பாட்டு வடிவமான ஒலிகளாகிற அமுதம் நிறைந்தவர், கெளஸ்துபம் எனப்படும் உயர்ந்த இரத்தினத்தை மார்பில் அணிந்திருப்பவர், (அத்தகைய கிருஷ்ணனை பின்பற்றிச் செல்வோமாக).
4. நடுவெயதினராகிய கோபிகைகளால் பாடப்பட்ட இக்கீர்த்தனமானது, யோகிகளால் கொண்டாடப் பட்டது. சிறந்த கவிகளுடைய உள்ளத்தாமரையில் பகுமானத்துடன் விளங்குகிறது. சிவ நாராயண தீர்த்தரால் இது தொகுக்கப்பட்டது. ஸ்ரீ நந்தகோப குமாரனான ஸ்ரீகிருஷ்ணனுடைய தயாரஸம் சேர்ந்ததாகும். (ஸ்ரீகிருஷ்ணனைப் பின்பற்றிச் செல்வோமாக)

ஞோ ||

ஓ ஓ விஜபூரநார்ய்ஶாரதஸமயं பரं ஶிவं மத்வா ।  
கृपयா தஸ्य ஭ஜாமो ஗ோவிந்஦் ப்ராஹுரிதி ததாந்யோந்யம् ॥141॥

ச்லோ—141

போ போ வர்ஜபூரநார்யச்சாரதஸமயம் பரம் சிவம் மத்வா|  
க்ருபயா தஸ்ய பஜாமோ கோவிந்தம் ப்ராஹுரிதி  
ததாந்யோவையம் ||

செ—141

ஆயர்பாடியிலுள்ள மங்கையர், 'ஏ, கோபஸ்தரீகளே, இந்த சரத்காலத்தை (ஐப்பசி-கார்த்திகை மாதங்கள்) ஸாக்ஷாத் பரமசிவனாகவே என்னி, அவருடைய தயவால் ஸ்ரீகிருஷ்னனை வழிபடுவோம்' என்று ஒருவருக்கொருவர் அப்பொழுது இவ்விதம் கூறினார்.

கிருஷ்ண - 51 ||

## கல்யாணி - திருபுடி ||

ப ॥	ஶङ்கே ஶங்கரं ஶாரதஸமயம् ॥	
அனு ॥	பङ்கேருஹபரா஗வி஭ूதி஧வகம् ॥	॥ ஶங்கே ॥
பாபபङ்கஶோषணபடுதரகிரணம् பரிஹுதாபரிமிதघந஘நாவரணம் <sup>1</sup> கபட்கெட்கிகுஸும்பாரவிரஹிதம் கலித்தாரகணஸ்கடிகாக்ஷம்பரணம் ॥1॥		॥ ஶங்கே ॥
பரபுருஷஸுரதிபதிகாமவி஦ூரம் பண்டிதமண்஡லபரமாஹாடகரம் பரமஹஂஸங்஗திவி஘்பாடநச்சுரம் <sup>2</sup> பரஶுகஸமுடிதபலவி஧ாதாரம் ॥2॥		॥ ஶங்கே ॥
நிர்மலரஸபூரனிருபமगாஜம் நி஖ிலமானிநிஜனமானவி஭ஜம் ஶர்மதஶஶி஧ரஸரஸோத்தமாஜம் <sup>3</sup> ஸமுடித஗ோவிந்஦கृதவஹுஸஜம் ॥3॥		॥ ஶங்கே ॥
இதி ஗ோபவ஧ாரிதமி஦மதிலலிதம் ஈஶோபமஶாரதஸமயவிலஸிதம்		

யதிவரஶிவநாராயணதீர்ஷமு  
யாதவாஷிஜரத்ஸமிலிதம् ॥4॥

॥ ஶங்கே ॥

### கீதம்-51

கல்யாணி—த்ருப்த

- ப. சங்கே சங்கரம் சாரதஸமயம் ||
- அனு. பங்கேருஹபராகவிழுதிதவளம் || (சங்கே)
1. பாபபங்க்சோஷணபடுதூகிரணம்  
பரிஹ்ருதாபரிமிதகணகணாவரணம்  
<sup>1</sup>கபடகேதக்குஸமபாரவிரஹிதம்  
கலிததாரககணஸ்படிகாகஷாபரணம் || (சங்கே)
2. பரபுருஷஸாரதிபதிகாமவிதூரம்  
பண்டிதமண்டலபரமாஹ்லாதகரம்  
பரமஹம்ஸகதிவிக்னபாடனசதுரம்  
<sup>2</sup>பரசுகஸமுதிதபலவிதாதாரம் || (சங்கே)
3. நிர்மலரஸபூரநிருபமகாங்கம்  
நிகிலமாநிநீஜனமானவிபங்கம்  
சர்மதசசிதரஸரஸோத்தமாங்கம்  
<sup>3</sup>ஸமுதிதகோவிந்தக்ருதபஹாஸங்கம் || (சங்கே)
4. இதி கோவதூக்கீதமிதமதிலளிதம்  
ஈசோபமசாரதஸமயவிலஸிதம்  
யதிவரசிவநாராயணதீர்த்தபணிதம்  
யாதவாப்திஞரத்னஸம்மிளிதம் || (சங்கே)

### கீர்த்தனம்—51

- ப. தாமரை மலர்களிலிருந்து தோன்றிய வெண்மைநிற  
அனு. முள்ள பொடிகளுடன் கூடிய சரத்காலத்தை, திருநீரு  
அணிந்திருக்கும் ஸ்ரீபரமசிவனாகவே என்னுகிறேன்.
1. பாபங்களை அறவே அழிக்கின்ற சிவன் போன்று,  
பாபங்கள் போன்ற சக்திகளை உலரும்படிச் செய்யுங்  
கதிரவனை உடையதும், தூய்மையான ஆத்ம  
ஸ்வரூபத்தை மறைக்கும் அக்ஞானம் என்னும்

ஆவரணத்தை அறவே ஒழித்தவரான பரமசிவன் போன்று, வானவீதியில் மேகங்களாலான மறைவு இல்லாமல் இருப்பதும், சிவபெருமானின் திரு முடியைக் கண்டேன் என்று பொய்பேசி, பிரும்ம தேவனுக்கு பொய்யான சாக்ஷியளித்த தாழம்பூவை சிவபெருமான் ஏற்காதது போன்று, முட்கள் நிறைந்த தாழம்பூக்களை சிறிதும் அடையாது இருப்பதும், சிவபெருமான் பளிங்கு மாலையை அணிந்து இருப்பது போல், வானவீதியில் நக்ஷத்திரங்களின் வரிசையாகிற பளிங்கு மாலையை அணிந்து இருப்பதுமான (சரத்காலத்தை பரமசிவனாகவே என்னுகிறேன்.)

(விளக்கம்-1) ஒரு சமயம் சிவபெருமானுடைய திருவடியைக் காண்பதற்கு, மஹாவிஷ்ணு, பாதாளம் சென்றார். திருமுடியைக் காண்பதற்கு பிரம்மதேவன் மேல் உலகத்திற்குச் சென்றார். அப்பொழுது, சிவபெருமான் தலையிலிருந்து தாழம்பூ கீழ்நோக்கி வந்தது. பிரம்மதேவனிடம், சிவனுடைய திருமுடி மிகவும் தொலைவில் இருப்பதாகக் கூறிற்று. பிரம்மதேவன் தான் சிவனின் திருமுடியைக் கண்டதாகப் பொய் சாட்சி கூறும்படி தாழம்பூவினிடம் கேட்டுக் கொண்டார். அவ்விதமே, தாழம்பூவும் பிரம்மதேவனுக்குப் பொய் சாட்சியம் கூறியது. சிவபெருமான் கொடிய குணமுள்ள இத்தாழம்பூவை அன்று முதல் மற்ற மலர்களைப் போல் ஏற்றுக் கொள்ளாமல், தவிர்த்துவிட்டார் என்ற புராணக் கதையை, கட்டுக்கொடுக்கி என்ற சொல்லால் இந்தப் பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

2. சுந்தரேச்வரரின் வடிவம் தாங்கிய பரமசிவன் தாருக வனத்தில் உள்ள முனிவர்களின் காமத்தை அறவே அழித்தது போலவே, ஸ்தர், புருஷர்களுக்கு முறை கேடான காமவிகாரம் இல்லாமல் செய்கின்றதும், ஆத்மஞானிகளின் உள்ளங்களில் பேரானந்தத்தை அளிக்கின்ற பரமசிவனைப் போல், வேதங்கள், காவியங்கள், கலைகள், வேள்விகள் ஆகியவைகளில்

ஈடுபாடு உள்ள அறிஞர்களை, அவர்களின் செயல் களில் சந்தோஷமாக ஈடுபாடும்படிச் செய்கின்றதும், ஸச்சிதானந்த பரமஹும்ஸ ஸன்னியாசிகங்கு அதனை அடைவதில் ஏற்படும் இடையூறுகளை இல்லாமல் செய்கின்ற சிவபெருமானைப் போன்று, மானஸ சரஸாக்கு செல்வதற்கு முயற்சிக்கும் அன்னப்பறவைகங்கு இடையூறு ஒன்றும் ஏற்படாமல் செய்கின்றதும்; ஆத்மஞானிகங்குள் மிகச் சிறந்தவரான சுகமுனிவருக்கு உபதேசித்து அருளிய பரமாத்ம ஞானமாகிற கனியை தகுதி வாய்ந்த முமுக்ஷாக்கங்கு சிவபெருமான் அளிப்பது போன்று, பறவைகளுள் சிறந்த கிளிகளால் சுவைக்கப் பட்ட அரும்பெரும் பழங்களை மாந்தர்கங்கு அளிக்கின்றதுமான (சரத்காலத்தை பரமசிவனாகவே எண்ணுகிறேன்).

(விளக்கம்-2) வியாச முனிவர் சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்தார் தவத்தின் பயனாய் வியாசர் முன்னிலையில் சிவபெருமான் தோன்றினார். வியாசமுனிவர் சிவபெருமானிடம் தன் மைந்தன் சுகனுக்கு உபசயனம் செய்வித்து, அவனுக்கு பிரும்மோபதேசம் செய்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் முறைப்படி நான் பிரம்மோபதேசம் செய்தால், தங்களது மைந்தன் ஆத்மஞானி யாகி முக்தி பெற்று விடுவான். இல்லறத்திற்கு இசையமாட்டான். எனவே நான் உபதேசிக்கவில்லை. வேறு யாரிடமாவது உபதேசம் பெற்றும் என்று கூறினார். வியாசமுனிவர் மைந்தன் சுகன் எந்திலையை அடைந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை, தாங்களே அவனுக்கு பிரம்மோபதேசம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். அதன்படியே சிவனும் சுகதேவருக்கு முதலில் காயத்ரியை உபதேசித்தார். எனினும் பரம்பொருளை உபதேசித்து அருளவேண்டும் என்று சுகர் கேட்டுக் கொண்டார். அதன்படியே சிவபெருமான் உபதேசிக்க ஞானத்தைப் பெற்ற சுகமுனி எல்லாமான பரம்பொருள் ஆகிவிட்டார். மைந்தன் சுகனை, மகனே என்று அழைக்கும்

தந்தை வியாசமுனிவருக்கு அக்காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் பதில் அளித்தன. சிவபெருமானிடம் ஞானம் பெற்ற சுகர் முத்தி பெற்றார், என்று ‘சுகரஹஸ்யோபனிஷத்’ என்ற நூலில் கூறியிருக்கும் கருத்தை பரஶுக்ஸமுடித என்ற சொற்றொடரால் இப்பாட்டில் அறிவித்துள்ளார்.

3. தூய்மையான நீர் நிறைந்ததும், இணையற்றதுமான தேவநதியான கங்கையை சடையில் தாங்கியிருக்கும் ஸதாசிவனைப் போன்று தெளிந்தும் தூய்மையானது மான நீர்ப்பெருக்குடன் கூடியதுமான இணையற்ற கங்கையை உடையதும், நிலையானதும், நிகரற்றது மான தன்னுடைய அழகால் அழகிகள் என்று இருமாப்பையடைந்த மங்கையர் அனைவர்களின் கர்வத்தையடக்கிய சிவபெருமானைப் போன்று, எல்லாப் பெண்மணிகளுக்கும், உள்ளத்தில் சினம் முதலிய விகாரங்கள் ஏற்படாமல் இருக்கச் செய்கின்றதும், இவ்வுலகிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற சந்திரனைத் தாங்கி, அழகிய தலையுடன் விளங்கும் சிவனைப் போன்று, இரவு நேரத்தில் வானவீதியில் உயர்ந்த இடத்தில் சந்திரனை உடையதும், பலவிடங் களில் பல சமயங்களில் ஸ்ரீமந்நாராயணனுடன் ஒன்று சேர்ந்து இருப்பவரான பரமசிவனைப் போலவே, ஸ்ரீகிருஷ்ணனுடன் அநேகம் கோப ஸ்த்ரீகளைச் சேரும்படிச் செய்கின்றதுமான (சரத் காலத்தை ஸாதாசிவனென்றே என்னுகிறேன்)

(விளக்கம்-3) இப்பாட்டில் ஸமுத்தாவிந்குதவூஸ்ங் என்ற சொற்றொடரால் நாராயணனுடன் சேர்ந்து இருப்பவன் சிவன் என்று நூலாசிரியர் கூறியிருக்கிறார். அவ்விதம் கூறியதற்கு, வடமொழியில் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதருடையவும், ஜெயவர்ம னுடையவும், தமிழ் மொழியில் ஆழ்வார்களுடையவும், நாயன்மார்களுடையவும், சான்றுகளை அடியில் தருகிறோம்.

நீலகண்ட தீக்ஷிதர், நிலகண்டவிஜயம்பூ என்னும் நூலில்,

யदेतद्रामाङ्गं घनजघनकेशस्तनभरं  
 कदाचित्तच्छम्भोर्ववति कमलाकौस्तुभधरं ।  
 जगन्मातर्येवं यदपचरितं तन्मघवता  
 जगन्माता देवः प्रभवति स एव क्षपयितुं ॥  
 शिवाघोरा चेति श्रुतिषु विदिते मम तन्  
 तयोराघ्या मूतिः परमरमणीया त्वमसि मे ।  
 त्वमस्यर्धं देहे त्वमसि वदनं दक्षिणमिति  
 त्वयि प्रीये यावत्तव भवति तावच विदितम् ॥

என்று கூறியுள்ளார்.

ஐயவர்மன் என்ற அரசன், கல்வெட்டின் மூலம்  
 பின்வருமாறு கூறியுள்ளார். கம்போடியா கல்வெட்டு VII  
 (1189-1195 AD).

वन्दे कुशेशयद्वां सदृशं शिवेन  
 सम्प्रत्ययेन महतां महसां महिमा ।  
 अर्धेन्दुधारिविपुषा सुरसाधितेन  
 प्रापाम्बिकाङ्गमिव यस्य शरीरमैक्यम् ॥

இந்திரவர்மா (877-889 AD) பின்வருமாறு உத்தரவிட்டான்  
 (கம்போடியா கல்வெட்டு).

अभिन्नतन्वोरीशानशाङ्किणोः प्रतिसूपकं ।  
 कृत्वा तत्स्थापनविधौ तनयान् सोऽप्ययोजयत् ॥

நம்மாழ்வார், திருமொழி (1,3,9)-ல் ‘வலத்தனன் திருபுற  
 மெரித்தவன் இடம் பெற’ என்றும், திருவாய்மொழியில் (X.4.6.)  
 ‘மாகத்தின மதியம் சேரும் சடையானை பாகத்து வைத்தான் நின்  
 பாதம் பணிந்தேனே’ என்றும் திருமங்கையாழ்வார் பெரிய  
 திருமொழி (III,4,9)-ல் ‘பிறை தங்குசடையானை வலத்தே வைத்து  
 என்றும், பேயாழ்வார் ‘தாழ் சடையும் நீள்முடியும், ஒண்மழுவும்,  
 சக்கரமும், சூழ் அரவும், பொன் நானும், தோன்றுமால், சூழும்  
 திரண்டருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுரும்  
 ஒன்றாய் இசைந்து என்றும், திருமழிசையாழ்வார் (இயற்பா-65)-ல்  
 மாதாய மாயவனை...மாதவனை’ என்றும், பொய்கையாழ்வார்

“பொன்திகழ மேனிப் புரிசடையும் புண்ணியனும் நின்றுவகம் தாய் நெடுமாலும்’ என்றும், இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன், ஒருவன் அங்கத்தென்றும் உளன்’ என்றும் கூறி யுள்ளார்கள்.

அதேபோல், நாயன்மார்களில் திருநாவுக்கரசர், கூறியிருப்பவை.

‘அரியலால் தேவியில்லை. ஐயன் ஐயாறனார்கே’ (பதிகம் 40, பாடல் 5) (அப்பர் 6-ம் திருமுறை திருவையாறு).

‘நாராயணனை இடப்பாகத்தடைந்தார் போலும்’ (பதிகம் 266), பாடல் 2) (அப்பர் 6-ம் திருமுறை திருவீழிமழலை).

‘இடம் மால் தழுவிய பாகம்’ (பதிகம் 2, பாடல் 4)

‘உண்டானை உமிழ்ந்தானை உடையார்’ (பதிகம் 278, பாடல் 7)

‘குடமாடி இடமாக்கொண்டாய்’ (பதிகம் 294, பாடல் 3)

‘திருமாலோர் பாகத்தான்’ (பதிகம் 287, பாடல் 5)

‘மாலைசேர் திருவுருவா’ (பதிகம் 72, பாடல் 8)

‘திருமாலோர் பாகம்’ (பதிகம் 78, பாடல் 7)

‘திருமால் ஓர் பாகம் வேண்டினன்’ (பதிகம் 261, பாடல் 8)

‘திருமாலோர் பாகத்தான்’ (பதிகம் 289, பாடல் 1)

‘ஒரு பாலும் அரி உருவும் நிகழ்ந்த செல்வன்’ (பதிகம் 271, பாடல் 3)

‘பாகம் பூண்ட மால்’ (பதிகம், 181, பாடல் 3)

‘மாலொரு பாகம் மகிழ்ந்து’ (பதிகம் 83, பாடல் 7)

‘மறிகடல் வண்ணன் பாகா’ (பதிகம் 62, பாடல் 8)

‘மையரிக் கண்ணியானும் மாலுமோர் பாகமாகி (பதிகம் 22 பாடல் 4)

திருான சம்பந்தமூர்த்தி நாயனார் கூறியிருப்பவை.

‘அரி உரு இயல் பரன்’ (பதிகம் 21, பாடல் 2)

‘உடன் பயில்கின்றவன் மாதவனே’ (பதிகம் 371, பாடல் 5)

‘ஒரு பாலும் மேனி அரியான்’ (பதிகம் 223, பாடல் 1)

‘ஒன்றிமால் கூறினார்’ (பதிகம் 293, பாடல் 6)

‘குருந்தோசி பெருந்தகையும் நீயும் பிரிந்தனை புணர்ந்தனை’ (பதிகம் 166, பாடல் 3)

‘பாதியா உடல் கொண்டது மாலையே’ (பதிகம் 373, பாடல் 2)

‘பாதியோர் மாதர் மாலுமோர் பாகர்’ (பதிகம் 377, பாடல் 6)

‘பாம்பனையான் பனைத்தோளி பாகம் மெய்யருகே உடையானை’ (பதிகம் 5, பாடல் 1)

‘மால மட மாதோரு பாகமாய்’ (பதிகம் 163, பாடல் 5)

‘மாதோரு பாலும் மகிழ்கின்ற நாதன்’ (பதிகம் 97, பாடல் 2)

‘மாலுமோர் பாகமுடையார்’ (பதிகம் 203 பாடல் 1)

‘மெய்யிலே மேவினான்விற்ற கண்ணின்’ (பதிகம் 374, பாடல் 5)

கந்தாழுமர்த்தி நூயனார் கூறியிருப்பவை.

‘மங்கையோர் பாகமும் மாலோர் பாகமும் உடையார்’ (பதிகம், 87, பாடல் 5)

‘செங்கண் மால் விடையாய்’ (பதிகம் 70, பாடல் 1)

‘செங்கண் மால் விடையானை’ (பதிகம் 185, பாடல் 5)

‘செங்கண் மால்விடைமேல் திகழ்வானை’ (பதிகம் 3, பாடல் 3)

‘பொங்குமால் விடையேறி’ (பதிகம் 35, பாடல் 1)

திருமாலை தேவியாக உடைய சிவபெருமான் என்று கூறியிருப்பவை.

‘திருமகள் கோன் திருமாலார் கூறன்’ (பதிகம் 81, பாடல் 9)

‘நத்தார் புடை ஞானன்’ (பதிகம் 80, பாடல் 1)

படமாடும் பாம்பனையானுக்கும் பாகன்’ (பதிகம் 17, பாடல் 9)

மாணிக்கவாசக ஸ்வாமிகள் கூறியிருப்பவை.

(திருமாலை தேவியாகக் கொண்ட சிவன்).

‘மாலும் மால் கொள்ளும் இறையோன்’ (பதிகம் 47, பாடல் 5)

‘ஆழியான் நாதன் சிவன்’ (பதிகம் 9, பாடல் 3)

‘மாலுக்கும் நாதர் இத்தாதனார் அன்னே’ (பதிகம் 17, பாடல் 1)

(திருமாலை இடமாக் கொண்ட சிவன்).

‘மாஸ்விடையூர்தி’ (பதிகம், பாடல் 65) (பதிகம் 9, பாடல் 17) (பதிகம் 34, பாடல் 5)

‘அந்நாள் இடமாத் தாங்கினான் திருமால்’ (பதிகம் 12, பாடல் 15)

இவ்விதம் சிறந்த பெரியவர்களால் அறிவிக்கப்படும் உருவத்தை இன்றும் சங்கரநயினார் கோயில் என்ற திருத்தலத்தில் கோவில் கொண்டிருக்கும் மூர்த்தியில் காணலாம்.

கவனத்திற்குரிய விஷயம்.

முமுக்ஷூக்களான கோபிகைகள், தங்கள் உடலையும், இவ்வுலகத்தையும் மறந்து, நித்ய முக்தனான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய திருமுகத்திலிருந்து, ஜீவபரமாத்மைக்ய ஞானத்தைப் பெற்று, பரமானந்தத்தில் மூழ்கியவர்களாய், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுடன், பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், ராஸலீலை புரிந்தனர் என்று வர்ணிக்கும் தீர்த்தர், அதற்குகந்தவாறு, சரத் காலத்தை, ஞானஸ்வரூபினியான ஸரஸ்வதியாகவும், காமனை எரித்த பரமசிவனாகவும், வர்ணித்து, ராசலீலையின் ஆரம்பத்திலேயே அதன் கருத்தை விளக்கியிருக்கிறார்.

4. இவ்விதம் ஆயர்பாடியிலுள்ள மங்கையர்களால் பாடப்பட்டதும், மிக்க அழகு வாய்ந்ததும், பரம சிவனுக்கு இணையான சரத்காலத்தின் பெருமை யுடன் கூடியதும், யாதவர்களின் குலமாகிய கடலில் தோன்றிய இரத்தினமான ஸ்ரீகிருஷ்ணனுடன் நன்கு சேர்ந்ததுமான இந்த பாட்டானது, ஸன்யாசி ச்ரேஷ்டரான சிவநாராயணதீர்த்தரால் கூறப் பட்டது.

ஶோ ॥

இதி பிரலபதி ஬्रஜे ஶரடி ஗ோபிகாமண்டலे  
ஸு஧ாகிரணமண்டலே பரிஹுதாந்யகாரே நிஶி ।  
பராக்பிவணமானசாஸ்ஸ ஖லு கृணசாராஸ்ஸுடம்  
முராரிமுரளிரவஸ்ஸமுடிதாஸ்ஸமாகர்ஷதி ॥142॥

காபி ஗ோபி பர் காந்த் காமசாரப்ளோதயம் ।  
஗ந்துகாமேதரா ஗ோபிஸ்த்வரயந்தி஦மாஹ து ॥143॥

**ச்லோ—142—143**

இதி ப்ரலபதி வரலே சரதி கோபிகாமண்டலே  
ஸாதாகிரணமண்டலே பரிஹுதாந்தகாரே நிசி ।  
பராக்ப்ரவணமானஸாஸ்ஸ கலு க்ருஷ்ண ஸாராஸ்ஸபுடம்  
<sup>1</sup>முராரி முரளீ ரவஸ்ஸமுதிதாஸ்ஸமாகர்ஷதி ॥

காபி கோபி பரம் காந்தம் காமசாரப்ளோதயம் ।  
கந்துகாமேதரா கோபீஸ்த்வரயந்தீதமாஹது ॥

**செ—142—143**

இவ்விதம் சரத்காலத்தில் கோகுலத்தில் வாழும்  
கோபிகைகள் கூட்டமாகக்கூடி, உரையாடிக் கொண்  
திருக்கும் போது, இரவில் இருளை அகற்றிக் கொண்டு,  
அமுத கிரணனான, சந்திரனுடைய மண்டலமானது  
ஒளிவீசிக் கொண்டிருக்கும் போது, கண்ணபிரானுடைய  
புல்லாங்குழலிலிருந்து எழுந்த ஒலியானது வெளிவிஷயங்  
களில் சடுபட்ட உள்ளங்களையுடையவர்களும், கிருஷ்ண  
னையே உயிராக அடைந்தவர்களுமான ஆயர்பாடி  
யிலுள்ள பெண்களை, மிகத் தெளிவாக கண்ணனிடம்  
இழுத்துச் செல்கிறது.

உலகமனைத்தையும் மயக்கமுறச் செய்யும் திறனை  
மன்மதனுக்கு அளித்தவரும், மிக்க அழகு வாய்ந்தவருமான,  
ஸ்ரீகிருஷ்ணனை பரம்பொருள் என்றே எண்ணியவளான

ஒரு கோபிகை, கண்ணனுடைய சமீபம் போக விரும்பிய வளாய், மற்றும் உள்ள கோபிகைகளை வேகமுடன் புறப்படுவதற்கு (கண்ணனிடம் போய் சேர்வதற்கு) தூண்டுகிறவளாய் கூறுகின்றாள்.

(விளக்கம்-1) இச்செய்யுளில் நூலாசிரியர், கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து எழுந்த ஓலியானது வெளிவிஷயங்களில் ஈடுபாடுடைய கோபிகைகளைக் கண்ணனிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது என்று கூறுகிறார். மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவன் அறம், பொருள், இன்பம் இவற்றிற்கான செயல்களிலிருந்து முதலில் ஒழிய வேண்டும் என்பது வேதாந்தங்களின் முடிவு ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம், 29-வது அத்யாயத்தில் (5 முதல் 8 வரை உள்ள ச்லோகங்களால்) சரத்காலத்தில் பிருந்தாவனத்தில் இரவில் ஸ்ரீகிருஷ்ணனுடைய வேணுகானத்தைக் கேட்டவுடனேயே, ஆயர்பாடியிலுள்ள மங்கையர்கள், பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து கொண்டிருந்தவர்கள் அதனை விட்டு விட்டனர்; அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் பால் முதலிய பொருள்களை இறக்காமல் விட்டனர். உறவினர்களுக்கு அன்னம் அளித்துக் கொண்டிருந்ததையும் விட்டனர்; கணவர்களுக்கு பணிவிடை செய்வதையும் விட்டனர்; உணவு எடுக்க ஆரம்பித்தவர் அதனையும் விட்டனர். தங்கள் உடல்களை அலங்கரித்துக் கொள்வதிலுமிருந்து ஒழிந்தனர்; அணிகளை முறைகேடாக அணிந்தனர்; அனைவரும் கிருஷ்ணனிடம் வந்து சேர்ந்தனர். கணவர்களாலும், தந்தைகளாலும், உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் தடுக்கப்பட்டனர் எனினும், கண்ணனுடைய குழல் ஒசையால் இழுக்கப்பட்ட உள்ளங்களை உடையவர்கள் கண்ணன் அருகாமை சென்றனர் என்று வியாஸமுனிவர் கூறியிருக்கிறார். இக்கருத்தையே மனதில் கொண்டு ஸ்ரீநாராயண தீர்த்தர் இச்செய்யுளை இயற்றியுள்ளார்.

கிரி - 52 ||

புஞ்சாங்கராஜி - திருடு ||

ப || வृந்஦ாவனமधுநா மந்யே ஸ்ரீ வृதாரணமஹ ||

- அனு ॥ ஸுந்஦ரதரவங்ஶனாடஸ்ஸுசித-  
ஸ்வானந்஦வோ஧ாமृதமயபுரुஷं ॥ (வூந்஦ாவன்)
- उन्नतशाखाग्रं-सदानन्द-  
निर्णयरसपूरफलभारं  
पुण्यवतामतिरमणीयं - अमरेन्द्र-  
वर्णितभूमपदं भवपारं ॥1॥ (வூந்஦ாவன்)
- मुनिवरपरिसेवितं-मोहविराम-  
मूलमशेषविशेषास्पदं  
अनिकेतनिकेतनमखिलशोकहरं  
अनुदयलयपरतरसिद्धफलदं ॥2॥ (வூந்஦ாவன்)
- सकृदिदमबलोकितं-सम्यगिह  
स्वसुतकळत्रादिधनविरसं  
प्रकटयति परमहंससमाकुलं  
अमलमानसवृत्तिविलसितसरसं ॥3॥ (வூந்஦ாவன்)
- परिहृतरिपुवर्ग - परमयोगि-  
परिपूर्णभावविशेषोदयम्  
हरिपरभावनया गोपिकागीतमिति  
फणितं नारायणतीर्थयतिना ॥4॥ (வூந்஦ாவன்)

### கீதம்-52

புண்ணாகவராளி—த்ருப்த-

- ப. ப்ருந்தாவனமதுனா மன்யே ஸகி ப்ருஹதாரண்யமஹம் ॥
- அனு. ஸாந்தரதரவம்சநாதஸம்ஸுசித-  
ஸ்வாநந்தபோதாம்ருதமயபுருஷம் ॥ (ப்ருந்தாவனம்)
1. உன்னதசாகாக்ரம்-ஸதாநந்த-  
நிர்ணயரஸபூரபலபாரம்

புண்யவதாமதிரமணீயம்—அமரேந்தர்—  
வர்ணிதபூமபதம் பவபாரம் ||

(பிருந்தாவனம்)

2. முனிவரபரிஸேவிதம்—மோஹவிராம—  
மூலமசேஷவிசேஷாஸ்பதம்  
அனிகேதநிகேதனமகிலசோகஹரம்  
அனுதயலயபரதாஸித்தபலதம் ||

(பிருந்தாவனம்)

3. ஸக்ருதிதமவலோகிதம்—ஸம்யகிஹு  
ஸ்வஸாதகளத்ராதிதனவிரஸம்  
ப்ரகடயதி பரமஹம்ஸஸமாகுலம்  
அமலமானஸவிருத்திவிலஸிதஸரஸம் ||

(பிருந்தாவனம்)

4. பரித்திருதரிபுவர்கம்—பரமயோகி  
பரிபூர்ணபாவவிசேஷாதயம்  
ஹரிபரபாவனயா கோபிகாக்தமிதி  
பணிதம் நாராயணதீர்த்தயதினா ||

(பிருந்தாவனம்)

### கீர்த்தனம்—52

ப. தோழியே, கண்ணனுடன் சேர்ந்து இருக்கும்  
பிருந்தாவனத்தை இப்பொழுது, பிரகதாரண்யகம்  
என்ற உபநிஷத்தாகவே நான் கருதகிறேன்.

அனு. இந்த பிருந்தாவனமானது, கட்டழகனான கண்ண  
னுடைய குழலோசையால் அறியப்படும் பேரின்பம்,  
தூய்மையான அறிவு, என்றென்றும் அழியாத,  
அமுதமயமான கிருஷ்ணன் என்ற மகாபுருஷனுடன்  
சேர்ந்து இருக்கின்றது. பிருகதாரண்யகம் உள்ளத்தை  
அடக்குவதில் திறமை வாய்ந்த சிறந்த யோகி  
களுடைய உடலினுள் குழலோசை போன்ற ‘பரா,  
பச்யந்தி, மத்யமா’ என்ற நாதங்களால், நன்கு அறியப்  
படுகிற பேரானந்தம், தூய்மையான அறிவு,  
அழியாமை ஆகிய பெருமை வாய்ந்த பரமாத்மா  
வுடன் கூடியதாகும்.

1. பிருந்தாவனம், மிக உயர்ந்து வளர்ந்து இருக்கும் மரக்  
கிளைகளின் நுனிகளுடன் கூடியது. பிருகதாரண்

யகம், மிகச் சிறப்பு வாய்ந்த சக்ல யஜூர் வேதம் எனப்படும் மரத்தினுடைய, காண்வம், மாத்யத்தினம் எனப்படும் கிளைகளோடுகூடி இருப்பதாகும்.

பிருந்தாவனம் எல்லாப் பருவங்களிலும் நிச்சயமாய் மகிழ்ச்சியைத் தரும் ரஸம் நிறைந்த திராட்சை, மாதுளை, வாழை, ஆகிய கனிகள் நிறைந்திருப்ப தாகும். பிருகதாரண்யகம், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர், கர்மதேவர், ஆசானதேவர், பிரஜாபதி, பிரும்மா ஆகியவர்களுடைய ஆனந்தங்களைக் கூறும் இடத்தில், மனிதர்களிலிருந்து நூறுமடங்கு பித்ருக் களுக்கு என்றும், அங்ஙனமே மற்றும் உள்ளவர் களுடைய ஆனந்தங்களை நிச்சயித்து, இவ்வானந் தங்கள் அனைத்தும் நிறைந்திருக்கும் ஆனந்த கனமான பரம்பொருளையே கனிகளுக்கெல்லாம் சிறந்த கனியாக கூறுவதாகும்.

பிருந்தாவனமானது, முற்பிறவியில் புண்ணியம் செய்த பாக்கியசாலிகளுக்கு உள்ளத்தைக் கவரும் அழகு வாய்ந்ததாகும்; பிருகதாரண்யகம், பலகோடிப் பிறவிகளில் பலனைக் கருதாமல் ‘நான் செய்கிறேன்’ என்ற கர்வம் இல்லாமல், அனுஷ்டித்த புண்ணிய கர்மத்தின் பயனாய் மோக்ஷத்தில் ஆசை உடையவர் களுடைய உள்ளத்தைக் கவருவதாகும்.

பிருந்தாவனம் இந்திரன் முதலிய வானவர்கள் அனைவருக்கும் தலைவனான பிரும்மதேவனால் ‘மறுபிறவியில் இந்த புண்ணிய பூமியில் புல்லாகவோ, பூண்டாகவோ நான் முளைப்பேன் ஆகில், அது எனக்குச் சிறந்த பாக்கியமாகும்’ என்று புகழ்ந்து கூறப்பட்டதாகும். பிருகதாரண்யகம், வானவர் களுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் மேலான சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்பட்ட எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிப்பதாகும்.

2. பிருந்தாவனம், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய சேர்க்கையால், எல்லா ஜீவராசிகளின் சகலவிதமான துன்பங்களையும் அகற்றுவதாகும். பிருகதாரண்யகம் பரம்பொருளின் தூய்மையான அறிவை அளிப்பதன் மூலம் முழுகூக்களின் பிறப்பு, இறப்பு ஆகிற சம்சார துன்பத்தை அழிப்பதாகும்.

பிருந்தாவனம், கிருஷ்ணபரமாத்மாவின் சேர்க்கையின் காரணமாக கர்க்கர், நாரதர் முதலான முனிவர்களால் மிக்க பக்தி சிரத்தையுடன், ஆதரவுடன் கொண்டாடப்பட்டதாகும். பிருகதாரண்யகம், யாக்ஞவல்க்யர், முதலான ஒப்புயர்வற்ற சிறந்த முனிவர்களின் உபதேச சாரங்கள் அடங்கிய தாகும்.

பிருந்தாவனம் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை பல விதமான முறைகளில் மிக்க ஆதரவுடன் நேசிப்பவர்களுடைய நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் அக்ஞானத்தை அடியோடு அழிப்பதற்குக் காரணமாய் இருப்பதாகும். பிருகதாரண்யகம் ஜனக மஹாராஜன் முதலிய முழுகூக்கள் பலருக்கும் அக்ஞானத்தை அறவே அழிக்கும் ஜீவபரமாத்மைக்ய ஞானத்தை அளிப்பதாகும்.

பிருந்தாவனம் ஏழு வயதிற்குள் இருக்கும் நந்தகுமாரனான, ஸ்ரீகிருஷ்ணபரமாத்வினுடைய எண்ணற்றவைகளும், வியப்பை அளிப்பவைகளும், கழுதை, குதிரை, காளை, கன்று, கொக்கு, மலைப் பாம்பு, புயல், காற்று கட்டைவண்டி ஆகிய வடிவங்கள் தாங்கிய அசரர்களை அழித்தல், பூதனை என்னும் அரக்கியை அழித்தல், காளிங்களை அவன் கொழுப்பை அடக்கி யழுனையிலிருந்து விரட்டுதல் காட்டுத் தீயை விழுங்குதல், கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தல், வருணலோகம் சென்று

தந்தையை அழைத்து வருதல், கோபாலர்களை யழனையில் மூழ்கச் செய்து அவர்களை பேரானந்தம் அனுபவிக்கச் செய்தல், மிகவும் குறுகியதான் யழனை ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் மேட்டில் ஆயிரம் சதுர்யுகங்கள் கொண்டதான் பிரும்மா வினுடைய இரவு நேரத்தில், நூற்றுப் பதினோரு கோடி எண்ணிக்கையுள்ள, மக்கள் பேருபெற்ற பெண்களுடன், பாட்டுடன் கூத்தாடிய கண்ணனது ராஸலீலை, யழனையில் நீருக்குள் அக்ஞரார் என்னும் பக்தருக்கு திவ்யதரிசனம் அளித்தல் ஆகிய லீலைகளுக்கு இருப்பிடமானது. பிருகதாரண்யகம் சச்சிதானந்த வடிவமான பரம்பொருளை அடைய, குணங்களின் சேர்க்கை யுடன் பலவிதமான ஸகுண உபாசனங்களையும் நிர்குண தத்துவம் பற்றிய உபதேசங்களையும் கூறுகின்றதாகும்.

பிருந்தாவனம், நிலையாக வாழ்வதற்கு வேண்டிய, சௌகரியங்கள் நிறைந்த, வீடு இல்லாதவர்களான கோகுலத்தில் வாழும், கோபர், கோக்கள், கோபியர் களுக்கு, கண்ணனுடைய கருணையால் சகல சௌகரியங்களும் நிறைந்த வீடாக இருப்பதாகும். பிரகதாரண்யகம், மனைவி மக்கள் நிறைந்த வீட்டை விட்டு வெளியேறிய சன்யாசிகளுக்கு பசி, தாகம், பிறப்பு இறப்பு ஆகிய குற்றங்கள் அற்ற பரம் பொருளை அடைவதற்கு உரிய வீடாகும்.

பிருந்தாவனம் அதனில் வாழும் ஜீவராசிகளின் எல்லாவிதமான துன்பங்களையும், கண்ணன் கருணையால் போக்குவதாகும். பிரகதாரண்யகம், முழுகூஞ்க்கள் அனைவருக்கும் ஆத்ம தத்துவ ஞானத்தை உபதேசித்து துன்பத்தை அகற்றுவதாகும்.

பிருந்தாவனம், பிறப்பு, இறப்பு இல்லாததும், மிகவும் ஸுக்ஷமமானதும், பரிபக்குவமான ஞானத்தைப்

பெற்றவர்களுக்கு ஆனந்தக் கனியாகவும் இருக்கும், கண்ணனை அளிப்பதாகும். பிரகதாரண்யகம், பிறப்பு, இறப்பு அற்றதும், ஸக்ஷமமானதும், எப் பொழுதும் நிலையாய் இருப்பதுமான ஞானப் பழக்கதை அளிப்பதாகும்,

3. பிருந்தாவனமும், பிரகதாரண்யகமும், ஒரு முறையாவது நன்கு ஊன்றி அறியப்படும் எனில், கிருஷ்ன பரமாத்மாவிடம் நிலையான அங்கு ஏற்படும் காரணத்தால் மக்கள் மனைவி, மண், பொன் ஆசியவைகளில் வெறுப்பைத் தோற்றுவிப்பதாகும்.

பிருந்தாவனம் மிகச்சிறந்த துறவிகள் போன்று தூய்மைவாய்ந்த அன்னப் பறவைகளின் கூட்டத் துடன் கூடியதாகும். பிருகதாரண்யகம், தெளிவான ஆத்மக்ஞானத்தை அடைவதற்கு முயற்சி செய்கின்ற பரமஹுமஸ்சன்னியாசிகளையும், அவர்களை ஒத்தவர்களையும் குறித்துக் கூறுவதாகும்.

பிருந்தாவனம் தூய்மையானவர்களுடைய நன்கு தெளிந்த மனோவிருத்திகள் போன்று விளங்குகின்ற நீர்த்தேக்கங்களை உடையதாகும். பிரகதாரண்யகம் நிர்மலமான உள்ளம் படைத்த மகான்களுடைய உள்ளத்தில் துலங்குகின்ற ஆனந்தரூபமான ஆத்மாவை அறிவிப்பதாகும்.

4. பிருந்தாவனம், கோகுல வாசிகளுக்கு தீங்கு இழைக்கும் பகைவர்கள் அற்றதாகும். பிரகதாரண்யகம், ஞானிகள் ஞானத்தால், காமம், க்ரோதம் முதலிய பகைவர்களை அழித்தவர்கள் என்று கூறுவதாகும்.

பிருந்தாவனமும், பிரகதாரண்யகமும், மிகச் சிறந்த சமாதி நிஷ்டர்களுக்கு நிகரற் ற அறிவு, ஆனந்தம், ஸத், இவைகளின் நிறைவு என்றநிலை (பரிபூரணபாவம்) ஏற்படுவதற்குக் காரணமாய் இருப்பவையாகும்.

ஸ்ரீமந்நாராயணனிடத்தில், ஒப்புயர்வற்றதும், அன்பு நிறைந்ததும், நிலையாய் இருப்பதுமான உள்ளத்தால் ஒரு சிறந்த கோபிகையால் இவ்வாறு பாடப்பட்டது. அது நாராயணதீர்த்தர் என்ற சன்னியாசியால் கூறப்பட்டது.

(விளக்கம்) அத்வைத வித்யாசார்யர்களின் பரம்பரையில் சிறந்த ஸ்தானம் வகிப்பவரும், “அத்வைத ஸித்தி” என்ற சிறந்த நூலை இயற்றியவருமான, ஸ்ரீமதுஸ்மதன (ஸரஸ்வதி) ஸ்வாமிகள், “அத்வைத ரக்ஷணம்” என்ற நூலின் ஆரம்பத்தில் ஸ்ரீநாராயண தீர்த்தரைப் போலவே, பிருந்தாவனத்தை பிரகதாரண்யமாகக் கூறியிருக்கிறார்.

✓ **வூஹாரணனிவிஷ் விலுடித் ஆभீரவாரநாரிமி: |**  
**சத்யசி஦ானந்஦஧ன் ஬்ரஹ்மராகாரமாலஸ்வे ||**

“பிருந்தாவனம் என்ற பிரகதாரண்யத்தினுள் இருப்பதும், ஆயர்பாடியிலுள்ள மங்கையர்களுடன் சேர்ந்து இருப்பதும், நந்தகோபகுமாரனெனப்படும், மனித உருவம் தாங்கியிருப்பதும் ஸ்சுசிதானந்த வடிவமான பரம்பொருளையே துணையாக நாடியிருக்கிறேன்” என்கிறார்.

गदं - 25 ॥

इथमन्योन्यस्तेहदयारसस्यन्दनद्रवीकृतचित्तवृत्तिविलासोल्ल-  
सित्-विविधबाग्विलासवत्यो गोकुलपुरवरयुवत्यो गोविन्दं  
बृन्दावनसमुद्भिति- विपुलतरलक्ष्मीविलासलास्यरङ्गस्थलाय  
मानरम्यवक्षोविशालफालादिसुन्दरसर्वाङ्गं स्वकान्तमालक्ष्य  
मदनमहीपतिकार्मुकमहामेघसमुद्रितशरवर्षधारा इव  
निविडतरबृन्दारण्यनिगूढं नवनीतमुषं समासाद्य सकललोकाभीष्टफलं  
फलयन्तं विश्वम्भरमिव वर्षधाराः श्रुतय इव श्रोत्रियं  
समधिगतास्त्वरमाजग्मुः ॥ नयनोत्पलानि च तस्मिन् श्रीनिवासे  
प्रसारयामासुः ॥

## கத்யம்—25

இத்தமன்யோன்ய ஸ்னேஹு தயாரஸஸ் யந்தன  
த்ரவீக்ரு தசித்தவ்ருத்திவிலாஸோல்லஸிதவிவித வாக்  
விலாஸ வத்யோ கோகுலபுரவரயுவத்யோ கோவிந்தம்  
ப்ருந்தாவன ஸமுதஞ்சித விபுலதரலக்ஷ்மீ விலாஸலாஸ்ய  
ரங்கஸ் தலாயமானரம்யவகேஷாவிசாலபாலாதிஸூந்தர  
ஸர்வாங்கம் ஸ்வகாந்தமாலக்ஷ்ய மதனமஹீபதிகார்  
முகமஹா மேகஸமுத்களிதசரவர்ஷதாரா இவ நிமிபிடதர  
பருந்தாரண்யநிகூடம் நவநீதமுஷம் ஸமாஸாத்ய  
ஸகலலோகாபீஷ்டபலம் பலயத்தம் விச்வம்பரமிவ  
வர்ஷதாரா: ச்ருதய இவ ச்ரோதரியம் ஸமதிகதாஸ்ஸத்வ  
ரமாஜுகமு:|| நயநோத் பலாநி ச தஸ்மின் ஸ்ரீநிவாஸே  
ப்ரஸாரயாமாஸ:||

## குர்ணிகை—25

இவ்விதம் ஒருவருக்கொருவர், அன்பு, இரக்கம் ஆகிய  
ரஸங்களால் நிறைந்த உள்ளத்திலிருந்து வெளிவரும் பலவித  
மான அழகிய சொற்களையடையவர்களான கோகுலத்தில்  
வாழும் நடுவயதினரான மங்கையர்கள், பிருந்தாவனத்தில்  
எங்கும் நிறைந்து பிரகாசிக்கின்ற, லக்ஷ்மியின் நாட்டியத்  
திற்கென்று அமைக்கப்பட்ட மிக்க விசாலமான நடன  
மேடை போன்று விசாலமான மார்பு, நெற்றி, முதலிய  
அழகிய உறுப்புக்களை உடையவரும், தங்களுக்கு மிகவும்  
பிரியமானவருமான, நந்தகோபகுமாரனைப் பார்த்தபின்,  
காமதேவனாகிய அரசனுடைய வில்லாகிற மேகத்தி  
னின்றும் கிளம்பிய அம்பாகிற மழைப்பெருக்கு போல,  
அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் இருக்கும். மரங்கள்  
நிறைந்த பிருந்தாவனத்தினுள் இருப்பவரும், வெண்  
ணையை உண்பவரும், தன்னை வழிபடும் அடியார்கள்  
அனைவருக்கும் அவரவர் விரும்பிய பயனை அளிப்ப  
வருமான, கண்ணனுடைய அருகாமையை அடைந்து,  
வானத்திலிருந்து மழை நீர்ப்பெருக்கு பூமியையும்,

வேதங்கள், அவற்றை விடாமல் படித்துக் கொண்டிருக்கும் வேதியரையும் சேர்வது போன்று, மிக்க வேகத்துடன் வந்தடைந்தனர். தங்களுடைய நீலோத்பலங்களைப் போன்ற விழிகளை, வகுஷ்மீதேவிக்கு இருப்பிடமான, ஶ்ரீநந்தகோப குமாரனிடத்தில் பரவியிருக்கும்படிச் செய்தனர்.

**ஶ्लो ॥**

ज्ञात्वा हरिः स्थिरं भावं परस्मिन् पुंसि योषिताम् ।  
आविष्करिष्यन् गोविन्दस्तासां प्राहेदमादरात् ॥144॥

**ச்லோ—144**

க்ஞாத்வா ஹரி; ஸ்திரம் பாவம் பரஸ்மின் பும்ளி யோஷிதாம் |  
ஆவிஷ்கரிஷ்யன் கோவிந்தஸ்தாஸாம் ப்ராஹேத மாதராத் ||

**செ—144**

பரமபுருஷனான, நாராயணனிடத்தில் கோபிகைகள் அனைவருக்கும் உள்ள அசையாத பக்தியை அவர் க்ஞாடைய வாயிலாகவே சூறும்படிச் செய்வதற்கு விரும்பின வராய், மிகவும் ஆதரவுடன் கோவிந்தனான ஶ்ரீகிருஷ்ணன் பின்வருமாறு கூறினார்.

**గித் - 53 ॥**

शंकराभरणं - त्रिपुट ॥

प ॥ वल्लवाङ्ना मा कलयत धर्मौल्लङ्घनम् ॥  
अनु ॥ वल्लवाङ्ना निजवल्लभपदयुग-  
पल्लवसेवनमेव परो धर्मो ॥ ॥ वल्ल ॥  
कुलशीलमर्यादाकृतीरादिजालम्  
कोपसन्तापादिनिविडकल्लोलम्

அலமிஹ ஸ்மஸாரஜலதிமாகமகுத-  
குலधர்மஸேதுரத் தாரயதி வஹலம் ॥1॥      || வஸ் ||

ரஹसி நிஶி வனே கிஂ ரமணியசரணம்  
மஹநிய஗ृஹபதிமபஹாய தருணம்  
ஸஹஸா பரபுருஷானுஸரணேநாலமிஹ  
஗ृஹபதிமிஹ யாத ஗ृஹிணிஶரணம் ॥2॥      || வஸ் ||

గுருவந்துஜநாவஜாகுத்ஸிதாசாரம்  
பரிஹரத குருத பரபரிஹாரம்  
த்வரயை ஗ृஹமனுயாத பாதக்஬ுஞ்சிஂ  
அரிவர்஗மபி பரிஹரத நிஸ்ஸாரம் ॥3॥      || வஸ் ||

பரிபூர்ண்வோடைகரஸமகிலஸாரம்  
பரமபுருஷமனுஸரத ஗ோபவாலம்  
குருவரகருணாஸுதாஸமுடஞ்சித-  
ஶவநாராயணதிர்தயதிர்திதமதுலம் ॥4॥      || வஸ் ||

### கீதம்-53

சங்கராபரணம்—த்ரிபுட

- ப.      வல்லவாங்கனா மா கலயத தர்மோல்லங்கனம் ||
- அனு.    வல்லவாங்கனா நிஜவல்லபதயுக  
பல்லவஸேவனமேவ பரோ தர்மோ      (வல்ல)
1.      குலசீலமர்யாதாகுளீராதிஜூலம்  
கோபஸந்தாபாதிநிபிடகல்லோலம்  
அலமிஹ ஸம்ஸாரஜலதிமாகமக்ருத-  
குலதர்மஸேதுரத தாரயதி பஹாஸம் ||      (வல்ல)
2.      ரஹஸி நிசி வநே கிம் ரமணீயசரணம்  
மஹநீயக்ருஹபதிமபஹாய தருணம்  
ஸஹஸா பரபுருஷானுஸரணேநாலமிஹ  
க்ருஹபதிமிஹ யாத க்ருஹிணீசரணம் ||      (வல்ல)

3. குருபந்துஜநாவக்ஞாகுத்ஸிதாசாரம்  
பரிஹரத குருத பரபரிஹாரம்  
த்வரயைவ க்ருஹமனுயாத பாதகபுத்திம்  
அரிவர்கமபி பரிஹரத நில்ஸாரம் || (வல்ல)
4. பரிபூர்ணபோதைகரஸமகிலஸாரம்  
பரமபுருஷமனுஸரத கோபபாலம்  
குருவரகருணாஸாதாஸமுதஞ்சித-  
சிவநாராயணதீர்தயத்திகீதமதுலம் || (வல்ல)

### கீர்த்தனம்—53

- ப. ஹே, கோபஸ்தர்களே! உங்களுடைய தர்மத்தை (அவசியம் செய்ய வேண்டிய காரியத்தை) தவிர்க்காதீர்கள்.

அனு. ஏ, ஆயர்பாடியிலுள்ள மங்கையர்களே, தங்கள் கணவர்களுடைய தளிர் போன்ற திருவடி இரண் டிற்கும் பணிவிடை செய்வதே சிறந்த தர்மமாகும்.

1. தான் பிறந்த வம்சத்திற்கு உரிய தர்மங்கள், நல்ல பண்பாடுகளைக் கடைப்பிடித்தல் ஆகிய வரையறை செய்யப்பட்ட நல்ல கட்டுப்பாடுகள் ஆகிற நீரில் வாழும் நண்டு முதலிய சில ஜலஜந்துக்களின் கூட்டத்துடன் கூடியதும், சினம், மிகுந்த வருத்தம் இது முதலான உள்ளத்தில் இடைவிடாது ஏற்படும், பலவித மாறுபாடுகள் ஆகிய அலைகள் உள்ளது மான, தொடர்ச்சியாய் ஏற்படும் பிறப்பு, இறப்பு ஆகிய சம்சாரக்கடலை, வேதங்களால் கூறப்பட்ட குல தர்மங்கள் ஆகிற பாலமானது தாண்டச் செய்கின்றது. (எனவே உங்களுடைய தருமத்தை மீறாதீர்கள்).

2. யெளவன வயதினனும், நல்லதோர் பண்பாடு உடையவனும், ஆன, பகுமானிக்கத் தகுந்த கணவனை உபேசுவித்து விட்டு, இரவில் தனிமையில் கானகத்தில் விவேகம் இல்லாமல் வேறு ஒரு

புருஷனை அனுகிச் செல்வது தர்மமல்ல. எனவே, இப்பொழுது உங்களுக்குப் புகவிடமான கணவனிடம் செல்வீர்களாக. (கோபியர்களே, உங்களுடைய தருமத்தை மீறாதீர்கள்).

3. தாய், தந்தையர், கணவர், உறவினர் ஆகியவர்களிடம் அனாதரவு செய்யும் கெட்ட வழக்கத்தை அறவே விட்டு விடுங்கள். வேறு ஒரு புருஷனை அடைவதை யும் நிறுத்துங்கள். பயனற்றதான், பாவத்தைப் புரியும் எண்ணத்தையும், காமம், க்ரோதம் முதலிய உள்ளத் திலுள்ள பகைவர்களின் கூட்டத்தையும் நெடுந்தூரம் விரட்டுங்கள். விரைவாகவே, உங்களுடைய வீடு களுக்குச் செல்வீர்களாக. (கோபியர்களே, உங்களுடைய தருமத்தை மீறாதீர்கள்).

4. கோபகுமாரனாகத் தோன்றும் என்னை எங்கும் நிறைந்து நிற்கும் தூய்மையான உண்மையறிவு உடையவனும், உலகமனைத்திற்கும் உள்ளே சாரமான பொருளாய் இருப்பவனும் ஒப்புயர்வற்ற சச்சிதானந்த வடிவமுள்ள பரமாத்மாவாகவே என்னி என்னைப் பின்பற்றுங்கள். (கோபியர்களே, உங்களுடைய தருமத்தை மீறாதீர்கள்).

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய இணையற்ற இவ்வுபதேசமானது நிகரற் குருவான சிவராம தீர்த்தருடைய தயாமிருத்தால் நல்லறிவு பெற்ற சிவநாராயண தீர்த்த சன்னியாசியால் பாடப் பட்டது.

ஐ ॥

அவணாञ்ஜலिभிர்஗ௌபோ ஗ோவிந்஦வचனாமृதம् ।  
பித்வாபி ஜாதிஸ்வாभாவ்யாத் லஜ்ஜாமார்மைஸ்திதா: ॥145॥

புன: புனர்வாய்ந்த் ஧ர்மசாராதா ஹரிம் ।  
உ.ஞார்஗ௌபோ ஹரேஸ்தத்வ வ்யஞயந்த்யோ யதாகமா: ॥146॥

### ச்லோ—145–146

ச்ரவணாஞ்ஜலிபிர்கோப்யோ கோவிந்தவசனாம்ருதம் |  
 பீத்வாபி ஜாதிஸ்வாபாவ்யாத் லஞ்ஜாபாரபரை ஸ்ஸ்திதா: ||  
 புன:புனர்போதயந்தம் தர்மஸாரகிரா ஹரிம் |  
 ஊகர்கோப்யோ ஹரேஸ்தத்வம் வ்யஞ்ஜயந்த்யோ யதாகமா: ||

### செ—145–146

ஆயர்பாடியிலுள்ள மங்கையர்கள் ஸ்ரீகிருஷ்ண  
 பரமாத்மாவினுடைய உபதேசமாகிற அமிர்தத்தைச்  
 செவிகளால் நன்கு பானம் செய்த பின்னரும், பெண்  
 பிறவியை அடைந்தவர்கள் என்ற காரணத்தால், மிகவும்  
 வெட்கித்தவர்களாக, அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

மீண்டும் மீண்டும் தர்மம் நிறைந்த சொற்களால்  
 உண்மையான தத்துவத்தை அறிவுறுத்தும் நந்தகோப  
 குமாரரான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைக் குறித்து  
 கோபஸ்தரீகள் அனைவரும், வேதங்களைப் போன்று  
 பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையை விளக்கிக்  
 கூறுகின்றனர்.

गीतं - 54

नाथनामक्रिया - आदि ॥

प ॥ शरणं भव कृष्ण संसरतां शरणं भव कृष्ण ॥  
 अनु ॥ करुणा तव संसरणपयोधिसं-  
 तरणी त्वामनुभवतामस्माकम् ॥ ॥ शरणं ॥  
 नूनं त्रिभुवनगृहिणीपतिरिति  
 गानं महतामनुसम्बिदितं  
 श्रीनन्दात्मज श्रीवसुधाधिपा-  
 नन्दं त्वामनुयामोऽविरतम् ॥1॥ ॥ शरणं ॥

आरम्भणमिह जगति फलावधि  
 धीरमुनिभिरिह निश्चितमखिलम्  
 भूरिकृपालयमाहुरिहागम-  
 सारं त्वामखिलात्मकममलम् ॥१२॥ ॥ शरणं ॥

कामिनीजनसकलकामदुहम्  
 परमकारुणिकं प्राहुरेव भवन्तम्  
 कोमळगिरा गोपिकागणगीतम्  
 गोविन्दमिति नारायणतीर्थफणितम् ॥३॥ ॥ शरणं ॥

### கீதம்-54

நாதநாமக்ரியா—ஆதி

ப. சரணம் பவ க்ருஷ்ண ஸம்ஸரதாம் சரணம் பவ க்ருஷ்ண ॥

அனு. கருணா தவ ஸம்ஸரணபயோதிஸம்—  
 தரணீ த்வாமனுபவதாமஸ்மாகம் ॥

(சரணம்)

1. நூநம் த்ரிபுவனக்ருஹிணீபதிரிதி  
 கானம் மஹதாமனுஸம்விதிதம்  
 ஸ்ரீநந்தாத்மஜ ஸ்ரீவஸாதாதிபா—  
 நந்தம் த்வாமனுயாமோாவிரதம் ॥
- (சரணம்)
2. ஆரம்பணமிலு ஐகதி பலாவதி  
 தீரமுனிபிரிலு நிச்சிதமகிலம்  
 பூரிக்ருபாலயமாஹாரிஹாகம—  
 ஸாரம் த்வாமகிலாத்மகமமலம் ॥
- (சரணம்)
3. காமிநீஜனஸகலகாமதுஹம்  
 பரமகாருணிகம் ப்ராஹாரேவ பவந்தம்  
 கோமளகிரா கோபிகாகணகீதம்  
 கோவிந்தமிதி நாராயணதீர்த்தபணிதம் ॥
- (சரணம்)

## கீர்த்தனம்—54

ப. ஹே, கிருஷ்ணா, ஸம்ஸாரக் கடலில் உழலுபவர் களான எங்களுக்கு புகலிடம் தாங்களே, எங்களைக் காப்பாற்றுவீராக.

அனு: எப்போதும் தங்களையே உள்ளத்தில் இருத்தி வழிபடும் எங்களுக்கு பிறப்பு இறப்பு ஆகிற கடலிலிருந்து கரையேற்றிவிடுவது தங்களுடைய தயை மாத்திரமே, வேறொன்றும் துணைபுரிவ தில்லை. (எங்களுக்கு புகலிடம் தாங்களே)

1. உண்மையறிவு படைத்த மஹான்கள் தங்களை முன்று உலகங்களாகிற மனைவிக்குக் கணவன் என்று கூறியிருப்பது நன்கு எங்களுக்கு விளங்கிவிட்டது. அதனாலேயே, ஹே புண்ணியம் செய்த நந்த கோபருக்கு மைந்தனாகத் தோன்றியவரே, பூதேவி, ஶீதேவி இருவருக்கும் கணவனே, நாங்கள் இடையராமல் இன்பவடிவனான தங்களையே வழிபடுகின்றோம். (இக்காரணத்தாலேயே நிலையற்ற கணவர்களான கோபர்களை நாங்கள் பின்பற்ற வில்லை) (எங்களுக்கு புகலிடம் தாங்களே).
2. இவ்வுலகில் நம்மால் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் அதன் பயனை அளித்துவிட்டு அத்துடன் அழிந்து விடும் என்று எல்லாமறிந்த முனிவர்கள் ஜயமறக் கூறுகின்றனர். தங்களை மாசற்றவர், அனைவருடைய உள்ளத்திலும் உண்மைப் பொருளாக இருப்பவர், மறைகளின் குறிக்கோளாக இருப்பவர். அளவற்ற தயைக்கு இருப்பிடமானவர் என்றும் கூறுகின்றனர். (எங்களுக்கு புகலிடம் தாங்களே.)
3. மங்கையர் விருப்பங்களனைத்தையும் பூர்த்திசெய்து வைப்பவர், இணையற்றதயை பொருந்தியவர் என்று தங்களை ஆன்றோர் அறிவிக்கின்றனர். இவ்விதம்

நந்தகோப குமாரனான கோவிந்தனிடம் மிகவும் அழகிய சொற்களால் ஆயர்பாடியிலுள்ள மங்கையர் களால் பாடப்பட்டது. ஸ்ரீநாராயண தீர்த்தரால் கூறப்பட்டது.

ஶ्लो ॥

जन्मान्तरसहस्रेषु कृतपुण्यफलोदया ।  
इदमाहापरा कान्तं कुर्वन्ती प्रणतीर्मुहुः ॥147॥

செலோ—147

ஜன்மாந்தரஸஹஸ்ரேஷாக்ருதபுண்யபலோதயா ।  
இதமாஹாபரா காந்தம் குர்வந்தீ ப்ரணதீர்முஹா: ॥

செ—147

ஆயிரக்கணக்கான முற்பிறவிகளில், நன்கு செய்யப் பட்ட புண்ணிய கர்மாக்களின் பயனாய் ஆயர்பாடியில் மங்கையாகப் பிறந்த ஒரு கோபிகை கண்ணனைக் குறித்து அடிக்கடி நமஸ்காரங்கள் செய்கின்றவளாகவும், தன்னுள் எத்தைக் கவரும் கண்ணனை பரமாத்மாவாகவே கருதின வளாகவும் இவ்விதம் கூறுகின்றாள்.

गीतं - 55

बिलहरि - आदि ॥

प ॥ पूरय मम कामम् गोपाल ॥

अनु ॥ वारं वारं वन्दनमस्तु तव वारिजदङ्नयन ॥ ॥ पूरय ॥

मन्ये त्वामिह माधवदैवं  
मायास्वीकृतमानुषभावं  
धन्यैरादतत्त्वस्वभावं  
धातारं जगतामतिविभवं ॥1॥

॥ पूरय ॥

வூந்஦ாவனசர வர்ஹாவதமஸ்  
 வஷ்டகுञ்சவனவஹுதரவிலாஸ  
 ஸாந்஦ிரானந்஦ ஸமுட்மீர்ணஹாஸ  
 ஸஜ்ஞகேயூர ஸமுடிதிராஸ ॥12॥

॥ பூர்ய ॥

மத்யகூர்மாடி஦ஶமஹிதாவதார  
 மத்துநாநார மத்தநா஗ோபால  
 வாத்ஸல்யபாலிதவரயோಗிவூந்  
 வரநாராயணதீர்஥வர்ஜிதமோட ॥13॥

॥ பூர்ய ॥

### கீதம்-55

பிலஹரி—ஆதி

ப. பூர்ய மம காமம் கோபால ॥

அனு. வாரம் வாரம் வந்தனமஸ்து தவ வாரிஜ்ஞதளநயன ॥

(பூர்ய)

1. மன்யேத்வாமிலை மாதவதைவம்  
 மாயாஸ்வீக்ருதமானுஷபாவம்  
 தன்யைராத்ருத தத்வஸ்வபாவம்  
 தாதாரம் ஐகதாமதிவிபவம் ॥

(பூர்ய)

2. 1ப்ருந்தாவனசர பர்ஹாவதமஸ  
 பத்தகுஞ்ஜவன பஹாதாவிலாஸ  
 ஸாந்த்ராநந்த ஸமுத்கீர்ணஹாஸ  
 ஸங்கதகேயூர ஸமுதிததாஸ ॥

(பூர்ய)

3. மத்ஸ்யகூர்மாதிதச மஹிதாவதார  
 மதனுக்ரஹாதார மதனகோபால  
 வாத்ஸல்யபாலிதவரயோகிப்ருந்த  
 வரநாராயணதீர்த்த வர்த்திதமோத ॥

(பூர்ய)

## கீர்த்தனம்—55

ப. பசுக்களை மேய்ப்பவன் உருவத்தில் காணப்படும் ஹே, க்ருஷ்ண! என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

அனு. தாமரை இதழ் போன்ற அழகிய விழிகளை யுடையவரே, மீண்டும், மீண்டும் உன்னை நமஸ்கரிக் கின்றேன்.

1. ஹே, வகுமீ மனாளா, நாராயணா! அடியார்களைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய மாயையால் மனித உருவத்தை ஏற்றுக் கொண்டிருப்பவரும் பலகோடி புன்னியங்கள் செய்த மகான்களால் ஸச்சிதானந்தப் பரம்பொருளாக ஆதரவுடன் கொண்டாடப்படு கின்றவரும், தங்களை வழிபடும் உலகத்தினர் அனைவருக்கும் அளவுகடந்த செல்வங்களை அளிப்பவருமான, தங்களை முழுமுதற் கடவுளான பரம்பொருளாகவே எண்ணுகிறேன். (என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்).
2. துளஸிகள் நிறைந்த தூய்மையான பிருந்தாவனம் எனப்படும் பூங்காவிலேயே ஆசையுடன் உலாவிக் கொண்டு இருப்பவரே, அழகிய மயில் தோகையை திருமுடியில் அணிந்திருப்பவரே, குந்துமனித் தோட்டத்தில் தோன்றிய சிறந்த குந்துமனிகளால் தயாரிக்கப்பட்ட மாலையை அணிந்து மிக்க அழகு பொருந்தியவராய் காக்கியளிப்பவரே, மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் புன்னகைபுரிகின்றவரே, அழகிய தோள்வளைகளை அணிந்திருப்பவரே, தனக்குப் பணிவிடை செய்யும் பாக்கியசாலிகளுக்கு நிகரற் ற ஆனந்தத்தை அளிப்பவரே, (என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்).

(விளக்கம்—1) வ௃ந்தானந்த சொல்லால் நூலாசிரியர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு துளஸியிடம் மிகுந்த

அன்பிருப்பதைத் தெரிவிக்கின்றார். துளஸியின் பெருமையை புராணங்களிலிருந்து சிறிது விளக்குகின்றோம்.

“துளஸிச்செடியின் அடியில் கங்கை முதலான எல்லாவிதமான புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. துளஸியின் நடுப்பாகத்தில் தெய்வங்கள் அனைத்தும் வாஸம் செய்கின்றன. துளஸியின் மேல் பாகத்தில் எல்லா வேதங்களும் இருக்கின்றன. அத்தகைய துளஸியை நான் வணங்குகின்றேன். பிருந்தாவனமானது அனைவராலும் பூஜிக்கப்பட்டது. உலகத்தையே தூய்மைப்படுத்துகிறது. துளஸி இலை மலர்களுள் மிகச் சிறந்ததாகும். மிக்க மகிழ்ச்சியைத் தருவதாகும்.”

யந்மூலे ஸ்வர்தீர்஥ானி யந்மதே ஸ்வர்஦்வதாः ।  
யदयே ஸ்வர்வே஦ாஶ்ச துக்ஸீ தां நமாம்யஹம् ॥

வृந்஦ாவृந்஦ாவானி விஶ்வபூஜிதா விஶ்வபாவானி  
புண்யசாரா நந்஦ிநி ச துக்ஸீ கृष்ணஜीவநா ॥

‘துளஸியானது, ஒருவனால் பார்க்கப்பட்டால், அவனுடைய பாவக் குவியல்களை அழித்து விடுகிறது. தொடப் பட்டால், தொட்டவனுடைய உடல் தூய்மைப்படுகின்றது. அதை வணங்கினால் பினிகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. துளஸியின் அடியில் நீரை ஊற்றினால் யமனைப் பயமுறுத்தி நம்மிடம் வராமல் செய்கிறது. துளஸியை நட்டு வளர்த்தால் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய அருகாமைக்கு அழைத்துச் செல்கின்றது. துளஸியை மிக்க பக்தியுடன் ஸ்ரீகிருஷ்ணனுடைய திருவடிகளில் சேர்த்தால் மோகங்களை யளிக்கிறது. அத்தகைய பெருமை வாய்ந்த துளஸியை நமஸ்கரிக்கின்றேன்.’

யा ஦ृष्टा ஸகलाघஸङ्घशमनी स्पृष्टा வपुष्यावானி  
रोगाणामभिवन्दिता விநशிநி ஸித்தாந்தகாஸிநி ।  
ப्रत्यासत्तिविधायिनி ஭गवतः கृष்ண ஸ்ரோபिता  
न्यस्ता தच्चरणे வिमுक्तिफलदा தस्यै துக्स्यै நமः ॥

‘கார்த்திகை மாதத்தில், துளஸியை பார்க்கவோ, தொடவோ தியானக்கவோ, வணங்கவோ பூஜிக்கவோ நட்டு வளர்க்கவோ முப்பது நாட்களிலும் அதனை வழிபடவோ

செய்தால், அவ்விதம் செய்பவர்களுடைய ஒருயுகத்தில் செய்த பாவத்தை அது அகற்றுவதாகும்.”

**ஈடு ஸ்பூஷா தथா ஧்யாதா காதிகே நமிதார்சிதா ।  
ரோபிதா ஸேவிதா நித்ய பாஷ் ஹன்தி யு஗ார்ஜிதம் ॥**

‘துளஸி இதழின் நடுவில் கேசவனும், இதழில் நுனியில் பிரும்மதேவனும், இதழின் அடிகாம்பில் சிவபெருமானும் எப்போதும் இருக்கின்றார்கள்.”

**கேஶவः பत்ரமध்யेषु பத்ராயேषு பிரஜாபதிஃ ।  
பத்ரவृந்தे ஶிவஸ்திஷ்டேது துக்ஷ्यாः ஸவீநை ஹி ॥**

என்று பத்மபுராணம் கூறகிறது.

‘எவ்னொருவன், துளஸி இதழ்களால், விஷ்ணுவையும், சிவனையும் பூஜிக்கிறானே அவன் மோக்ஷத்தை அடைகின்றான், தாயின் கர்ப்பத்தை அடைவதில்லை.”

**துக்ஷ்யமञ்ஜரீமிர்யः குர்யத் ஹரிஹரார்சநம் ।  
ஸ ந ர்஘்ரஹஂ யாதி முக்திமாஙி ஭வேந்ரः ॥**

“துளஸி இதழை தானம் செய்தால் அது பித்ருக்களுக்கு அகஷய திருப்தியை அளிக்கும். அதனால் கயா சிராத்த பயனைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகப் பலனும் ஏற்படுகிறது.”

**஗யாஶ்ராஷ்டிரல் ஦ாதுः பிதுணां பரிதோஷदம् ।  
தத்஫लं ஸ்யாத் ஶதஶுண் துக்ஷ்யபத்ராநதः ॥**

என்று “ஹரி பக்தி விலாஸ” மென்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

3. மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரஸிம்மம், வாமனர் பரசுராமர், தசரதாராமர், பலராமர், புத்தர், கல்கி ஆகிய பத்து அவதாரங்களைப் புரிந்தவரே, என்னைக் காப்பாற்றுவதில் பரிவுடன் கூடியவரே, உலகத்தினர் களை மதமுடையவர்களாகச் செய்கின்ற காமனையும், பசுக்களையும் தவறான பாதையில் போகாமல் காப்பாற்றுகின்றவரே, உடலையும், உலகத்தையும் மறந்து உள்ளத்தைத் தங்களிடம் நிலைபெறச் செய்து ஸமாதியில் சடுபடும் சிறந்த யோகிகளுடைய

கூட்டத்தை மிக்க அன்புடன் காப்பாற்றுகின்றவரே, தங்களை வழிபடுவதில் மிகச் சிறந்தவரான நாராயண தீர்த்தருடைய உள்ளத்தில் பேரானந் தத்தை மேலும் மேலும் பெருகச் செய்பவரே, (என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்).

**ஸ்தो ॥**

நூண் வந்யஹதி குர்வந् நூஸிஹ்நோऽसि ஦யாଘன ।  
இதி ஸம்஬ोध்ய ஗ோவிந்஦் ஸாநந்஦் ப்ராஹ் ஗ோபிகா ॥148॥

**ச்லோ—148**

ந்ருணாம் பந்தலுதிம் குர்வன் ந்ருஸிம்ஹோஸி தயாகன |  
இதி ஸம்போத்ய கோவிந்தம் ஸாநந்தம் ப்ராஹ் கோபிகா ||

**செ—148**

தன்னை வழிபடும் அடியார்களுக்கு கருணைவடிவ மாகவும் பக்தர்களான மாந்தர்களுடைய ஸம்ஸாரத்தை அறவே இல்லாமல் செய்கின்ற நரஸிம்ஹ மூர்த்தியாகவும் இருக்கிறீர்கள் என்று ஒரு கோபியானவள் ஸ்ரீகிருஷ்ணனை நரஸிம்ஹமாகவே அழைத்து மகிழ்ச்சியுடன் கூறுகின்றாள்.

**கிரித் - 56 ॥**

**ஸாவேரி - திரிபுட ॥**

**ப ॥ கருணயாத்வலோகய மாந் ஶரிநரஸிஹ்ந ॥**

**அனு ॥ ஶூராஸுரஸஂஹர ஶோभனாத்ரிஶ்ரீநரஸிஹ்ந ॥ ॥ கருணயா ॥**

**பரிபூர்ணदयारस पाथोधिवृह्मण**

**प्रह्लादचन्द्रोदय - श्रीनृसिह्न**

**निरसिततामस निर्विशेषमहसा**

**गुरुतरवीर श्रीगूढ सुगुणालय ॥1॥ ॥ கருணயா ॥**

पातकमहाटवीपड़क्तिकोपानल  
 भक्तचन्दनशीतल - श्रीनृसिंह  
 उत्तुङ्गसुकिरीट उन्नतकेयूर  
 मत्तचित्तमातङ्गमर्दन महाबल ॥२॥ ॥ करुणया ॥

त्रैगुण्यफलातीत तत्वफलात्मक  
 तापजलधितारक - श्रीनृसिंह  
 श्रीगुरुकरुणयाश्रितभक्तिसुधारस  
 श्रीनारयणतीर्थश्रेयोविधायक ॥३॥ ॥ करुणया ॥

ಕೀತಮ்-56

ஸாவேரி—த்ரிபுட

- ப. கருணாயாடவலோகயமாம் பிர்நாஸி மூலம்

அனு. குராஸூரஸம்ஹார சோபனாத்ரியீநராஸிம்ஹ ||

(காண்யா)

1. பரிபூர்ணதயாரஸ பாதோதிப்ரஹ்மண  
ப்ரஹ்லாதசந்தரோதய—ஸ்ரீந்ருஸிம்ஹ  
நிரஸிததாமஸ நிர்விசேஷமஹஸா  
குருதரவீர ஸ்ரீகூட ஸாகுணாலய || (கருணயா)

2. பாதகமலூடவீபங்க்திகோபானல  
பக்தசந்தனசீதள—ஸ்ரீந்ருஸிம்ஹ  
உத்துங்கஸாகிரீட உன்னதகேயூர  
மத்தசித்தமாதங்கமர்தன மஹாபல || (கருணயா)

3. த்ரைகுண்யபலாத்தீ தத்வபலாத்மக  
தாபஜலதிதாரக—ஸ்ரீந்ருஸிம்லு  
ஸ்ரீகுருகருணயாச்சிதிபக்திஸூதாரஸ—  
ஸ்ரீநாராயணதீர்த்தச்சேயோவிதாயக || (கருணயா)

கீர்த்தனம்—56

- ப. ஹே, வகுமீநரஸிம்ம, தயையுடன் என்னை ஒரு தடவை நோக்க வேண்டும்.

அனு. மிக்க பராக்ரமசாலிகளான இரண்யகசிபு முதலான அஸூரர்களை நாசம் செய்தவரே, மங்களகிரி என்ற புண்ணிய கோத்திரத்தில் நரஸிம்ஹ வடிவத்துடன் கோயில் கொண்டிருப்பவரே.

(என்னை நோக்க வேண்டும்)

1. அளவற்ற கருணாரஸம் நிறைந்திருப்பவரே, கடலைப் போன்ற ஒலி முழக்கமுடையவரே, பிரஹ்லாதன் எனப்படும் பக்தனுக்கு அவன் தந்தையால் தோற்றுவிக்கப்பட்ட துன்பங்களை அணுகவிடாமல் செய்து சந்திரனைப் போன்று பேரானந்தத்தை அளித்தவரே, ஹே, லக்ஷ்மீநரஸிம்ஹ, உலகத்திற்கு துன்பத்தை விளைவிக்கும் தமோ குணம் நிறைந்த அஸூரர்களை அழிப்பவரே, இவ்வுலகில் ஒன்றிலும் ஏற்றத்தாழ்வையோ, வேறுபாட்டையோ அடையாத உள்ளத்தை உடையவரே, சிறந்த பராக்ரமம் நிறைந்தவரே, செல்வத்தால் மட்டும் அடைய முடியாதவரே, நற்குணங்களுக்கு வீடாய் இருப்பவரே.

(ஸ்ரீநரஸிம்ஹ என்னை நோக்க வேண்டும்).

2. கொடிய பாபங்கள் ஆகிற மிகப் பெரிய காடுகளின் வரிசைக்கு தீயைப் போன்ற சினம் உடையவரே, தன்னை வழிபடும் அடியார்களுக்கு நறுமணம் பொருந்திய சந்தனம் போன்ற மிகுந்த குளிர்ச்சியைத் தருபவரே, ஹே, லக்ஷ்மீநரஸிம்ஹ, மிக்க உயரம் உள்ளதும், நிகரற் அழகு வாய்ந்ததுமான கிரீடத்தை அணிந்திருப்பவரே, மிக்க கர்வம் நிறைந்த உள்ளங்கள் ஆகிற யானைகளை அடக்கும் மிகப் பெரியதோர் வலிமை பொருந்தியவரே.

(ஸ்ரீநரஸிம்ஹ என்னை நோக்க வேண்டும்).

3. மறைகளில் கூறப்பட்ட புண்ணிய கர்மாக்களாலும், உபாஸனைகளாலும், அடையத் தகுந்த ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிற முக்குணங்களின் வடிவமான,

பிரம்மாண்டத்திற்கு அப்பாற்பட்டவரே, ஸச்சி தானந்த பரம்பொருளின் வடிவமாகவே இருத்தல் என்ற கைவல்ய ஸ்வரூபனே, அடியார்களை மூன்று விதமான தாபங்களாகிற கடவிலிருந்து கரையேற்றி விடுபவரே, ஹே லக்ஷ்மீநரஸிம்ஹ முக்தி பெற்ற மஹான் ஆன குருவின் தயையால் தங்களிடம் நிகரற்ற பக்தியைச் செய்யும் அடியார்களுக்கு அமுதரஸமாக இருப்பவரே, ஸ்ரீநாராயணதீர்த்தருக்கு மோகஷலக்ஷ்மியை அளித்தவரே.

(ஸ்ரீ நரஸிம்ஹ என்னை நோக்க வேண்டும்).

**குறிப்பு-** நூலாசிரியர் 6, 7, 11 மூன்று தரங்கங்களில், கோபிகைகள், முகுந்தன் இவர்களின் வாயிலாக, ஸ்ரீநாரஸிம்ம மூர்த்தியைத் துதிக்கின்றார். ஸ்ரீநாராயணதீர்த்தர் சிறு வயதிலேயே ஸ்ரீந்ருஸிம்ம மூர்த்தியை வழிபட்டவர். அவர் அருளாலேயே துறவறம் பூண்டு, ஸ்ரீசிவராம தீர்த்தர் என்று குருவையும் அடைந்தார். வேதாந்தங்களைப் பயின்றார். தூய்மையான பிரும்ம ஞானத்தையடைந்தார். தச்சினதேசத்தில் பல புண்ணிய கேஷத்திரங்களைத் தரிசித்து, அவர் அருளாலேயே வரஹாபுரி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளை வழிபட்டு “ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கினீ” எனப்படும் பக்தி நூலைப் படைத்தார்.

ஸ்ரீசங்கர பகவத்பாதருடைய முக்ய சிஷ்யரான, பத்மபாதரும் ந்ருஸிம்ம பக்தர், அஹோபிலத்தில் கடுந்தவமிருந்து, அவருடைய அருளைப் பெற்றார். அவர் அருளாலேயே, துறவறம் பூண்டு, காசியை வந்தடைந்து சங்கர பகவத் பாதருடைய சிஷ்யராக ஆனார். தனது குருநாதரான சங்கர பகவத்பாதரை ஒரு காபாலிகன் கொல்ல முற்பட்டபோது, பத்மபாதர் ந்ருஸிம்ம உருவம் தாங்கி காபாலிகனைக் கொன்று குருநாதருடைய உடலைக் காப்பாற்றினார். பிறகு சங்கரபகவத்பாதர், ந்ருஸிம்ம ஸ்தோத்திரத்தைச் சொன்னார். பத்மபாதர் சொந்த நிலையை அடைந்தார் என்று ‘சங்கர விஜயம்’ கூறகிறது. எனவே துறவறம் பூணல், ஸத்குருவை அடைதல், ஆத்மஞானத்தைப் பெருதல், திடமான விஷ்ணு பக்தி வருதல், ஆகியவை ஸ்ரீ ந்ருஸிம்ம ஸ்வாமியின் அனுக்ரஹத்தாலேயே கிடைப்பது என்பது

ஆன்றோர்களிடையே அறியப்படுவதாகும். 'ந்ருஸிம்மதாபினி' உபநிஷத்தும் இதனைத் திடப்படுத்துவதாகும். அதனாலேயே ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஸ்ரீநரஸிம்ம மூர்த்தியை பக்தியுடன் துதிக்கின்றார் என்று அறியவேண்டும்.

ஶ्लो ॥

அन्यापि யुवती காचி஦न்யாஷாगிரா ஹரிம् ।  
஧ன்யா ஸம்வோ஧யந்த்யஜா ஸன்யாய் ப்ராஹ ஸாதரம् ॥149॥

ச்லோ—149

அன்யாபி யுவதீ காசிதன்யாத்ரூசகிரா ஹரிம் : |  
தன்யா ஸம்போதயந்த்யத்தா ஸன்யாயம் ப்ராஹ ஸாதரம் ||

செ—149

பாக்கியம் செய்த நடுவயதினளான வேறொரு கோபிகை முன் கூறிய முறையைத் தழுவாமல், வேறொரு வழியில் நந்தகுமாரன் வடிவத்திலிருக்கும் ஸ்ரீநாராயணனை, தன்னை பக்தையாக ஏற்றுக் கொள்வதற்காக தக்க யுக்திகளுடன், அழகிய சொற்களால், மிகுந்த ஆதரவுடன் நன்கு எடுத்துக் கூறுகிறாள்.

గித் - 57 ॥

புனா஗வராதி - ஆடி ॥

ப ॥      ஭ूயो ஭ूயो யாசே<sup>1</sup>அலினா  
                भूमन् त्वयि मे दास्यं देहि ॥

<sup>1</sup> நிமிஷார்஧மपி தவ ஦र்ஶனவி஘ுரா  
நிந்யா ஹி தனுரேஷ  
தாமரसேக்ஷன தவ பாடகமலே  
தனுதாந்தனுதாம் மம தனோரதுலாம் ॥1॥      || ஭ूயो ||

<sup>2</sup>कान्तं कान्तारमपि तव योगे  
 कमलेक्षण मन्ये  
 कान्तारं गृहमपि तु वियोगे  
 करुणातरुणी मयि तव भवतु ॥२॥      || भूयो ॥

वरयामि गोपालवल्लभमधुना  
त्वरयाहमखिलगुरुं  
सरसगिरा गोपयुवतीकथितमिति  
गुरुकृपया नारायणतीर्थफणितम् ॥3॥      ॥ भूयो ॥

ಕೀತುಮ்-57

## புன்னாகவராளி—ஆதி

- ப. பூயோ பூயோ யாசேஞ்ஜலினா  
பூமன் த்வயி மே தாஸ்யம் தேஹி ||

1. <sup>1</sup>நிமிஷார்த்தமபி தவ தர்சனவிதுரா  
நிந்த்யா ஹி தனுரேஷா  
தாமர்ஸேஷன் தவ பாதகமலே  
தனுதாந்தனுதாம் மம தநோரதுலாம் || (பூயோ)

2. <sup>2</sup>காந்தம் காந்தாரமபி தவ யோகே  
கமலேஷன் மன்யே  
காந்தாரம் க்ருஹமபி து வியோகே  
கருணாதருணீ மயி தவ பவது || (பூயோ)

3. வரயாமி கோபாலவல்லபமதுனா  
த்வரயாஹுமகிலகுரும்  
ஸரஸகிரா கோபயுவத்கதிதமிதி  
குருக்ருபயா நாராயணதீர்த்தபணிதம் || (பூயோ)

கீர்த்தனம்—57

- ப. எங்கும் நிறைந்திருப்பவரே, ஹே, கிருஷ்ணா, என்னெனத் தங்களுக்கு பணிவிடை செய்கின்றவளாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூப்பிய கரங்களுடன் மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.

1. ஹே, கமலக்கண்ணா, அரைநிமிஷமும்கூட தங்களைப் பார்க்காதிருக்கும் இந்த உடல் வெறுக்கத் தக்கதாகும். தங்களுடைய திருவடித் தாமரைகளில் பணிவிடை செய்து என்னுடைய உடல் நன்கு மெலிந்து இளைத்துப் போகட்டும்.  
(மீண்டும், மீண்டும் வேண்டுகிறேன்).
2. என்னைத் தங்களுடைய திருவடித் தாமரைக்கு பணிவிடை செய்யும் பணிப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களுடைய ஸந்திதி இருந்தால், காடும் நாடு போன்று அழகுள்ளதாகும். தங்களுடைய ஸந்திதியில்லையானால் வீடானாலும் கஷ்டங்கள் நிறைந்த காடாகவே ஆகும். எனவே என்னிடம் தங்களுடைய தலைமை வாய்ந்த தயை தோன்ற வேண்டும்.  
(மீண்டும், மீண்டும் வேண்டுகிறேன்)
3. உலகம் அனைத்திற்கும் குருவாக விளங்குபவரும், ஆயர்பாடியிலுள்ள கோபாலர்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருக்கின்ற தங்களை இப்பொழுது நான் விரைவாகவே என் தலைவனாக வரிக்கின்றேன் என்று அன்பு நிறைந்த சொல்லால் நடுவயதினளான கோபிகை ஒருத்தியால் கூறப்பட்டது. சிவராம தீர்த்தர் என்ற குருநாதருடைய கருணையால் ஸ்ரீ நாராயணதீர்த்தரால் கூறப்பட்டது.

(விளக்கம்: 1-2) இந்தப்பாட்டில் ‘அரைக்கண நேரமானாலும் கண்ணனைக் காணாத உடலானது வெறுக்கத்தக்கதாகும்’ என்று கூறியிருப்பதும், ‘காடானாலும் அது கண்ணன் இருக்கும் இடமானால், நாடு போன்று அழகு வாய்ந்ததாகும்’ என்று கூறியிருப்பதும் கவனத்திற்குரியதாகும். வால்மீகி முனிவரும், ராமாயணத்தில் ராமர் தோன்றிய இடத்திலும், காலத்திலும் இருக்கும் ஒரு மனிதன் ராமனால் பார்க்கப்படவோ, ராமனைப் பார்க்கவோ இல்லையானால், அவனது பிறவி வெறுக்கத் தக்கதாகும் என்றும், ராமனுடைய ஸந்திதானம் இல்லாத

அயோத்தியாநகரமானது காடாகும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கு நூலாசிரியர் வால்மீகியை நினைவு படுத்துகிறார் என்று அறியவும்.

**यश्च रामं न पश्येत् यं च रामो न पश्यति ।**

**निन्दितः स भवेष्ठोके स्वात्माप्येनं विगर्हति ॥**

**नहि तद्भविता राष्ट्रं यत्ररामो न भूपतिः ।**

**तद्वनं भविता राष्ट्रं यत्र रामो निवत्स्यति ॥ (अयो)**

श्लो ॥

**मुरारिवचनाव्यग्र बल्लभी कापि तत्परा ।**

**सम्बोधयित्वा स्वसखीमिति गायति सादरम् ॥150॥**

**ச்லோ—150**

முராரிவசனாவ்யக்ரா வல்லவீ காபி தத்பரா |

ஸம்போதயித்வா ஸ்வஸகீமிதி காயதி ஸாதரம் ||

**செ—150**

கிருஷ்ணனிடத்தில் அன்பு கொண்டவளான மற்று மொரு கோபிகை, கணவர் முதலிய உறவினர்களுக்கு பணிவிடை செய்யும் பொருட்டு நீங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கிருஷ்ணனுடைய அறிவுரையைக் கேட்டு கலக்கமோ, பதட்டமோ அடையாதவளாய் மிக்க ஆதரவுடன் தன்னுடைய பிரியமான தோழியை அழைத்து அவளிடம் கூறினாள்.

**गीतं - 58 ॥**

**कल्याणि - त्रिपुट ॥**

**प ॥ वद किं करवाणि सखि हे वरकोकिलशुकवाणि ॥**

அனு ॥ வத வன்முவி வர்ஹிவர்வதம்ஸோ  
வடதி கிமபி வக்ரதயாலம् ॥ ॥ வட கிஂ ॥

குஹபதிபுत்ர஧நாடிஷு மமதா-  
குஹபரி஗ுஹிதாந்தரஜ்ஞம்  
மஹநியமுரளிஸரல்஗ிதமன்னேண  
மோசிதமபி ர்சயதி குஹஸஜ்ஞம் ॥1॥ ॥ வட கிஂ ॥

<sup>1</sup> நிமிஷமபி யுகஃசஹஸஸமதயா  
நீத் மயா ஦ிநமாசாயம் ।  
அமிதகுபானி஧ிரயமிதி சஹஸா  
அதுநாகதமிஹ த்யஜதி குதமயம் ॥2॥ ॥ வட கிஂ ॥

தபஸா கில மஹதா ஭ுவி கல்ய-  
தருமுபல்஭்ய காபி காமிதாந்  
சுபலநிதிமனுஸரதி ஸோயமிதி  
விவுத் திவநாராயணதீர்ணேதம் ॥ ॥ வட கிஂ ॥

### கீதம்-58

கல்யாணி—த்ரிபுட

ப. வத கிம் கரவாணி ஸகி ஹே வரகோகிலக்கவாணி ॥  
அனு. பத வனபுவி பர்ளிபர்ளாவதும்ஸோ  
வததி கிமபி வக்ரதயாலம் ॥ (வத கிம்)

1. க்ருஹபதிபுத்ரதனாதிஷா மமதா-  
க்ரஹபரிக்ருஹீதாந்தரங்கம்  
மஹநீயமுரளீஸரளகீதமந்தரேண  
மோசிதமபி ரசயதி க்ருஹஸங்கம் ॥ (வத கிம்)

2. <sup>1</sup>நிமிஷமபி யுகஸஹஸ்ரஸமதயா  
நீதம் மயா தினமாஸாயம்  
அமிதக்ருபாநிதிரயமிதி ஸஹஸா  
அதுநாகதமிஹ த்யஜதி குதமயம் ॥ (வத கிம்)

3. தபஸா கில மஹதா புவி கல்ப-  
தருமுபலப்ப காபி காமிததம்  
ஸபலநீதிமனுஸரதி ஸோயமிதி  
விவருதம் சிவநாராயணதீர்தேநேதம் || (வது கிம்)

### கீர்த்தனம்—58

- ப. மிகவும் சிறந்த கோகிலம், கிளி இவை போன்று பேசுபவளே, ஏ, தோழியே, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நீ கூறுவாயாக.

அனு. இந்த பிருந்தாவன பூமியில், மயிலின் தோகையால் மிகவும் அழகு பொருந்திய திருமுடியையுடைய கிருஷ்ணன் நேர்மையற்ற முறையில் கோணலாக எதையோ கூறுகிறார். அது போதும், இருக்கட்டும். (நீ கூறுவாயாக)

- வீடு, கணவன், மக்கள், செல்வம் முதலியவற்றில், இவைகள் அனைத்தும் என்னுடையது என்ற திடமான கெட்ட எண்ணத்துடன் கூடியிருக்கும் என்னுடைய உள்ளத்தை, புஜிக்கத் தகுந்த புல்லாங்குழலிலிருந்து அன்புடன் கலந்து வெளிவந்த ஒளியாகிற திருமந்திரத்தால் ஸ்ரீகிருஷ்ணன் என்னுடையது என்ற அந்த கெட்ட எண்ணத்திலிருந்து விடுவித்துவிட்டார். (நீ கூறுவாயாக).
- அங்குனம் என்னுடைய உள்ளத்தை தூய்மையாக்கிய பின்னரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அந்த கெட்ட எண்ணத்தை இவர் உண்டு பண்ணுகிறார். நான் மாலைப் பொழுது வரையில் பகல் முழுவதும் ஒவ்வொரு கணமும் ஆயிரம் யுகங்களைப் போன்று கழிக்கின்றேன். அளவுகடந்த கருணைக்கு இருப்பிட மானவன் ஸ்ரீகிருஷ்ணன் என எண்ணி வேறு ஒன்றையும் பற்றிக் கவலைப்படாமல் இங்கு வந்து விட்டேன். கருணாநிதி என்று புகழ் பெற்ற இந்த

கிருஷ்ணன் எப்படி என்னை வெறுப்பார். (நீ  
கூறுவாயாக)

(விளக்கம்-1) இந்தப்பாட்டில் கண்ணனைப் பார்க்காத  
கணநேரம் ஆயிரம் யுகங்களுக்கு ஒப்பானது ஆகும் என்று  
கூறியிருப்பது, ஸ்ரீமத் பாகவதம், 10-வது ஸ்கந்தம், 31-வது  
அத்யாயத்தில் ராஸக்ரீடை கோபிகா கீதத்தில் சூரியு஗ாயதே த்வாமபஶ்யத்  
என்று கோபிகைகள் கூறுவதை நினைவுபடுத்துகிறது.

3. இம்மண்ணுலகத்தில் தன்னை வழிபடும் அடியார்  
களின் விருப்பத்தை கற்பக விருக்ஷம் போன்று அளிக்  
கின்றவரான கிருஷ்ணன், கணக்கில் அடங்காத  
தவப்பயனால் நேரடியாய் அவரைக் காணும்  
பாக்கியத்தைப் பெற்றவளான இந்த கோபிகை  
யானவள் உலகில் பயனுள்ள நீதியை அனுசரித்து  
கூறுகின்றாள் என்று இவ்விஷயம் சிவ நாராயண  
தீர்த்தரால் நன்கு விளக்கப்பட்டது.

ஶோ ॥

மध्ये கृष्णं मरकतमणिञ्छायमिञ्छाविहारम्  
कृत्वा गोप्यः कुबलयदशो नायकं वेष्टयन्त्यः ।  
गायन्त्यस्तं सरसवचसा दास्यभावं भजन्त्यो  
बृन्दारण्ये मणय इव ताः पद्मरागा इवासन् ॥151॥

निगमबृन्दसरोरुहसङ्गतम्  
निखिललोकमधुस्वसुखात्मकम् ।  
मधुरिपुं प्रतिलभ्य च वल्लवी-  
मधुकरा-सुकरा जगुरित्यलम् ॥152॥

ச் லோ—151–152

மத்யே க்ருஷ்ணம் மரகதமணிச்சாயமிச்சாவிஹாரம்  
க்ருத்வா கோப்ய: குவலயத்ருசோ நாயகம் வேஷ்டயந்த்ய: ।

காயந்தயஸ்தம் ஸரஸவசஸா தாஸ்யபாவம் பஜந்தயோ  
ப்ருந்தாரண்யே மணய இவ தா: பத்மராகா இவாஸன் ||

நிகம்ப்ருந்த ஸரோருஹஸங்கதம்  
நிகிலலோகமதுஸ்வஸாகாத்மகம் |  
மதுரிபும் ப்ரதிலப்ய ச வல்லவீ-  
மதுகராஸ்ஸாகரா ஜகுரித்யலம் ||

## செ—151-152

நீலோத்பல இதழ் போன்ற அழகிய கண்களை  
உடையவர்களான கோபஸ்தரீகள், பிருந்தாவனத்தில் தன்  
இஷ்டப்படி லீலைகள் செய்பவரும், மரகதமணி போன்று  
கறுகறுவென்ற பச்சை நிறமான திருமேனி கொண்டவரும்,  
தங்கள் தலைவனுமான ஸ்ரீகிருஷ்ணனை, தங்கள் நடுவே  
இருக்கச் செய்து, அவரைச் சூழ்ந்து கொண்டு நிற்பவர்  
களாகவும், அன்பு நிறைந்த சொற்களால் அவரைப் பாடு  
கின்றவர்களாகவும், அவருக்கு பணிவிடை செய்யவிரும்பு  
கின்றவர்களாகவும் இருக்கின்ற அவர்கள் பிருந்தாவனத்தில்  
சிவப்பான ஒளிகளையுடைய பத்மராக இரத்தினங்கள்  
போல் காட்சி அளித்தனர்.

புண்ணியம் செய்தவர்களான, ஆயர்பாடியிலுள்ள  
மங்கையர்கள் ஆகிற வண்டுகள், வேதங்களுடைய  
சூட்டமாகிற தாமரை மலரினுள் நன்கு காணப்படுபவரும்,  
உலகத்தினர் அனைவருக்கும் (நல்லுறங்கத்தில்) தேன்  
போன்று தங்களுடைய சுகத்தின் வடிவமாக இருப்பவரு  
மான ஸ்ரீகிருஷ்ணனை நன்கு அடைந்த பின் இவ்விதம்  
கானம் செய்தனர்.

கிரிதம் - 59 ||

காங்காஜி - திருபுடு ||

ப || வனभுவி ஗ோவிந்஦மிஹ விஹரந்தம் ||

அனு ॥ வல்வயுவதீஜநமாஸ்வந்தம् ॥ ॥ வனமுவி ॥

நி஗மஸரோஹ நித்யஸஜ்ஜதமधு<sup>1</sup>  
 மधுஹராத்மதயேஹ ஸமுடிதம் ।  
 அगणितगोधनமபரिमிதானந்஦ம்  
 ஆனந்஦கரமமரேஶிதுரபி தன் ॥1॥ ॥ வனமுவி ॥

<sup>2</sup>இநஶாशிபாவகதாரக்஭ாஸகம்  
<sup>3</sup>இக்ஷணஸமுடிதஜாக்஦ைகநாநம்  
 முனிஜநமானஸஸாரஸவரஹஸ்  
 மஹநியடைவதமாகிலதைஹநம்<sup>4</sup> ॥2॥ ॥ வனமுவி ॥

லாவண்யஸரிடைகநாயகமாகிலஸ்-  
 ரக்ஷணமமரஸஸக்ஷணம஧ுநா  
 ஸெவகஶிவநாராயணதீர்஥மாவித-  
 ஶயோவி஧ாயகமிஹ வெடவி஧ிநா ॥3॥ ॥ வனமுவி ॥

### கீதம்-59

காம்போஜி—த்ரிபுட

ப. வனபுவி கோவிந்தமிலூ விழூரந்தம் ॥

அனு. வல்லவயுவதீஜன பாஸ்வந்தம் ॥ (வனபுவி)

1. நிகமஸரோஹநித்யஸங்கதமதும்<sup>1</sup>  
 மதுஹராத்மதயேஹ ஸமுதிதம்  
 அகணிதகோதனமபரிமிதாநந்தம்  
 ஆனந்தகரமமரேசிதுரபி தம் ॥ (வனபுவி)
2. <sup>2</sup>இனசசிபாவகதாரகபாஸகம்  
<sup>3</sup>ஈக்ஷணஸமுதிதஜகதேகநாதம்  
 முனிஜனமானஸஸாரஸவர ஹம்ஸம்  
 மஹநியதைவதமகிலதேஹரதம்<sup>4</sup> ॥ (வனபுவி)
3. லாவண்யஸரிதேகநாயகமகிலஸம்-  
 ரக்ஷணமமரஸம்ரக்ஷணமதுநா

ஸேவகசிவநாராயணதீர்த்தபாவிது-  
ச்ரேயோவிதாயகமிஹு வேதவிதினா ||

(வனபுவி)

### கீர்த்தனம்—59

ப. ஆயர்பாடி யிலுள்ள மங்கையர்களாகிற தாமரை அனு. களுக்கு கதிரவனாக இருப்பவரும், இந்த பிருந்தாவன புன்னிய பூமியில் லீலைகள் புரிகின்றவனுமான கோவிந்தனை, வணங்கி வழிபடுவோமாக.

1. மறைகளாகிற தாமரை மலர்களில் எப்போதும், மகரந்தமாகிற பேரானந்தமாக இருப்பவரும், மது என்ற அஸாரனைக் கொல்லுவதற்காக அவதரித்த வரும், கணக்கிலடங்காத பசுக்களாகிற செல்வத்தை யுடையவரும், அளவிடமுடியாத பேரானந்த வடிவரும், வானவர்களுடைய வேந்தனான இந்திரனுக்கும் ஆனந்தத்தை அளித்தவருமான கோவிந்தனை வழிபடுவோமாக).
2. ஸமரிய, சந்திர, அக்னி, நக்ஷத்திரங்கள் இவற்றை ஒளிமிகுந்து பிரகாசமுள்ளதாகச் செய்கின்றவரும், ஸங்கல்பத்தால் மட்டுமே உலகத்தைப் படைத்து அதன் தலைவனாக இருப்பவரும், பரமாத்மாவையே உள்ளத்தால் எப்போதும் தியானம் செய்யும் சிறந்த மஹரிஷிகளுடைய உள்ளங்களாகிற தாமரை மலர்களில், சிறந்த அன்னப் பறவையாக வசிப்பவரும், அறிவுள்ள மாந்தர்களால் புகழ்ந்து போற்றி வணங்கி வழிபடவேண்டிய முழுமுதற் தெய்வமாக இருப்ப வரும், புராணங்களில் கூறப்படும் என்பத்து நான்கு லக்ஷ்மி உடல்களாகிற தேர்களில் உடல்களுடன் சிறிதும் ஸம்மந்தப்படாதவராய் மிக்க ஆனந்தத்துடன் அந்தர்யாமியாக வீற்றிருப்பவருமான,  
(கோவிந்தனை வழிபடுவோமாக)
3. இவ்வுலகில் எங்கும் அசையும் பொருள்களிலும், அசையாப் பொருள்களிலும், வழிந்தோடும் நீர்

போன்று தினைத்துக் காணப்படும் அழகாகிற நதிகளுக்கு ஒரே தலைவனான கடல் போன்று கட்டமகனாக இருப்பவரும் ஏறும்பு முதல் பிரம்ம தேவன் வரையுள்ள உலகத்தைக் காப்பாற்றுகின்ற வரும், இவ்வுலகத்தை அவ்வப்போது தன்னுடைய அருளைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுகின்ற இந்திரன் முதலிய வானவர்களைக் காப்பாற்றுகின்றவரும், இப்போது வேதம் வகுத்த முறையைத் தழுவி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நன்கு வழிபட்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீநாராயண தீர்த்தருக்கு அவர் விரும்பிய மோக்ஷத்தை அளித்த வருமான, கோவிந்தனை வழிபடுவோமாக)

(விளக்கம்-1) நூலாசிரியர், இப்பாட்டில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை, மது (தேன் போன்று இனிப்பாக இருப்பவர்) என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள பொருள்கள் அனைத்துமே, ஒன்றுக்கொன்று உபகாரமாக இருப்பதாகும். ஒரு பொருளையும் இன்பத்திற்குக் காரணமாக இல்லை என்று கூறவது முடியாது. அதற்குக் காரணம் தேன் போன்று இனப வடிவமான பரம்பொருள் என்றும் நிறைந்திருப்பதேயாகும். எனவே, பரமாத்மாவை ப்ருக்தாரணனியகம் என்ற உபநிஷத், 2-வது அத்யாயம், 5-வது பிராமணத்தில், எங்கும் மது என்ற ஆக்ம ஸ்வரூபம், நிறைந்திருப்பதாகக் கூறுகிறது. அதை அனுசரித்தே நூலாசிரியர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.

(விளக்கம்-2) நூலாசிரியர், சூரியன் முதலிய ஜ்யோதிஸ் களை ஸ்ரீகிருஷ்ணன், பிரகாசிக்கும்படிச் செய்பவர் என்று குறிப்பிட்டுள்ளார். சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள், மின்னல்கள், அக்னி ஆகியவைகள் எப்பொழுதும் ஆக்ம வஸ்துவை பிரகாசப்படுத்துவதில்லை. ஓளிகளுடன் பிரகாசிக் கின்ற ஆக்ம வஸ்துவினுடைய ஓளிகளைத் துணையாகக் கொண்டு ஓளிகள் உள்ளதாகக் காணப்படுகின்றன. உலகம் அனைத்துமே, அவ்வாத்ம ஸ்வரூபத்தின் ஓளியாலேயே துலங்குகிறது என்று, கடோபநிஷத் 5-வது வஸ்லியிலும்

முண்டகோபநிஷத் 2-வது முண்டகத்திலும் கூறப்பட்டிருக்கிறது. அந்த உபநிஷத்தை அனுசரித்தே சூரியன் முதலியவர்களை ஸ்ரீகிருஷ்ணன் பிரகாசப்படுத்துகிறார் என்று நூலாசிரியர் கூறியிருக்கிறார்.

(விளக்கம்-3) நூலாசிரியர் ஸ்ரீகிருஷ்ணன் ஸங்கல்பத்தால் மட்டுமே உலகத்தைப் படைத்து அதன் ஒரே தலைவராக இருப்பவர் என்று கூறியிருக்கிறார். சாந்தோக்ய உபநிஷத்தில் 6-வது அத்யாயத்தில் தெக்ஷத தசேஜாஸ்ஜுத என்றும், தைத்ரீயோப நிஷத்தில், பிரும்மானந்தவல்லியில் ஸோகாமயத-ஸ தபோதப்யத-இங் ஸ்வ அஸுஜத என்றும், ஐதரேய உபநிஷத்தில் ஸ ஈக்ஷத லோகாஸு ஸுஜா இதி என்றும், ஸங்கல்பத்தால் உலகத்தின் படைப்பு கூறப்பட்டிருக்கிறது. இதுவே, மேற்கூறியதற்கு மூலப்பிரமாணமாகும்.

(விளக்கம்-4) நூலாசிரியர் கிருஷ்ண பரமாத்மா உலகத்தி லுள்ளவர்கள் அனைவருடையவும் உடல்களைத் தேர்களாகக் கொண்டு அவைகளில் இருப்பவர் என்று கூறியிருக்கிறார். புராணங்கள், ஜீவாத்மாக்கள் இருக்கும் உடல்களை எண்பத்தி நான்கு லக்ஷ்மெனக் கணக்கிட்டுக் கூறியிருக்கின்றன. மனித னுடைய உடல் தேர், புலன்கள் குதிரைகள், உள்ளம் கடிவாளம், புத்தி தேரோட்டி, சப்தம் ஸபர்சம் ரூபம், ரஸம், கந்தம் ஆகிய விஷயங்கள் பாதைகள், உடல், புலன், உள்ளம் ஆகியவைகளை நான், என்னுடையது என்று அபிமானமுடையவன் தேரின் தலைவன் என்று கடோப நிஷத், மூன்றாவது வல்லீ உபதேசிக்கின்றது. இத்தகைய தேரில் பரமாத்மாவும் இருக்கிறார். ஆனால் ஜீவாத்மா போன்று உடல் புலன் உள்ளம், இவைகளுடன் சிறிதும் சேருவதில்லை. எல்லா உடல்களிலும் இருந்து கொண்டு பரமாத்மா அந்தந்த ஜீவர்களை செயல்படும்படிச் செய்கிறார். இவர் அந்தர்யாமி என பிருகதாரண்யகம் மூன்றாவது அத்யாயம், ஏழாவது பிரமாணம் கூறகிறது. இக்கருத்தையே, அந்தர்யாமியாக எல்லா உடல்கள் எனப்படும் தேர்களிலும் இருக்கிறார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆ ॥

गायन्त्यो ननृतुश्वेतं गायन्तं नन्दनन्दनम् ।  
वेणुनादसुधाधारामुद्गिरन्तं मुहुर्मुहः ॥153॥

## ச்லோ—153

காயந்த்யோ நந்ருதுச்சேத்தம் காயந்தம் நந்தநந்தனம் |  
வேணுநாத ஸாதாதாராமுத்கிரந்தம் முஹார்முஹா: ||

## செ—153

இடையிடையே, குழலோசையாகிற அமுதப் பெருக்கை வர்ஷித்துக் கொண்டு இருக்கும் நந்தகோபரின் மைந்தனான ஸ்ரீகிருஷ்ணனை இவ்விதம் பாடிக்கொண்டு, நடனமாடி ஆயர்பாடியிலுள்ள, மங்கையர்கள் வழி பட்டனர்.

இதி ஶ्रீநாராயணதீர்஥விரचிதாயா்  
ஶ்ரீகृष்ணலிலாதரங்கிணாய்  
ஶ்ரீகृഷ்ணாபீஸமாகமவர்ணந் நாம ஷஸ்தரங்க: ஸமாஸ: ||

இவ்விதமான ஸ்ரீநாராயண தீர்த்தரால் இயற்றப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண லீலாதரங்கினீ என்ற நூலில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடையவும் கோபிகைகளுடையவும் சேர்க்கையை வருணிக்கும் ஆஹாந்தரங்கமும் வேங்கடேசப்ரியை எனப்படும் அதனுரையும் முற்றிற்று.



## பலத்ருதி: ||

ஶ्रீగோபாலதனாடபாரகருணாபீயூஷ்ய஧ாராஸ்ஸृதா:  
 யா நாராயணதீர்மூ஧பரிக்ஷிபாஸஸமஸ்தாஶ்ச தா: |  
 ஸ்மூயாஞ்சுதமக்மூமிஷு வஹ்த்யானந்஦யந்தி ஜகத்  
 பாவித்ரய் விதனோது கृஷ்ணவிலஸல்லிலாதரஜ்ஞிண்யஸौ ||

ஸ்ரீகோபாலகனாதபாரகருணாபீயூஷ்யதாராஸஸ்ஸுதா:  
 யா நாராயணதீர்த்தபூதரபரிக்ஷிப்தாஸஸமஸ்தாச்ச தா: |  
 ஸம்பூயாச்சுதபக்தபூமிஷூ வஹ்த்யானந்தயந்தீ ஜகத்  
 பாவித்ரய் விதநோது க்ருஷ்ணவிலஸஸல்லீலாதரங்கின்யஸெஸள ||

இந்த நூல், கண்ணனாகிற கார்மேகத்திலிருந்து தோன்றிய எல்லையற்ற கருணாரஸப் பெருக்குகள் ஸ்ரீநாராயணதீர்த்தர் என்கிற மலையில் எவ்வளவு விழுந்தனவோ, அவ்வளவும் ஒன்று சேர்ந்து, “கிருஷ்ணலீலா தரங்கினீ” என்ற திருநாமம் பூண்ட ஆறாகத் தோன்றியது. இந்நால், ஸ்ரீகிருஷ்ணனை வழிபடும் பக்தர்களாகிற வயல்களில் பாய்ந்து ஓடி, இவ்வுலகத்தை இன்புற்றிருக்கும் படிச் செய்து கொண்டு, உலகம் அனைத்தையும் தூய்மைப் படுத்தட்டும்.

காமா காமினாமேஷா முமுக்ஷுநாஞ் மோக்ஷா |  
 ஶृஷ்வதா ஗ாயதாம் ஭க்தா கृஷ்ணலிலாதரஜ்ஞிணி ||

காமதா காமினாமேஷா முமுக்ஷுநாஞ்ச மோக்ஷதா |  
 ச்ருண்வதாம் காயதாம் பக்த்யா க்ருஷ்ணலீலா தரங்கினீ ||

ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கினீ என்ற பக்தி நூல், இதை மிகுந்த பக்தியுடன் பாடுகின்றவர்களுக்கும், ஆதரவுடன் கேட்கின்றவர்களுக்கும், அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப, அறம், பொருள், இன்பம், வீடு முதலியவற்றை அளிப்பதாக இருக்கிறது.

(இவை 12-ம் தரங்கத்தின் முடிவிலுள்ள செய்யுட்கள்)

<u>પદસૂचી ॥</u>			
ગોવિન્દાનુચરા:	15		
અધાસુરબકા	43	છત્રીકૃત	71
અદ્યભાણીરકમ्	32	જધાન	43
અન્યાપિ	129	જન્માન્તર	120
આબાલ્યમેતત્	65	જીર્ણો	43
ઇતિ પ્રલપતિ	103	દૃષ્ટા દાવા	43
ઇત્યં ગોપાલકૈ:	48	નન્દકુમાર	82
ઇત્યુત્કા વસનાન्	66	નિગમબૃન્દ	135
ઇન્દ્રયાગ	66	નિતમ્બિની	51
ઉછૃત્ય	50	નિવૃત્તે	75
ઉષિત્વા ગોકુલે	32	નૃણાં બન્ધહતિમ्	125
એવं સુતે	26	પરયત્સુ	16
ક્રીડામ्	38	પાત્રપ્રવેશઃ	50
કૃદ્રસ્ય	71	પુનઃ પુનઃ	116
કાપિ ગોપી	103	પ્રલમ્બો	38
કાલીયમર્દનમ्	3	ફળેષુ	22
કાલીયસ્તુ	15	વધવાદુકૂલં	51
ખરાસુર	26	વૃન્દાવને	87
ગાયન્ત્યો	140	મેંકાનુગ્રહ	55
ગાયં ગાયં	37	ભો ભો બ્રજ	93
ગીયતેરામ	3	મધ્યેકૃષ્ણં	135
ગોપીભિ:	58	મુરારિ	132
ગોપીયરત્નાય	50	રક્ષિતે	75
ગોપીશ્રીકૃષ્ણ	87	રોહિણેય	20
ગોવર્ધન	70	વિના તુ	15
ગોવિન્દમ्	55	વીર્યમાવેદયન्	38

शारदेव	87	राम राम विचारम्	33
श्रवणाञ्जलिभिः	116	राम सरवे	28
श्रीकृष्णस्तं	26	वद किं करवाणि	132
श्रीगोपालकं	43	दनभुवि गोविन्दम्	136
श्रीगोपाल कृपानिधे	76	वल्लवाङ्गना मा	113
सङ्केतस्यानम्	38	शंके शंकरम्	94
समं गोपबालैः	26	शरणं भव कृष्ण	117
सुत्वा सुरेन्द्रः	86	श्रीकृष्णतावक	56
ज्ञात्वा हरिः	113	श्रीगोपालकमेकं	45

### गीतसूची ॥

आयाहि ब्रजयुवती

52

आवरणं मम

59

इन्द्रयाग

67

करुणयावलोक्य

125

कलयत वनभूवि

11

गोवर्धनं गिरिधर

72

तावकं परभावं

39

देव कुरु शिक्षां

22

नन्दनन्दन गोविन्द

82

परमपुरुषं

90

पाहि पाहि जयन्

6

पूर्य मम कामं

120

बन्धनान्मोचय

17

बृन्दावनमधुना

104

भूयो भूयो याचे

129

मामकापराधशतं

77

### गद्यसूची ॥

अथ कदाचिदेतौ

9

इत्यमन्योन्यस्तेह

111

इन्द्रसहायार्थम्

81

तत्र भगवति

89

तमेनमासुर

28

<u>செய்யுள் அட்டவணை</u>			
	சர்வணாஞ்ஜலிபி:	117	
	த்ருஷ்ட்வா தாவா	43	
அகாஸாரபகா	43	நந்தகுமார்	82
அத்ய பாண்மெரகம்	33	நிகம்ப்ருந்த	136
அன்யாபி	129	நிதம்பினீ	51
ஆபால்யம்	66	நில்ருத்தே	76
இதி ப்ரலபதி	103	ந்ருணாம்பந்த	125
இத்தம் கோபாலகை:	48	பக்தானுக்ரஹ	55
இத்யக்த்வா வஸநான்	66	பச்யத்ஸா	16
உத்தருத்ய	51	பணேஷா	22
உவித்வா	33	பத்வா துக்ஷஸ்	51
ஏவம் ஸ்துதே	27	பாத்ரப்ரவேச:	51
கராஸார்	27	புந: புந:	117
காபி கோரி	103	போ போ வரஜ	93
காயம் காயம்	38	ப்ரலம்போ	38
காயந்த்யோ	141	ப்ருந்தாவநே	87
காளீயமர்தனம்	3	மத்யே க்ருஷ்ணம்	135
காளீயஸ்து	16	முராரி	132
கீயதே ராம	3	ரக்ஷிதே	76
கோபிபி:	59	ரெளாஹினேய	20
கோபீவஸ்த்ராப	51	வினா து	16
கோபீஸ்ரீக்ருஷ்ண	87	வீர்யமாவேதயன்	38
கோவர்தன	70	ஐகான	43
கோவிந்தம்	55	ஐன்மாந்தர	120
கோவிந்தானுசரா:	16	ஐர்ணோ	43
க்ருாத்வா ஹரி:	113	ஸங்கேதஸ்தானம்	38
க்ரீடாம்	38	ஸமம் கோபாலை:	27
க்ருத்தஸ்ய	71	ஸ்துத்வா ஸாரேந்தர:	86
சத்ரீக்ருத	71	ஸ்ரீகோபாலகம்	43
சாரதேவ	87		

<u>ஸ்ரீகோபால் க்ருபாநிதே</u>		<u>சூர்ணிகை அட்டவணை</u>
ஸ்ரீக்ருஷ்ணஸ்தம்	27	அத் கதாசிதேதெளா 9
<u>கீர்த்தனம் அட்டவணை</u>		இந்தமந்யோன்யஸ்நேஹு 112
அயாஹி வரஜு	53	இந்தரஸஹாயார்த்தம் 81
ஆவரணம் மம	60	தமேனமாஸார் 28
இந்தரயாக	68	தத்ர பகவதி 89
கருணாயாவலோகய	126	
கலயத வணபுவி	12	
கோவர்த்தன சிரிதர	73	
<u>சங்கே சங்கரம்</u>	95	
சரணம் பவ க்ருஷ்ண	118	
தாவகம் பரபாவம்	40	
தேவ குரு சிசஷாம்	23	
நந்தநந்தன கோவிந்த	83	
பந்தனான் மோசய	18	
பரமபுருஷம்	91	
பாஹி பாஹி ஐகன்	7	
பூயோ பூயோ யாகே	130	
பூரய மம காமம்	121	
<u>ப்ரந்தாவனமதுனா</u>	105	
<u>மாமகாபராதசதம்</u>	79	
ராம ராம விசராமோ	35	
ராம ஸகே	30	
வத கிம் கரவாணி	133	
வணபுவி கோவிந்தம்	137	
வல்லவாங்கனா மா	114	
ஸ்ரீகோபாலகமேகம்	46	
ஸ்ரீக்ருஷ்ண தாவக	57	

வரலூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருயாள்

